



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,379 — FRIDAY, APRIL 4, 1952

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officer:—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents:—		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—	Land Acquisition Notices	667
Eastern Province	—	Notices under the Land Development Ordinance	677
North-Western Province	—	Land Redemption Notices	678
North-Central Province	—	Land Resumption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	678
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains Book List and List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c.

Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions, in extent about 192' x 5' out of the land called Demodera Kumbura, situated in the village of Ukutale, Uda Hewaheta D. R. O's Division, Nuwara Eliya District, and bounded as follows:—

North by boundary of paddy field owned by G. G. Vidane,
East by boundary of land owned by G. G. Appunnaide,
South by boundary of Demodera paddy field, and
West by boundary of land owned by G. G. Vidane.

Ref. No. J/HLG/1709,
Colombo, February 27, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions, in extent about 1 acre 1 rood, from the lands belonging to Pallepola Temple and Messrs D. A. Weerakone of Palapatwela, R. B. Peter of Paranagama, and T. B. Ellepola, retired Ratemahatmaya of Pallepola, situated in Paranagama village in Udugoda Udasiya Pattu in Matale North, and described as lots 1, 2, 3, 4, 5, and 6 in Director of Irrigation's sketch dated February 1, 1951.

Ref. No. J/AL/922/L 3078,
Colombo, January 2, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that allotment of land called and known as Gurubedde Estate situated at Ududeniya village, Kandy and Pata Hewaheta Division, Kandy District, containing in extent approximately 152 acres, and bounded as follows:—

North by Neelawala road and lands belonging to villagers,
East by land belonging to Rev. Fr. Peter de Silva, S. J.,
South by lands belonging to villagers, and
West by lands belonging to Rev. Fr. Peter de Silva, S. J., and villagers.

Ref. No. J/AL/1868 (VE),
Colombo, March 17, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

667—J. N. B 16248-727 (3/52)

The Land Acquisition Act, No. 9 of 1950

LD. 4402.

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

- (1) Portion of that land called and known as Imbulpitiya Estate, situated in Medagahawatura and Bawwagama villages in Uda Bulatgama Division, Kandy District, Central Province, containing about 43 acres in extent, and bounded as follows :—
- North by Medagahawatura village and Korawakka-ganga,
West by Mahaweli-ganga,
South and East by remaining portion of Imbulpitiya Estate and Estate road, and Korawakka-ganga.
- (2) Portion of land called and known as Imbulpitiya Estate, situated in Medagahawatura and Bowwagama villages in Uda Bulatgama Division, Kandy District, Central Province, containing about 12 acres in extent, and bounded as follows :—
- North by Mahaweli-ganga,
East by Railway lines,
South by Crown land, and
West by Imbulpitiya Estate.

Ref. No. J/AL/1852 (VE),
Colombo, March 8, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

LD. 4398.

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

- Portions of the land called and known as Galamuduna Estate, 240 acres in extent, situated in Rambukpitiya wasama and Miyanagolla wasama, Uda Bulatgama and Uda Palata Divisions respectively, Kandy District, and bounded as follows :—
- (Block No. 1—U. B.—200 acres North by Galamuduna Estate, T. P. 45090,
East by T. P. 48352,
South by T. P. 45090,
West by T. P. 44036.

(Block No. 2—U. P. 40 acres—North by lands belonging to Miyanagolla villagers,
East by Miyanagolla Oya,
South by Gampola Dolosbage P. W. D. road,
West by Gampola Dolosbage P. W. D. road.

Ref. No. J/AL/1958 (VE),
Colombo, March 10, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

LD. 4127.

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

- A portion, in extent about 17 perches of the land called Kahatatanne Walawwe Watta, situated in Gunnepana village, Udagampaha Korale, Pata Dumbara, Kandy District, and bounded as follows :—
- North by fence of Ratnayake Mudiyansele Ukku Banda's land,
East by V. C. path,
South by Kahatatanne Walawwe Watta (the other portion of the land to be acquired),
West by Mahaweliganga.

Ref. No. J/HLG/114,
Colombo, February 22, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

LD. 4439.

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

- A portion, in extent about $\frac{1}{2}$ acre out of the land called Kohongahapitiya, situated in Heenagama village, Harispattuwa, Kandy District, and bounded as follows :—
- North by Woolwalagedarawatte,
East by Private land belonging to villagers,
South by Kondadeniya V. C. road, and
West by Ugwessapitiya burial ground.

Ref. No. J/HLG/1710,
Colombo, February 15, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

LD. 4461.

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

- A portion, in extent about 3 roods of the land called and known as Maria Estate, situated in Pallegama village, Udagampaha Korale, Pata Dumbara Division, Kandy District, and bounded as follows :—
- North by the remaining portion of Maria Estate,
East by the remaining portion of Maria Estate,
South by the remaining portion of Maria Estate,
West by the remaining portion of Maria Estate.

Ref. No. HLG/1861,
Colombo, March 8, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Mavadiyalavu, in extent about 110 feet by 78 feet, situated in Nmtavur Division No. 3 village, Karavaku Pattu, Batticaloa District, and bounded as follows:—

North by lane,
East by Alar Kalendar Lebbe's compound,
South by A. Ahamed's compound, and
West by Girls' school.

Colombo, March 16, 1952,
Ministry's Reference No. J/E/1285,
Batticaloa Kachcheri's Ref. No. LD. 3281.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

LA/3290/J/AL/1185.

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions of lands claimed by the following persons aggregating an extent of about 7 acres 0 roods 16 perches, situated in Elavan-kulam village, Pomparippu Pattu, Kalpitiya Divisional Revenue Officer's Division, Puttalam District:—

<i>Name of Owners</i>		<i>Address</i>
1.	R. S. M. Mohamedo Cassim Marikar	Puttalam
2.	P. M. Naina Mohamedo Lebbai Marikar	do.
3.	M. N. Kadir Saibo Marikar	do.
4.	S. K. M. Salthu Marikar	Kalpitiya
5.	S. K. Hamidu Hussain Marikar	do.
6.	S. M. Naina Marikar	do.
7.	M. N. Thamby Nama Marikar	do.
8.	M. Abdul Hamido Natchiyar	do.
9.	A. Miskin	Elevankulama
10.	D. Jawara	do.
11.	D. Muttiah	do.
12.	P. Levvaithamby	do.
13.	A. Abubakkar	do.
14.	K. Pedropillai	do.
15.	Umarnatchiar	do.
16.	M. Althamby Marikar	do.
17.	M. S. Seiabdul Cader	do.
18.	A. Maniel Pillai	do.
19.	M. Mohideen Pitche	do.
20.	M. Kappamarikar	do.
21.	P. Kadirsaibo	do.
22.	S. Segumeeralobbe	do.
23.	E. Bastian Fernando	do.
24.	P. Nagoor Packir	do.
25.	S. K. Mohamedu Saribu	Karativu
26.	R. M. Cassim	do.
27.	R. Samnathan	do.
28.	A. Assenamarikar	do.
29.	A. Meeralebbai Marikar	do.
30.	M. Abdul Majeedu	do.
31.	S. Assenamarikar	do.
32.	A. Katchmarikar	do.
33.	M. Sekkamarikar	do.
34.	A. Kalladipitche	do.
35.	V. Uduman Lebbai	do.

Colombo, March 17, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about $\frac{1}{2}$ acre of the land called Little Valley Estate in Ambalamana Group, situated in Pattiyagama Udagama village, Patahewaheta, Kandy District, and bounded as follows:—

North by boutique owned by U. M. Fernando.
East by Little Valley Estate (part),
South by Bowlana road and part of Kandy Hewaheta road,
West by Little Valley Estate (part).

Ref. No. J/FCU/1640,
Colombo, March 3, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

LP. 6443.

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

An allotment of land called Delgahawatta, in extent about $3\frac{1}{2}$ acres, situated at Ettiligoda, Four Gravets in Galle District, and bounded as follows:—

North and West by properties of Mr. T. Alles,
East by Village footpath, and
South by Ettiligoda road.

Ref. No. J/E/1508,
Colombo, March 20, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. LD. 7347/J/AL/1546.

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- (1) An extent of approximately 2 acres 3 roods 20 perches from the land called Karijjawela, more particularly described as part of lot 121 in F. V. P. 633, situated in the village of Ranakeliya South, Magam Pattu, Hambantota District, and bounded as follows:—
North, East and South by property owned by L. G. Andrado and Crown,
West by property owned by L. G. Andrado and Pustolanulla Basnawa.
- (2) An extent of approximately 1 rood 1·2 perches from the land called Karijjawela, more particularly described as part of lot 126 in F. V. P. 633, situated in the village of Ranakeliya South, Magam Pattu, Hambantota District, and bounded as follows:—
North and South by property owned by Crown,
East by property owned by W. H. Mendis Silva and M. A. Kiri Appu,
West by property owned by L. G. Andrado.
- (3) An extent of approximately 28·1 perches from the land called Karijjawela, more particularly described as part of lot 121 in F. V. P. 633, situated in the village of Ranakeliya South, Magam Pattu, Hambantota District, and bounded as follows:—
North and West by property owned by W. H. D. Bastian,
East and South by property owned by W. H. D. Bastian and Crown.
- (4) An extent of approximately 30·5 perches from the land called Karijjawela, more particularly described as part of lot 121 in F. V. P. 633, situated in the village of Ranakeliya South, Magam Pattu, Hambantota District, and bounded as follows:—
North and South by property owned by W. H. D. Bastian and Crown,
East and West by property owned by W. H. D. Bastian.

Colombo, March 20, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

No. LA 7463/J/E/1738.

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Two allotments of land called Kosgahamulawatta, Ambagahamulawatta, Oyagawawatte, in extent 0 A. 1 R. 27·5 P., situated in Polgahayaya village, Udukaha Korale North, Dambadeni Hatpattuwa in Kurunegala District, surveyed and described as lots 1 and 2 in preliminary plan No. A. 1,125.

Ref. No. J/E/1738,
Colombo, March 20, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

LA/7361/J/HLG/1058.

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 120' × 15' from the land called Polhitsuwa Watta and Welimulla Watta, situated in Ahugoda village, Dambadeni Hatpattu, Kurunegala District, and bounded as follows:—
North by Pansala land,
East by ela,
South by remaining portion of lands to be acquired, and
West by V. C. road to Ahugoda Temple.

Ref. No. J/HLG/1058,
Colombo, March 15, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

No. LA 7419/J/E/1465.

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Two allotments of land called Imbulgodawatta and Marawa, in extent totalling about 5 acres, situated in Ranmutugala village, Dambadeni Hatpattu, Kurunegala District, and respectively bounded as follows:—

- (1) Imbulgodawatta (4 acres)—
North by land belonging to Haramanis,
East by Marawa belonging to Appusingho,
South by Narammala Central School premises,
West by a portion of the land to be acquired.
- (2) Marawa (1 acre)—
North by land belonging to Haramanis,
East by paddy fields,
South by Narammala Central School premises,
West by Imbulgodawatta.

Ref. No. J/E/1465,
Colombo, March 15, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of approximately 6,405 square feet out of the land called Bogahamulahena, situated in Kudagama village, Udanwita Village Headman's Division, Galboda and Kinigoda Korales, Kegalla District, and bounded as follows:—
North by the southern boundary of Bogahamulahena belonging to P. Jayasena,
East by the western boundary of Rataperagahatenne belonging to R. M. Siriwardane,
South by the northern boundary of Dehigahalandewatta belonging to P. Rankira, and
West by the eastern boundaries of Kehelgahahena and Hitiragedarawatta belonging to P. Yahan and S. Kira.

Ref. No. J/HLG/1547/LM 5361,
Colombo, March 15, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that allotment of land called Illukgolla Estate, in extent about 162 acres, situated in Palle Pelpita village, Malma-duwa Village Headman's Division, Bohgal Korale, Kegalla District, and bounded as follows:—

North by Mun Oya,
East by Gurugoda Oya,
South and West by village gardens.

Ref. No J/AL/1778 (VE)/DA/5471/LM 5377,
Colombo, March 17, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 7 acres (4590 by 66 square) out of the land called Delmar Estate, situated in Ambaliyadde village, D. R. O's Division of Walapane, Nuwara Eliya District, and bounded as follows:—

North, East, South, and West by the same land—Delmar Estate.

Ref. J/TW/1856,
Colombo, March 15, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Hegantenne, in extent about 3 roods, situated in Ambanella village in Walapane D. R. O's Division in Nuwara Eliya District, and bounded as follows:—

North by E. E. Hinni Appuhamy's land,
East by foot path to existing school,
South by school garden and fence, and
West by Vannukurala's paddy land.

Ref. No. J/E/1893,
Colombo, March 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 5 perches out of the land called Sisira, premises shown as lot No. 37 in sheet 6 of Town Survey Plan 42, bearing Municipal Assessment No. 41 and 42, Ward No. 1, situated in Bambarakelle village in Nuwara Eliya Town in Walapane D. R. O's Division, in Nuwara Eliya District, and bounded as follows:—

North, East, and West by Kandy road,
South by Sisira premises.

Ref. No. J/TW/1993,
Colombo, March 20, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

LP. 6417.

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Dangragahawatta, in extent about $\frac{1}{2}$ an acre, situated at Weliwatta in Four Gravets, Galle District, and bounded as follows:—

North by land owned by Samsilegge Saidu, Fort, Galle,
East by Saibu Kasim's land ditto,
South by land owned by Hamidu Lebbe Ahammadu ditto,
West by school garden.

Ref. No. J/E/1401,
Colombo, March 8, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 20 perches out of the land called Rukmalgoda Owita, situated at Yatalamatta, Gangaboda Pattu, Galle District, and bounded as follows:—

North and West by Rukmalgoda kumbura,
East by P. W. D. road, and
South by Mamana dola and ela.

Ref. No. J/HLG/1383,
Colombo, March 3, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

Reference No. L.B. 2037.

I, A. St. V. Wijemanne, Additional Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

An allotment of land called Usgodakelle *alias* Peralanda in extent about 3 acres situated at Akurugoda in Weligam Korale, Matara District, and bounded as follows :—

East by Village Committee Road,
West by Peraland (same land),
North by Peraland (same land),
South by Crown land area allotted for a Central School.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on May 26, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 19, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, March 26, 1952.

A. ST. V. WIJEMANNE,
Additional Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

Reference No. L. B. 2030.

I, A. St. V. Wijemanne, Additional Assistant Government Agent, Matara, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired :

Two allotments totalling in extent about 1½ acres out of the lands called Bogahawatta, Pokunewatta and Pattinigewatta, situated at Naimbala in Gangaboda Pattu in Matara District and bounded respectively as follows :—

(1) Bogahawatta—

North by Pokunewatta,
East by P. W. D. road Kottambagaha-Koratuwa,
South by Kongahawitharanagewatta and Bogahakoratuwa, and
West by Malmbadagewatta.

(2) Pokunewatta and Pattinigewatta—

North by Pappamulla Kumbura and Palawatta,
East by Pokunewatta,
South by Bogahawatta, and
West by Malmbadagewatta and Alutwatta.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri on May 30, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 20, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, March 27, 1952.

A. ST. V. WIJEMANNE,
Additional Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

Reference No. L.B. 2044

I, A. O. Wirasinghe, Assistant Government Agent, Matara, District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Three portions aggregating in extent approximately A. 0 R. 0 P. 23 (twenty-three perches) from the allotment of land called Kekulampitiya at Kebiyapola village in Kandaboda Pattu in Matara District and bounded as follows :—

(1) North by Kekulampitiya,

East by Road,
South by Kekulampitiya,
West by Kekulampitiya.

(2) North, east, south and west by Kekulampitiya.

(3) North by Kirndegewatta,

East by Kirndegewatta Ela and road,
South by road,
West by Kirndegewatta Ela and bund.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Hakmana Resthouse on June 3, 1952, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 26, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, March 27, 1952.

A. O. WIRASINGHE,
Assistant Government Agent

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

Reference No. L.B. 2056.

I, A. St. V. Wijemanne, Additional Assistant Government Agent, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the land to be acquired :

Four allotments totalling in extent about A. 0 R. 2 P. 8 out of the lands called Egodadeniya, Dehigahadeniya, Pin Liyadda and Wewagawawatta in Wehella in Wellaboda Pattu and Four Gravets, Matara District, and respectively bounded as follows :—

(1) Egodadeniya—

North by land owned by B. L. Jandoris and others,
South by land owned by Rev. Dewamitta Thero,
East by land owned by Rev. Dewamitta Thero,
West by land owned by S. W. Lucyhamy and others.

(2) Dehigahadeniya—

North by land owned by A. Gimara and others,
South and east by land owned by S. W. Lucyhamy and others,
West by land owned by S. W. Lucyhamy and others.

(3) Pin Liyadda—

North by land owned by B. L. Jandoris and others,
South by land owned by Rev. Dewamitta Thero,
East by land owned by W. Lucyhamy and others,
West by R. B. Channel.

(4) Welagawawatta—

North and east by land owned by A. Gimara and others,
South and West by land owned by S.W. Lucyhamy.

All persons interested in the aforesaid land, are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri on May 28, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 20, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, March 26, 1952.

A. ST. V. WIJEMANNE,
Additional Assistant Government Agent.

Reference No. LA. 2134/LD/2.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for reservation for the Irrigation Channels under the Wawwa, Okawela and Pattiyapola anicuts, Kirama Oya Anicut Scheme in the Hambantota District, Southern Province, to wit:

Supplement No. 3 to Final Village plan No. 282. (9) Dammulla Village in Giruwa Pattu West, Hambantota District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
39	Dodangedarawatta	Garden contains 6 coconut plants 1 year	Kalubadanage Juwanis, Hewa Kekanadurage Ungoris and Jayaratna Radage Kurulle, all of Dammulla	0	0	5.3
40	Kottambagahawatta	Garden contains 1 bamboo bush 10 years	Samarappuli Hewaradage Harmanis of Dammulla	0	0	1.8
41	Ikkagahawatta	Garden contains 7 coconut trees 10 years	Kalubadanage Juwanis, Hewa Kekanadurage Ungoris and Jayaratna Radage Kurulle, all of Dammulla	0	0	1.9
42	Paragawakumbura	Paddy field	Prancina Muttettuwegama and Ratnayaka Weera-koon Don Siyadoris, both of Dammulla	0	0	24.1
43	Udawagura	do.	The heirs of late Hewa Coparage Yakoris Silva (Administrators: K. Johans de Silva of Kahawatta and H. K. James de Silva of Dikwella) and Talpawela Vidane Kankanange Normis Dias, both of Kahawatta	0	0	19.1
44	Pahalawatta Mailagaha-Koratuwa	Garden contains 2 coconut trees 30 years, 22 coconut trees 20 years, 2 coconut trees 5 years, 1 kitul tree and 1 mango tree 8 years	Munasingha Ekanayaka Don Luwis of Dammulla	0	0	16.2
45	Vila and Siyambalawa	Paddy field	Prancina Muttettuwegama of Dammulla	0	0	30.5
47	Pansalewatta Kapugewatta	Garden contains 2 coconut trees 75 years, 4 coconut trees 15 years	Prancina Muttettuwegama of Dammulla	0	0	7.2

Supplement No. 1 to Final Village plan No. 292. (10) Waharakgoda Village in Giruwa Pattu West, Hambantota District

55	Julpitiyekumbura	Paddy field contains part of a channel	Tisakutige Kalanguhami of Pattiyewela, and the heirs of late Coparahewage Yakoris de Silva of Kahawatta	0	1	35.8
56	Gederawatteliyadda and Gedarawatta	Paddy field and garden contains 8 coconut trees, 3 jak trees, 4 shmeapple trees 30 years, 5 arecanut trees 10 years and 1 mango tree 50 years and part of channel	Wagasmarachchige Jandirishami, Senanayakage Podihami, Edrisinarachchige Charlis, Edrisinarachchige Hinnihami, all of Waharakgoda	0	0	25.3
				A. R. P.		
			Paddy field	0	0	9.1
			Garden	0	0	16.2
			Total	0	0	25.3
57	Palugedarawatta	Garden contains 1 coconut tree, 1 jak tree 50 years, 1 kitul tree and 1 arecanut tree 20 years and part of a channel	Madarasinarachchige Don Davith of Waharakgoda	0	0	21.0
59	Do.	Paddy field contains a row of 19 arecanut trees 15 years	Madarasinarachchige Don Davith of Waharakgoda	0	0	5.4
61	Kosgahalyadda	Paddy field	Samarawickrama Ekanayake Don Nikulas, Samarawickrama Ekanayake Don Charlis, Samarawickrama Ekanayake Dingiappuhami, Samarawickrama Ekanayake Charlis, Samarawickrama Ekanayake Don Sadiris, Samarawickrama Ekanayake Don Deonis, all of Waharakgoda and Dissanayake Arachchige Peeris of Walawela	0	0	3.6
62	Getamanagewatta and Pottewelagewatta	Garden contains 20 coconut trees 20-50 years, 16 coconut trees, 6 citrus trees, 4 kaju trees, 2 murunga trees, 1 breadfruit tree 10 years, 14 coconut plants 1 year, 30 arecanut trees 5-20 years, 3 jak trees and 5 mango trees 15 years and part of a channel	Samarawickrama Ekanayake Don Nikulas, Samarawickrama Ekanayake Don Charlis, Samarawickrama Ekanayake Charlis, Samarawickrama Ekanayake Don Sadiris, Samarawickrama Ekanayake Don Deonis, all of Waharakgoda and Dissanayake Arachchige Peeris of Walawela	0	2	18.5
63	Mohottimulana	Paddy field	Piyadasa Senarat, Don Charlis Vidanapatirana, Ranampathirana Matheshami, all of Waharakgoda and Kariyawasan Singappuli Tantrige Carolis of Beliatta	0	0	2.7
66	Ranasingepittaniya	Garden contains 2 coconut trees 25 years and 5 arecanut trees 20 years and part of a channel	Wagasmarachchige Jandirishami, Senanayakage Podihami, Edrisingha Arachchige Charlis, Edrisingha Arachchige Hinnihami, all of Waharakgoda	0	0	16.4
67	Mohottimulana and Karuwalagahapanguwa	Paddy field	Katapodiarachchige Duiappu de Silva, Vidanapatirana Karneliyas Vel Vidane both of Waharakgoda and Kariyawasan Singappuli Tantrige Carolis of Beliatta	0	0	4.8
68	Dikwellelamahewagewatta	Coconut garden contains 11 coconut trees 20 years, 7 coconut trees 10-25 years, 22 arecanut trees and 6 coconut trees 5-10 years, 14 coconut trees, 16 arecanut trees 2 to 5 years and 1 jak tree 8 years and part of a channel	Samarawickrama Ekanayake Dingiappuhami, Samarawickrama Ekanayake Don Charlis, Samarawickrama Ekanayake Hendrick, Wijesinghe Abeywickrama Don Jamis, Wagasmarachchige Julyas, all of Waharakgoda	0	1	4.3

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A.	R.	P.
69	Kongalagowatta	Coconut garden contains 9 coconut trees 35 years and part of a channel	Don Nilkulas Tisakutti and Tisakutti Don Nikulas, both of Pattuwola and Don Chrls Samarawickrama Ekanayake of Waharakgoda	0	0	13.8

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Government Junior School, Beliatta, on May 7, 1952, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachchori,
Hambantota, March 31, 1952.

A. B. S. N. PULLENAYEGUM,
Assistant Government Agent.

Reference No. LA 2134/LD/2.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for reservation for the Irrigation channels under the Wawwa, Okawela and Pattiyapola canals, Kirama Oya ancient scheme in the Hambantota District, Southern Province, to wit:—

Supplement No. 1 to Final Village plan No. 281. Village—Hangamuwa in Giruwa Pattu West. Hambantota District

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A.	R.	P.
52	Galpottokoratuwa	Coconut garden contains 21 coconut trees 30 years	Mahanamanam Geeganagamage Andirishami, Mahanamanam Geeganagamage Gimarahami, Mahanamanam Geeganagamage Miyuruhami, the heirs of late Mahanamanam Geeganagamage Sadias Appuhami, all of Hangamuwa, and Lokugamage Nikulas of Pallegama	0	1	12.2
53	Gorakagahawatta	Coconut garden contains 12 coconut trees 40 years, 3 jak trees 40-75 years and 1 citrus tree 5 years	Mahanamanam Geeganagamage Andirishami, Mahanamanam Geeganagamage Gimarahami, Mahanamanam Geeganagamage Miyuruhami, all of Hangamuwa, and Loku Gamage Nikulas of Pallegama	0	0	31.2
54	Pitawatta	Part of coconut garden (no cultivation)	Mahanamanam Geeganagamage Don Deonis of Hangamuwa, and the heirs of late Mahanamanam Geeganagamage Pediris of Pallattara	0	0	36.1
55	Bogahahona	Chena contains 1 murunga tree 5 years	Prancina Muttettuwegama of Dammulla	0	1	13.7
56	Bogahaowilana	Beartice Perera Weerakoon of Dammulla	0	1	2.9
57	Kohlalawolwewa	Paddy field	Vidanagamage alias Yapage Don Deonis, the heirs of late Mahanamanam Geeganagamage Sadiyas-appuhami, the heirs of late Mahanamanam Geeganagamage Janis and Hatarasing Arachchige Desmhami, all of Hangamuwa	0	1	8.5
58	Galpottelona	Coconut garden contains 16 coconut trees 15-20 years and 2 coconut plants 1 year	Sylbi Gunasekara Kandambi Delgoda Kumarihami of Delgoda and Dotti Gunasekara Kandambi, Tambagamuwa Kumarahami of Tambagamuwa	0	1	18.2
59	Do.	Coconut garden contains 2 coconut trees 15-20 years	Sylbi Gunasekara Kandambi Delgoda Kumarihami of Delgoda and Dotti Gunasekara Kandambi, Tambagamuwa Kumarihami of Tambagamuwa	0	0	13.1
60	Amunegawahona and Amunehona	Chena and coconut garden contains 35 coconut trees 20-25 years, 1 bread fruit tree 15 years, 1 bread fruit tree, 2 kaju trees, 7 citrus trees and 1 murunga tree 5 years	Danne Edward Seneviratne, Eslin Seneviratne and Hendrick Dias Pratinandi Wijewanta Abeygunasekara, all of Hangamuwa	0	2	22.6
				A. R. P.		
			Chena	0	0	23.5
			Coconut garden	0	1	39.1
			Total	0	2	22.6
61	Nelligahakoratuwa	Garden contains 12 coconut trees 30 years and 1 murunga tree 5 years	James Sedara Dissanayake Vidanagamage Nandasena and Vidanagamage Charlis, all of Hangamuwa	0	0	33.0
62	Patangigahaliyadda	Paddy field	James Sedara Dissanayake of Hangamuwa	0	0	0.4
63	Hangamuwewa	do.	Amaraweera Dinghami, Tudawewattege Adiris de Silva, Tuduwewattege Edwin Silva, Talpevidane Kankanange Normis Dias and Hewa Coparage Hondrick de Silva, all of Kahawatta	0	1	7.8
64	Bakmigahaliyadda	Paddy field	James Sedara Dissanayake of Hangamuwa	0	0	10.5
65	Welagawawatta	Garden contains 7 coconut trees 5-10 years and 1 kaju tree 3 years	Wepitiyege Don Allyas, Ranasinbethege Don Deonis, James Sedara Dissanayake and Abeywickrama Wepitiyege Juwanis, all of Hangamuwa, cultivation claimed by Abeywickrama Wepitiyege Juwanis of Hangamuwa	0	1	3.1
66	Do.	Coconut garden contains 1 coconut tree 12 years, 1 citrus tree 12 years, 5 coconut plants 1 year	Abeywickrama Wepitiyege Sadiris of Hangamuwa	0	0	18.4
67	Do.	Coconut garden contains 1 coconut tree 30 years, 1 coconut tree 10 years, 2 coconut plants 1 year, 1 arecanut tree 5 years, 1 Telambu tree 20 years	Abeywickrama Wepitiyege Pediris of Hangamuwa	0	0	10
68	Bogahabadduwela	Paddy field	Don Siyadoris Ratnayake Weerakoon of Hangamuwa	0	1	28.8
69	Vidanagewatte	Coconut garden contains 3 coconut trees 12 years	Wijewanta Kankanange Diuruhami, Ranasinghabethege Don Deonis, Wepitiyege Don Allyas, James Mahanama, Julius Mahanama, Andarayas Mahanama, Alice Mahanama, Magilin Mahanama, Cisilin Mahanama of Hangamuwa and Munasinghe Babahami of Denagama	0	0	1
71	Mahagedarawatta	Coconut garden contains 2 coconut trees 30 years, 2 coconut tree 12 years, 2 coconut trees 5 years, 1 jak and 1 arecanut plants 2 years	Ranasinghabethege Don Deonis, James Mahanama, Julyas Mahanama, Andarayas Mahanama, Alice Mahanama, Magilin Mahanama, Cisilin Mahanama, Wepitiyege Don Allyas, Wijewanta Kankanange Sadiris of Hangamuwa and Munsinge Babahami of Denagama	0	0	9
72	Gedarawatta	Coconut garden contains 5 coconut trees 20 years	James Mahanama, Julyas Mahanama, Andarayas Mahanama, Alice Mahanama, Magilin Mahanama, Cisilin Mahanama, Ranasinghabethege Don Deonis, Wepitiyege Don Allyas, Tuduwewatte Kankanange Sadarahami of Hangamuwa and Munasinghe Babahami of Denagama	0	0	7.2

Let	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
73	Bogahapittenna	.. Part of coconut garden (no cultivation)	The heirs of late Tissakutti Arachchige Don Bastian of Waharakgoda	0	0	7.1
74	Maragahalayadda	Paddy field	James Mahanama, Juliyas Mahanama, Andarayas Mahanama, Alice Mahanama, Magilin Mahanama, Cisilin Mahanama, Ranasinghabetheerigo Don Deonis, Wepitiyogo Don Alliyas, Abeywickrama Wepitiyogo Sadiris of Hangamuwa, Wharakgoda Pannatissa Thero of Boliatia and Munasinge Babahami of Denagama	0	0	20.5
75	Pallegewatta	Coconut garden contains 1 coconut tree 5 years, 1 kitul tree 15 years	Wepitiyogo Punchedhami of Hangamuwa	0	0	7.6
76	Ambekumbura	Paddy field ..	Vidanapatirana Don Karnoliyas of Waharakgoda, James Mahanama, Juliyas Mahanama, Andarayas Mahanama, Alice Mahanama, Magilin Mahanama, Cisilin Mahanama of Hangamuwa and Munasinge Babahami of Denagama	0	0	16.7
77	Kahatawarunekumbura	.. Paddy field ..	C. A. Wickramasuriya of Kahawatta and Francis Wickramasuriya of Ahangama	0	0	20
78	Gangodayayawatta <i>alias</i> Welikoratuwa	Coconut garden contains 19 coconut trees 30 years, 2 coconut trees 10 years, 2 bread fruit trees, 1 kitul tree 15 years, 40 arecanut trees 10-15 years and 1 bread fruit tree 8 years	Wepitiyogo Don Alliyas, James Mahanama, Juliyas Mahanama, Andarayas Mahanama, Julius Mahanama, Magilin Mahanama, Cisilin Mahanama of Hangamuwa and Munasinge Babahami of Denagama	0	0	31.2
79	Madagodakosgahakoratuwa	Coconut garden contains 13 coconut trees 30 years, 2 coconut trees 10 years and 14 arecanut trees 15 years	James Mahanama, Juliyas Mahanama, Andarayas Mahanama, Alice Mahanama, Magilin Mahanama, Cisilin Mahanama of Hangamuwa and Munasinge Babahami of Denagama	0	0	11.2
81	Darandekumbura	.. Paddy field ..	Francina Muttettuwegama of Dammulla, James Mahanama, Juliyas Mahanama, Andarayas Mahanama, Alice Mahanama, Megilin Mahanama, Cisilin Mahanama of Hangamuwa and Munasinge Babahami of Denagama	0	0	10.1
82	Kandegeruppa	.. Coconut garden contains 12 coconut trees 20 years	James Mahanama, Juliyas Mahanama, Andarayas Mahanama, Magilin Mahanama, Alice Mahanama, Cisilin Mahanama of Hangamuwa, and Munasinge Babahami of Denagama	0	0	7.2
83	Do.	.. Coconut garden contains 1 coconut tree and 1 arecanut tree 8 years	Wepitiyogo Don Alliyas of Hangamuwa	0	0	1.1
84	Kosmandiya	.. Coconut garden contains 1 coconut plant 1 year, 1 coconut tree 3 years, 3 arecanut trees 8 years and 1 mara tree 20 years	Yakkale Kankanango Sadiris and Yakkale Kankanango Podihami, both of Hangamuwa	0	0	0.6
86	Paranagarnagawatta <i>alias</i> Alutwatta	Coconut garden contains 13 coconut trees 15 years, 6 arecanut trees 5 years	Wepitiyogo Don Alliyas of Hangamuwa	0	0	8.1
86	Do.	.. 1 Bamboo bush 30 years ..	do.	—	—	—
87	Migahadeniya	.. Paddy field ..	The heirs of late Tissakutti Arachchige Don Bastian of Waharakgoda	0	0	2
88	Kanuketiya	.. do. ..	C. A. Wickramasuriya of Kahawatta and Francis Wickramasuriya of Ahangama	0	2	22.2
89	Pinkella <i>alias</i> Uraliya	.. do. ..	Taraperiya Ratanapala Thero of Nihiluwa (the chief trustee of Galkome Temple)	0	0	6.7
90	Uswatta and Baduwatta	.. Part of coconut garden (no cultivation)	Francina Muttettuwegama and Ratnayake Weerakoonge Don Siyadoris of Dammulla, Yakalle Kankanango Sadiris, James Mahanama, Julius Mahanama, Andarayas Mahanama, Alice Mahanama, Magilin Mahanama, Cisilin Mahanama of Hangamuwa and Munasinge Babahami of Denagama	0	0	32.1
91	Dehigahakoratuwa <i>alias</i> Uraliyadda	.. Paddy field ..	C. A. Wickramasuriya of Kahawatta, Francis Wickramasuriya of Ahangama, James Mahanama, Julius Mahanama, Andarayas Mahanama, Alice Mahanama, Magilin Mahanama, Cisilin Mahanama of Hangamuwa and Munasinge Babahami of Denagama	0	1	24.6
92	Uraliyadda <i>alias</i> Karawelakumbura	.. do. ..	Galle Manratane Thero of Sudhamadinna Viharaya of Kahawatta, Belatta Francina Muttettuwegama, Ratnayake Weerakoonge Don Siyadoris, Hewa Kekanadurege Dona of Dammulla, Pettiwelagamage Deonis, Abeywickrama Wepitiyogo Sadiris, Julius Mahanama, James Mahanama, Andarayas Mahanama, Alice Mahanama, Magilin Mahanama, Cisilin Mahanama of Hangamuwa and Munasinge Babahami of Denagama	0	0	25.8
93	Uswatta	.. Coconut garden contains 13 coconut trees 6 years, 3 arecanut trees 2 years and 1 jak plant 2 years	Francina Muttettuwegama, Ramasinghe Heenhami, Ramasinghe Salomon, Ramasinghe Babahami of Dammulla, Juliyas Mahanama, James Mahanama, Andarayas Mahanama, Alice Mahanama, Magilin Mahanama, Cisilin Mahanama of Hangamuwa, and Munasinge Babahami of Denagama	0	0	5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Government Junior School, Beliatta, on May 5, 1952, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, March 31, 1952.

A. B. S. N. PULLENAYEGUM,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for reservation for the Irrigation Channels under the Wawwa, Okawela and Pattiyapola anicuts, Kirama Oya anicut scheme in the Hambantota District, Southern Province, to wit:—

Supplement No. 1 to Final Village plan No. 279. Village—Walawela Village in West Guruwa Pattu, Hambantota District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
51	Welwatta	Coconut garden contains 19 coconut trees and 1 mango tree 30 years and part of channel	Baladurage Jané Singho, Podihamy Rajapaksa, Weerasinvidanage Nongo, all of Walawela and Aldis Purasingha of Matara	0 1 7.6
52	Pallekumbura	Paddy field	Don Rapheal Senerat Yapa of Nihiluwa, Baladurage Don Davit, Podihami Rajapaksa, both of Walawela and Piyadasa Amarasinghe of Tangalla	0 0 5.8
53	Do.	Paddy field contains part of channel	Don Rapheal Senerat Yapa of Nihiluwa, Baladurage Don Davith, Podihami Rajapaksa, both of Walawela and Piyadasa Amarasingha of Tangalla	0 1 7
54	Goeganagowatta	Garden contains 3 coconut trees, 6 arecanut trees 15 years, 4 coconut plants 2-6 years, 1 bread fruit tree 6 years and part of channel	Lamagamage Punchina and Gamage Elpenis, both of Walawela	0 0 5.5
55	Udumullekumbura	Paddy field	Baladurage Babun, Baladurage Buiyye and Podihami Rajapaksa, all of Walawela, Demagiriya-gamage Don Dimis of Waharakgoda and Galakeme Temple, Nihiluwa (chief Trustee of Tara-paoriya Ratnapala Thero of Nihiluwa	0 0 2.4
56	Goeganagowatta	Garden contains 1 coconut plant 6 months and part of channel	Robison Rajapaksa, Podihami Rajapalsa, Gedip-palagamage Sauderis, all Walawela	0 0 21.3
57	Polpitruppa alias Kosgahahona	Part of garden (no cultivation) contains part of channel	Baladurage Buiyye of Walawela	0 1 7.5
58	Do.	Coconut garden contains 4 coconut trees 12 years and part of channel	Don Rapeal Senerat Yapa of Nihiluwa	0 0 37.2
59	Kohombakumbura	Paddy field	Piyadasa Amarasingha of Tangalla, Addis Purasingha of Matara, Diwalapewage Jaslin, Baladurage Buiyye, Baladurage Babun, Ranasindegewage Tepanis, Kanankedewage Pmdoris, Podihami Rajapaksa, Witiyaladewage Sadiris, Methias Weerasingha and Sampinona Wanigasinha, all of Walawela	0 0 36.4
60	Modaggodalanda	Garden contains 1 Kitul tree 40 years	Podihami Rajapaksa, Martin Rajapaksa and Gedip-palagamage Sauderis, all of Walawela	0 0 5
61	Pallegirikanda	Paddy field	Audiyas Wangasingha, Diwalapewage Jaslin, Podihami Rajapaksa of Walawela, Wengappulli Arachchige Podihami, Amaraweerage Marthemis of Waharakgoda, Singho Wanigasinha of Tangalla and the heirs of late Heenappu Wanigasinha of Walawela	0 0 13.4
62	Meddaggodalanda	Garden contains 3 coconut trees 20 years	Gamage Sarchcho and Gamage Telenis, both of Walawela	0 0 4.6

Supplement No. 1 to Final Village plan No. 280. Village—Pattiwela Village in West Giruwa Pattu, Hambantota District

41	Telambugahamullena	Paddy field	Don Gardias Samarasin Dissanayake of Pattiwela	0 1 29.7
42	Do.	do.	Teraperiya Ratnapala Thero of Nihiluwa (chief trustee of Nihiluwa Temple)	0 0 4
43	Do.	do.	Don Jamis Wickramanayake and Hendrick Abey-siriwardene, both of Pattiwela	0 0 19.1
44	Malapolakoratuwa, Koswattchena alias Kosetahena Telambugahamullena	Garden contains 1 coconut tree 30 years	Wagasinarachchige Gimarahami and Wagasinarachchige Juwanis, both of Pattiwela	0 0 12.8
46	Telambugahamullena Develhena alias Mahadevelhena	Coconut garden contains 1 coconut tree and 2 bamboo bushes 15 years	Wagasinarachchige Gimarahami, Wagasinarachchige Juwanis, and Don Andrayas Mahasena Siriwardane, all of Pattiwela	0 0 9.3
47	Rilamulla	Paddy field contains part of channel	Singappulihewa Tantirige Carolis Appu Silva of Behatta	0 0 35.9
48	Ambagahahena alias Ambagahakumburahena	Coconut garden contains 1 coconut tree 40 years	Kadupitiye Arachchige John, Appuhami of Pattiwela	0 0 22.1
49	Darandekumbura	Paddy field contains part of channel	Katuwana Arachchige Dias Appuhami and Ekanayakewepitiyage Don Elyyas, both of Pattiwela, Yatigala Gamacharige Singho Appu and Raigamakoarale Kodituwakku Arachchige Luwis Appuhami, both of Taraperiya	0 0 31.2
50	Ambagahakumbura	do.	Ahamadu Lebe Marikkar of Dikwella	0 0 26.3
51	Panwewegodella	do.	Baladurage Ango and Baladurage Lasihami, both of Walawela, Don Davith Ratnayake of Ihala Beligalla, Raigamakoarale Kodituwakku Arachchige Luwis Appuhami of Taraperiya, Maddumagamage Kawanihami and Malaboda Gamage Don Andiris, both of Pattiwela	0 1 9.6
52	Pottepanguwa	do.	Ekanayake Weppitiyage Don Elyyas, Maddumagamage Kawanihami, Malaboda Gamage Don Andiris, all of Pattiwela and Karujawasam Singappuli Tantirige Carolis Appu of Behatta	0 1 4.3
53	Kohambawatta	Garden contains 6 coconut trees 30 years, 1 citrus tree 15 years, 1 Kitul tree and 1 arecanut tree 10 years	Sedara Disanayake of Hangamuwa and Hewakirihideniyage Kiriappu of Pattiwela	0 0 10.7
54	Suriyagahakumbura alias Kohambkumbura	Paddy field contains part of channel	Heirs of late Don Jandiris Abesiriwardene, Malabodagamage Andiris and Maddumagamage Kawanihami of Pattiwela, Asarappulige Simon of Pattipola, Wagasinarachchige Gimarahami, Ekanayakawepitiyage Don Elyyas, Abesiriwardane Silvathami, all of Pattiwela	0 0 18.9

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
55	Suriyagahakumbura and Lolugahairikonda	Paddy field contains part of channel	Don Jamis Wickramanayako, Don Carolis Wickramanayako, Babahami Wickramanayako and the heirs of late Don Anduris Aboysriwardono, all of a Pattiwela	0 0 33.3
56	Wilmulla and Lintotakumbura	do.	The heirs of late Don Jandiris Aboysriwardono, Don Jamis Wickramanayako, Wellappuli Gamaraham, all of Pattiwela, Samarasin Dissanayako Hinnihamino of Yatigala, Wijosin Kodippiligo Don Dionis of Dammula and Raigamakorala Kodituwakku Arachchigo Don Luwis Appuhami of Taraperiya	0 1 27.9
57	Pelawatta	Part of garden (no cultivation)	Ekanayaka Wepitiyogo Don Elias of Pattiwela	0 0 1
58	Paluwatta	Coconut garden contains 8 coconut trees and 1 cotton tree 18 years	Tisakutti Davith, Nahason Siriwardane Don Bastian, both of Pattiwela, Samarasin Dissanayako Hinnihamino of Yatigala and Geegamagamage Nikulas of Pattiwela	0 0 5
59	Hahela	Paddy field contains part of channel	Don Hendrick Aboysriwardano, Don Jamis Wickramanayako, Maddumagamage Kawaniami, Mulegodagamage Andiris, Mahason Siriwardane, Don Bastian, the heirs of late Ekanayakawepitiyogo Don Bastian and Wellappuli Gamaraham, all of Pattiwela, Wijosin Kodippiligo Don Deonis of Dammula, Samarasin Dissanayako Hinnihamino of Yatigala and Raigamakorala Kodituwakku Arachchigo Don Luwis Appuhami of Taraperiya	0 1 3.1
60	Kapuwatta	Coconut garden contains 1 coconut tree 18 years and 1 mango tree 50 years	The heirs of late Ekanayaka Wepitiyogo Don Bastian of Pattiwela	0 0 4.5
61	Kumbalgodagewatta	Coconut garden contains 6 coconut trees 50 years, 1 jak tree 80 years and part of a channel	Tisakutti Arachchigo Don Davith of Pattiwela and Pottewela Gamage Heenhami of Waharakgoda	0 0 28.8
62	Pallekanuketiya	Paddy field contains part of a footpath	Don Hendrick Aboysriwardano, Don Jamis Wickramanayako, Tisakuttige Don Nikulas, all of Pattiwela, and Samarasin Dissanayako Hinnihamino of Yatigala	0 0 8.2
64	Maddumagagemulana	Paddy field	Tisakuttige Don Nikulas of Pattiwela	0 0 0.1
65	Yatigalayawatta	Coconut garden and garden contain 23 coconut trees 20 years, 42 coconut trees, 2 jak trees, 37 arecanut trees, 1 mango tree 25 years, 1 orange tree, 3 cotton trees 10 years and part of a channel	Tisakutti Arachchigo Don Davith and Tisakutti Arachchigo Bilnduhami, both of Pattiwela and Tisakutti Arachchigo Pensohami of Taraperiya	0 1 36.6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before meat Government Junior School, Bellatta, on April 29, 1952, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, March 31, 1952.

A. B. S. N. PULLENAYAGUM,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

Notification of Land Kachcheri to Select Persons to Receive Grants

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m. on June 3, 1952, at the Matara Kachcheri to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute some one to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

Colombo, April 2, 1952. V. S. M. DE MEL,
Deput Land Commissioner.

PARTICULARS OF LAND TO BE DEALT WITH

Lot	Name of Permit-holder or applicant	Extent A. R. P.
Final Village plan 1—Rambukkana-Morawak Korale-Matara District		
48	Wijeweera Jayawardena Jinadasa, Welive, Morawaka	9 3 38
Final Village plan 4 and 40—Morawaka-M. K., Matara District		
106 A.O.	Biancia Girtrude Delia Samarasinghe, Stanley House, Matara	34 3 18
Final Village plan 9—Alapaladeniya-M. K., Matara District		
54	William Wijesekera Dahanayake, Alapaladeniya, Morawaka	5 0 14
49 & 40½	Harris Stanley de Silva, 10, Gregory Avenue, Colombo	19 3 22
67	Edmond, Alapaladeniya, Morawaka	4 1 6
Final Village plan 10—Welive-M. K., Matara District		
480	Welve Gamage Coranelis Gunawardena, Koongahadeniya, Beralapanatara	5 1 24

Lot	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
Final Village plan 11—Uwaragala-M. K., Matara District		
34	Pilana Lokuge Piyadasa Waralla Morawaka	5 0 26
42 & 43	Pilana Lokuge Dharamadasa, Land Settlement Department, Colombo	14 3 13
Final Village plan 16—Horagala-Morawak Korale, Matara District		
38, 39, 40 & 41	Pilana Lokuge Piyadasa, Waralla, Morawaka	20 0 32
Final Village plan 18—Bengamuwa-M. K., Matara District		
88	Don Hendrick Samaranyako, Waralla	5 0 12
Final Village plan 23—Urubokka-M. K., Matara District		
403	Don Marthenus Rubasin Jayasekera, Potdeniya, Bengamuwa	4 3 25
Final Village plan 25—Edandukita-M. K., Matara District		
364	Kithsen Dias (Curatrix Mrs. Esmi Maxime Dias), Latha, Walpola, Matara	19 1 23
Final Village plan 43—Mawarala-M. K., Matara District		
187	Don Johanis Wijesekera Dahanayaka Welahena, Alapaladeniya	2 0 30
Final Village plan 45—Kotapola-M. K., Matara District		
508	Seinul Abdeen Sahul Hamid, Gandara, Matara	5 0 11
Final Village plan 169—Matugobe-M. K., Matara District		
605	Gangodawilage David Francis Dabara, Amarasewana, Kotapola	1 3 3
594 AG, AH, & AK	Samson Mohotti, Allen Valley, Waralla, Kotapola	16 3 3
Final Village plan 170—Pallegama-Morawak Korale, Matara District		
86C	Kariyawasam Haputantirigamage Jayaneri Deniyaya	4 3 29
Final Village plan 170—Pallegama-Morawak Korale, Matara District		
338	Yamange Pediris, Karlingoda, Deniyaya	4 2 13
336	Mamkkapurage Eboris, Deniyaya	4 2 18

Land Redemption Notices

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, March 15, 1952.

Ministry's Reference No. J/AL/2065.
Land Commissioner's Ref. No. LRO/APL 5004.
Batticaloa Kachcheri's Ref. No. LD 3339.

DUDLEY SHELTON SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 992. Village —Malkampiddy

Lot	Name of Land	Description	Claimants	Extent	
				A.	R. P.
1	Sangathanpallam	Paddy field	Meerakutty Thambirasa Kankany of Nintavur Division No. 1, Kalmunai	4	2 13
2	Do.	do.	do.	0	1 20
3	Do.	do.	do.	0	1 37
4	Do.	do.	do.	7	3 35
5	Do.	do.	do.	0	3 8
6	Do.	do.	do.	0	0 32
7	Do.	do.	do.	0	0 32
Total				14	2 17

Miscellaneous Land Notices

No. L. K. 2377/11

Tenders for a lease of the right to take the produce on portions of Army Cantonment land at Panagoda

TENDERS are hereby invited for a lease of the right to take the produce on portions of Army Cantonment land depicted as parts of lots 52, 56, 57 and 58 in Preliminary Plan No. A 2543 and situated at Panagoda in Hewagam Korale of the Colombo District, for a period of six months commencing from May 16, 1952.

2. Tenders, which must be in sealed envelopes superscribed "Tender for lease of Produce on Army Cantonment land" will be received at the Colombo Kacheheri until 11 a.m., on May 5, 1952, when they will be opened. All tenderers will be required to be present in person or to satisfy the Government Agent by duly accredited agents that their tenders have been made in good faith.

3. The tenderer whose tender is accepted (hereinafter referred to as "the lessee") will be required to deposit, immediately after his tender has been accepted, one fourth of the amount tendered by him as security. This sum will be held in deposit and refunded to him on the expiry or earlier termination of the lease. The Government Agent of the Western Province (hereinafter referred to as the "Government Agent") will have the right to confiscate the whole or any part of the security for breach of any conditions of the lease.

4. The successful tenderer will be required to pay the full rent within ten days of the acceptance of his tender and to sign an Indenture of lease.

5. The Indenture of lease will contain the following conditions among others:—

(a) The lessee shall pay all rates and taxes whatsoever payable in respect of the land.

(b) The lessee shall not make any use of the soil of the land.

(c) Except with the prior written consent of the lessor the lessee shall not sub-let, assign, mortgage or otherwise dispose of or deal with his interest in this lease or any portion thereof, and any such dealing or disposition as aforesaid by the lessee without such consent shall be void and inoperative for all purposes.

(d) The lessee shall keep at his own expense the Crown land marks which define the boundaries of the land in good repair.

(e) The lessee shall not erect any buildings or other structures on the land without the prior written permission of the Government Agent.

(f) The lessee shall not occupy or in any way use any buildings on the land, or cause any damage thereto or remove any materials therefrom.

(g) Neither the lessee nor his workmen shall lop the branches or fell or otherwise damage any trees standing on the land.

(h) The Government Agent or the Army shall be entitled to appoint any watchers and other necessary staff to safeguard Crown interests in the land and the buildings.

(i) The lessee shall permit the Government Agent, or the Director of Public Works, or any officer authorized by them in writing at any time to enter and inspect the land and execute any work thereon.

(j) The lessee shall permit the staff and labourers of the Public Works Department and of the Contractors engaged in the construction of the New Army Cantonment to enter the land in order to carry out any works that may be necessary in connection with the said constructions.

(k) The lessee shall not interfere with any work in progress on the land.

(l) The Government Agent shall be entitled to fell any trees on the land or to resume possession of the whole or any part of the land. In that event, the lessee shall be entitled to a proportionate reduction of the rent. The decision of the Government Agent regarding the amount of any such reduction shall be final.

(m) The lease shall be terminable on ten days' notice in writing being served on the lessee or left on the land, in such event, the lessee shall be entitled to proportionate reduction of the rent in respect of the unexpired portion of the lease, but to no compensation.

(n) Any breach of any of the conditions of the lease shall render the lease liable to immediate cancellation without compensation on the orders of the Government Agent.

(o) The lessee shall not be entitled to make any claim for compensation for any cause or reason whatsoever.

6. No tender will be considered unless in respect of it all the conditions above laid down have been strictly fulfilled.

7. The Government reserves to itself the right to accept or to reject any tender.

8. Further particulars can be obtained from the Government Agent, Western Province, The Kachcheri, Colombo 12.

The Kachcheri,
Colombo 12, April 2, 1952.

N. MANICKA IDAIKKADAR,
for Government Agent, W. P.

NOTICE

IT is hereby notified for general information that in view of the Easter, Sinhalese and Tamil New Year Holidays, all notices and advertisements for publication in the *Government Gazette* of April 9, 1952, should reach the Government Press before 12 noon on April 7, 1952.

BERNARD DE SILVA,
Acting Government Printer.

Government Press,
Colombo, April 1, 1952.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ සම්බන්ධ දැන්වීම්

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

L.D. 4403.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) උප වගන්තිය යටතේ පහත විස්තර කරන ඉඩම පොදු කටයුත්තක් සඳහා ලබාගැනීමට අදහස් කරන බව කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ අමාත්‍ය ඩබ්ලිව් ඡැල්ටන් සේනානායක වන මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ඉඩමේ විස්තර :—

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාහැට ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොසාගයට අයත් උකුතුලේ නම් ගම පිහිටි අඩි 192' X 5' පමණ වූ දෙමොදරකුඹුර නමැති ඉඩම් කැබලිල්ල : එනම් මායිම් වශයෙන් :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානහේවාහැට කොසාගයේ උඩුදෙණිය ගමෙහි පිහිටි අක්කර 152ක් ප්‍රමාණය ඇති ගුරුබද්ද වත්තට මායිම්:—

- උතුරට : ජී. ජී. විදානේට අයත් කුඹුරේ මායිම ;
- නැගෙනහිරට : ජී. ජී. අප්පුනාඩිදේට අයත් ඉඩමේ මායිම ;
- දකුණට : දෙමෝදර කුඹුරේ මායිම සහ
- බස්නාහිරට : ජී. ජී. විදානේට අයත් ඉඩමේ මායිම.

- උතුරට : නිලවල පාර සහ ගම්මුත්තට අයිති ඉඩම් ;
- නැගෙනහිරට : පීට් ද සිල්වා ගරු දේවගැනිතුමාට අයිති ඉඩම් ;
- දකුණට : ගම්මුත්තට අයිති ඉඩම් ;
- බස්නාහිරට : පීට් ද සිල්වා ගරු දේවගැනිතුමාට සහ ගම්මුත්තට අයිති ඉඩම් .

ඩබ්ලිව් සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

ඩබ්ලිව් සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : J/HLG/1709.

අංකය : J/AL/1886 (V. E.).

වම් 1952ක් වූ පෙබරවාරි මස 27 වැනි දින
කොළඹදීය.

වම් 1952ක් වූ මාර්තු මස 17 වෙනි දින
කොළඹදීය.

L.D. 4398.

L.D. 4402.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත .
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම සහ උඩපළාන ආදායම් කොසාගයවල පිළිවෙලින් රඹුක්පිටිය සහ මියනගොල්ල වසම්වල පිහිටි ගලමුදුනවත්තෙන් අක්කර 240ක් පමණ කොටසට මායිම් :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම කොසාගයේ මැදගහවතුර සහ බව්වාගම පිහිටි අක්කර 55ක් පමණ ප්‍රමාණය ඇති ඉඹුල්පිටිය වත්තෙන් කොටස 2ට මායිම් :—

1. උඩබුලන්ගම පිහිටි අක්කර 200යේ කොටස—

- උතුරට : නො. T.P. 45090 දරන ප්ලාන් සඳහන් ගලමුදුනවත්ත ;
- නැගෙනහිරට : නො. T.P. 48352 දරන ප්ලාන් සඳහන් ඉඩම ;
- දකුණට : නො. T.P. 45090 දරන ප්ලාන් සඳහන් ඉඩම ;
- බස්නාහිරට : නො. T.P. 44036 දරන ප්ලාන් සඳහන් ඉඩම ;

- 1. කොටස : අක්කර 43යි.—
- උතුරට : මැදගහවතුර ගම සහ කොරවක්කාගහ ;
- බස්නාහිරට : මහවැලිගහ ;
- දකුණට සහ නැගෙනහිරට : ඉඹුල්පිටියවත්තේ ඉනීඊ කොටසද, වත්තේපාර සහ කොරවක්කාගහ.

2. උඩපළාතේ පිහිටි අක්කර 40හේ කොටස—

- උතුරට : මියනගොල්ලේ ගම්මුත්තට අයිති ඉඩම් ;
- නැගෙනහිරට : මියනගොල්ල ඕය ;
- දකුණට : ගම්පොල-දෙදළොස්බාගේ ප්‍රසිඩි පාර ;
- බස්නාහිරට : ගම්පොල-දෙදළොස්බාගේ ප්‍රසිඩි පාර ;

- 2. කොටස : අක්කර 12යි.—
- උතුරට : මහවැලිගහ ;
- නැගෙනහිරට : දුම්පියපාර ;
- දකුණට : රජයේ ඉඩම ;
- බස්නාහිරට : ඉඹුල්පිටියවත්ත.

අංකය : J/AL/1958 (V. E.).

Ref. No. J/AL/1582 (V.E.)

ඩබ්ලිව් සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

ඩබ්ලිව් සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ මාර්තු මස 10 වැනි දින
කොළඹදීය.

වම් 1952ක් වූ මාර්තු මස 8 වැනි දින
කොළඹදීය.

LA./3290/J/AL/1185.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහි පහත නම් සඳහන් අයවලුන් විසින් කොටස් වශයෙන් අයිතිවාසිකම් දක්වා තිබෙන අක්කර 7, පර්චස් 16ක් පමණ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ පොම්පරිප්පු පත්තුවේ කල්පිටියේ ආදයම් පාලක නිලධාරීතුමාට අයිති කොට යාගයේ පිහිටා තිබෙන ඉඩම් :—

ගම—පුත්තලම

- (1) ආර්. ඇස්. ඇම්. මොහමදු කාසිම් මරික්කාර්, (2) පී. ඇම්. නොයිනා මොහමදු ලෙබ්බෙයි මරික්කාර්, (3) ඇම්. ඇන්. කදිප් සාහිබු මරික්කාර්,

ගම—කල්පිටිය

- (4) ඇස්. කේ. ඇම්. සාලිගුප් මරික්කාර්, (5) ඇස්. කේ. හමිදු හුසයින් මරික්කාර්, (6) ඇස්. ඇම්. නොයිනා මරික්කාර්, (7) ඇම්. ඇන්. නමිබ් නොයිනා මරික්කාර්, (8) ඇම්. අබ්දුල් හමිදු නාවිටියා,

ගම—ඉලවාන් කුලම

- (9) ඒ. මිස්කින්, (10) ඩී. ජවරා, (11) ඩී. මුත්තයියා, (12) පී. ලෙච්චයි නමිබ්, (13) ඒ. අබ්බක්කාර්, (14) කේ. ජේදුරා පිල්ලෙයි, (15) උමර් නාවිටියාර්, (16) ඇම්. අලි නමිබ් මරික්කාර්, (17) ඇම්. ඇස්. සෙයි අබ්දුල් කාදර්, (18) ඒ. මනිඵල් පිල්ලෙයි, (19) ඇම්. මොහිදීන් පිච්චෙයි, (20) ඇම්. කප්ප මරික්කාර්, (21) පී. කාදිප් සාහිබු, (22) ඇස්. සේගුමීරා ලෙබ්බෙයි, (23) ඊ. බස්නියන් ප්‍රනාන්දු, (24) පී. නාගුප් පක්කාර්, (25) ඇස්. කේ. මොහමදු සරීබු.

ගම—කරනිවු

- (26) ආර්. ඇම්. කාසිම්, (27) ආර්. සාමිනාදන්, (28) ඒ. අසන මරික්කාර්, (29) ඒ. මීරාලෙබ්බෙයි මරික්කාර්, (30) ඇම්. අබ්දුල් මජීදු, (31) ඇස්. අසන මරික්කාර්, (32) ඒ. කච්චි මරික්කාර්, (33) ඇම්. සෙක්ක මරික්කාර්, (34) ඒ. කල්ලච්චි පිච්චෙ, (35) ඩී. උදුමා ලෙබ්බෙයි.

ඩබ්ලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ මාර්තු මස 17 වැනි දින
කොළඹදීය.

අංක J/AL/1778 (VE)/DA/5471/LM537.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කැගල්ල දිස්ත්‍රික්කයේ, බෙලිගල් කෝරළේ, මල් මඩුව ගම් මුලාදැනි වසමේ පල්ලේ පැල්පිට ගමේ, මෙහි පහත දැක්වෙන මායිම් තුළ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 162ක් පමණ වූ ඉලුක්ගොල්ල නමැති ඉඩම.

- උතුරට : මු. ඔය ;
- නැගෙනහිරට : ගුරුගොඩ ඔය ;
- දකුණට සහ බටහිරට : ගම්මුත්තේ ඉඩම.

ඩබ්ලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ මාර්තු මස 17 වැනි දින
කොළඹදීය.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොසාගයේ උඩගම්පහ කෝරළේ පල්ලේගම පිහිටි මරියා වත්තෙන් රු.ඳී 3ක් පමණ වූ කොටසකට මායිම් :—

උතුර, නැගෙනහිර, දකුණ සහ බස්නාහිරට : මරියා වත්තේ ඉතිරි කොටස.
අංකය : J/HLG/1861.

ඩබ්ලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ මාර්තු මස 8 වැනි දින
කොළඹදීය.

L.D. 4439/J/HLG/1710.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ හාරිස්පත්තුව කොසාගයේ හිනාගම පිහිටි කොහොන්ගහපිටිය යන ඉඩමෙන් අක්කර 3ක් පමණ වූ කොටසකට මායිම් :—

- උතුරට : වුල්වලගෙදරවත්ත ;
- නැගෙනහිරට : ගම්වාසින්ට අයිති පුද්ගලික ඉඩම ;
- දකුණට : කෙණ්ඩදෙතිය ගම්සහා පාර ;
- බස්නාහිරට : උග්වෙස්සපිටිය සුසාන හමුය.

ඩබ්ලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ පෙබරවාරි මස 15 වැනි දින
කොළඹදීය.

L.P. 6443.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ගාලු දිස්ත්‍රික්කයේ කඩවත් සතර තුළ ඇත්තීලිගොඩ නමැති ගමෙහි පිහිටි අක්කර 3 1/2ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති දෙල්ගහවත්ත නමැති ඉඩම් කැබැල්ල.

ඉහත සඳහන් ඉඩමේ මායිම් :

- උතුරට සහ බස්නාහිරට : ටී. ඇලස් මහත්මයාට අයත් ඉඩම ;
- නැගෙනහිරට : ගමේ අඩි පාර සහ,
- දකුණට : ඇත්තීලිගොඩ පාර.

ඩබ්ලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ මාර්තු මස 20 වැනි දින
කොළඹදීය.

L.D. 4137.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩගම්පහ කෝරළේ පානදුම්බර කොඳාලයේ ගන්නාපාන පිහිටි පර්චස් 17ක් පමණ වූ කහටොන්නේ වලව්වේ වත්ත යන ඉඩමට මායිම් ;—

උතුරට : රත්නායක මුදියන්සේලාගේ උක්කුබණ්ඩාට අයිති ඉඩමේ වැට ;

නැගෙනහිරට : ගම්පහා පාර ;

දකුණට : කහටගස්නැන්නේ වලව්වේ වත්ත (ආණ්ඩුවට ගන්නා යන ඉඩමේ ඉතිරි කොටස) ;

බස්නාහිරට : මහවැලිගහ.

Ref. No. J/HLG/114.

ඩබ්ලිව් සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ පෙබරවාරි මස 22වැනි දින
කොළඹදීය.

අංකය L. 3078.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

1.2.51 දින දරණ වාදිමානී අධ්‍යක්ෂක තුමාගේ සටහනේ ලොට් 1, 2, 3, 4, 5, සහ 6 වශයෙන් පෙන්වුම් කරන්නාවූද, මාතලේ උතුරු පළාතේ උඩුගොඩ උඩසිය පත්තුවේ පරණ ගම ගමේ පිහිටි, පල්ලේපොල විහාරයටත් පලාපත්වල ඩී. ඒ. වීරකෝන්, පරණගම ආර්. ඩී. පීටර යන මහත්වරුන්ටත්, පල්ලේපොල විශ්‍රාමලත් ටී. ඩී. ඇල්ලේ පොල රටේ මහත්මයාටත් අයිති ඉඩම් වලින් අක්කර 1 රූඩ් 1ක් පමණ බිම් කැබලි.

ඩබ්ලිව් සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ ජනවාරි මස 2 වැනි දින
කොළඹදීය.

Ref. No. LD 734/J/AL/1546.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ මාගම් පත්තුවේ දකුණු රණකෙලියේ නො. 633 අවසාන ගම්බද සිතියමේ නො. 1 අතිරේකයෙහි පිහිටි කැබලි නො. 121 කප්පේවෙල යන

ඉඩමෙන් අක්කර 2යි, රූඩ් 3යි, පර්චස් 20ක් පමණ වූ බිම් ප්‍රමාණයට මායිම් :—

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට : ඇල්. පී. අන්ඩරාඩුගේ සහ ආණ්ඩුවේ ඉඩම්වලින්ද ;

බටහිරට : ඇල්. පී. අන්ඩරාඩුගේ ඉඩම්වලින් සහ පුස් නෝලමුල්ලේ බස්නාමෝන්ද.

(2) හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ මාගම් පත්තුවේ දකුණු රණකෙලියේ නො. 633 අවසාන ගම්බද සිතියමේ නො. 1 අතිරේකයෙහි පිහිටි කැබලි නො. 126 කප්පේවෙල යන ඉඩමෙන් අක්කර 0, රූඩ් 1යි, පර්චස් 1.2ක් පමණ වූ බිම් ප්‍රමාණයට මායිම් :—

උතුරට සහ දකුණට : ආණ්ඩුව සතු ඉඩම්වලින්ද ;

නැගෙනහිරට : ඩබ්ලිව්. එච්. මැන්ඩිස් සිල්වාගේ සහ ඇම්. ඒ. කීර්ආප්පුගේ ඉඩම්වලින්ද ;

බටහිරට : ඇල්. ජී. අන්ඩරාඩුගේ ඉඩම්වලින්ද.

(3) හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ මාගම් පත්තුවේ දකුණු රණකෙලියේ නො. 633 අවසාන ගම්බද සිතියමේ නො. 1 අතිරේකයෙහි පිහිටි කැබලි නො. 121 කප්පේවෙල යන ඉඩමෙන් අක්කර 0, රූඩ් 0, පර්චස් 28.1ක් පමණ වූ බිම් ප්‍රමාණයට මායිම් :—

උතුරට සහ බටහිරට : ඩබ්ලිව්. එච්. බැස්ටියන්ගේ ඉඩම් වලින්ද ;

නැගෙනහිරට සහ දකුණට : ඩබ්ලිව්. එච්. ඩී. බැස්ටියන්ගේ සහ ආණ්ඩුවේ ඉඩම්වලින්ද.

(4) හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ මාගම් පත්තුවේ දකුණු රණකෙලියේ නො. 633 අවසාන ගම්බද සිතියමේ නො. 1 අතිරේකයෙහි පිහිටි කැබලි නො. 121 කප්පේවෙල යන ඉඩමෙන් අක්කර 0, රූඩ් 0, පර්චස් 30.5ක් පමණ වූ බිම් ප්‍රමාණයට මායිම් :—

උතුරට සහ දකුණට : ඩබ්ලිව්. එච්. ඩී. බැස්ටියන්ගේ සහ ආණ්ඩුවේ ඉඩම්වලින්ද ;

නැගෙනහිරට සහ බටහිරට : ඩබ්ලිව්. එච්. ඩී. බැස්ටියන්ගේ ඉඩම්වලින්ද.

ඩබ්ලිව් සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ මාර්තු මස 20වැනි දින
කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පාත හේවාහැට පව්ටියගම උඩගම යන ගමෙහි පිහිටි අම්බලමාන ගුරුප් එකට අයිති ලිට්ල් වැලි කියන වත්තෙන් අක්කර ෫ යක පමණ කොටසට මායිම් :—

උතුරට : යු. ඇම්. ප්‍රනාන්දුට අයිති කඩේ ;

නැගෙනහිරට : ලිට්ල් වැලිවත්ත (කොටස) ;

දකුණට : බව්ලානා පාර සහ මහනුවර-හේවාහැට පාරේ කොටසක් ;

බස්නාහිරට : ලිට්ල් වැලිවත්ත (කොටස) .

ඩබ්ලිව් සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ මාර්තු මස 3වැනි දින
කොළඹදීය.

මේ සම්බන්ධ සියලුම ලියුම්වල මේ අංකය දැක්විය යුතුයි. J/TW/1993.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොට්ඨාසයේ නුවරඑළිය නගරයේ බබරකැටුල් ගමෙහි පිහිටි පළමුවන ජනපදයක කොට්ඨාසයේ නගර සභා තක්සේරු අංක 41 හා 42 දරන නගර මිනිත්පෞරු ජලයන් 42කේ 6වෙනි ඩිවිජනේ 37 වන ඉඩම් කැබැල්ල පෙන්නුම් කර තිබෙන "සිසිර" නැමැති ඉඩමේ කොටසක් වූ පර්චස් 5ක ඉඩම. මායිම් පහත දැක්වේ:—

- උතුරින්, නැගෙනහිරින් හා බස්නාහිරින් : මහනුවර පාර;
- දකුණින් : සිසිර ඉඩමේ මායිම.

එම් 1952ක් වූ මාර්තු මස 20 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

නො. L. A. 7419/J/E/1465.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

සුරැණියල දිස්ත්‍රික්කයේ දම්දෙකිය හත්පන්තුවේ රත්වුතුගල නම් ගමේ අක්කර 5ක විශාලතියක් ඇති ඉම්බුල්ගොඩ වත්ත සහ මාරුව නැමැති බිම්කැබලි දෙකට මායිම. —

- (1) ඉම්බුල්ගොඩවත්ත (අක්කර 4යි)—
- උතුරින් : හරමානිස්ට අයිති ඉඩම;
 - නැගෙනහිරින් : අප්පුසිඤ්ඤාට අයිති මාරුව;
 - දකුණින් : නාරම්මල මධ්‍යම පාඨශාලා ස්ථානය;
 - බස්නාහිරට : ගැනීමට යන ඉඩමේ කොටසක්.

- (2) මාරුව (අක්කර 1යි)—
- උතුරින් : හරමානිස්ට අයිති ඉඩම;
 - නැගෙනහිරින් : කුඹුරු;
 - දකුණින් : නාරම්මල මධ්‍යම පාඨශාලා ස්ථානය;
 - බස්නාහිරින් : ඉම්බුල්ගොඩවත්තදමේ.

නො. J/E/1465.

එම් 1952ක් වූ මාර්තු මස 15 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

නො. L. A. 7361/J/HLG/1058.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

සුරැණියල දිස්ත්‍රික්කයේ දම්දෙකිය හත්පන්තුවේ අඹුගොඩ නම් ගමේ පිහිටි පොල්කිටුවාවත්ත සහ බෙලිඹුල්ලවත්ත නැමැති ඉඩමෙන් 120' x 15' පමණ විශාලතියක් ඇති බිම් කැබැල්ලට මායිම:—

- උතුරට : පන්සලවත්ත;
- නැගෙනහිරට : ඇල;
- දකුණට : ගැනීමට යන ඉඩමේ ඉතිරි කොටස සහ
- බස්නාහිරට : අඹුගොඩ පන්සලට යන ගම් සභා පාරද මේ.

අංකය J/HLG/1058.

එම් 1952ක් වූ මාර්තු මස 15 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වන උප වගන්තිය යටතේ පහත විස්තර කරන ඉඩම පොදු කටයුත්තක් සඳහා ලබාගැනීමට අදහස් කරන බව කාමිකම් හා ඉඩම් පිළිබඳ අමාත්‍ය බිහිලි මැල්ටන් සේනානායක වන මම මෙයින් ප්‍රකාශ කරමි.

ඉඩමේ විස්තර:—
නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ මලපහේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොට්ඨාසයට අයත් අබන්ඇල්ල නමැති ගම පිහිටි රූඩි තුනක් පමණ වූ හැඟන්තැන්න නමැති ඉඩම් කැබැල්ල, මායිම් වශයෙන්—

- උතුරට : ඊ. ඊ. හින්නිපුප්පුගාමියේ ඉඩම;
- නැගෙනහිරට : පාඨශාලාවක කුරු මැටි ඇති අඹුපාර;
- දකුණට : පාඨශාලාවත්ත හා වැට සහ
- බටහිරට : වත්තකුරුගේකුඹුර.

අංකය J/E/1893.

එම් 1952ක් වූ මාර්තු මස 31 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කාමිකම් හා ඉඩම් පිළිබඳ අමාත්‍යතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාපිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහලලු දිඤ්ඤායන්ගේ කර්මානුපත්භූමි නිවැසිප්පිටි හෝ. 3 ඝන ගම පිහිටි අඟි 110 x අඟි 78 හරම මිපයරිය ඇති මාමිච්චලම් නමැති ඉඩමට මායිම්:—

- උතුරට: 0.6 වැට;
- නැගෙනහිරට: ආලියාර් කලන්දර් ලෙඹිබෙගේ මිදුල;
- දකුණට: ඒ. අහමඩ්ගේ මිදුල;
- බස්නාහිරට: ගැහු පාඨකාරාව.

කාපිකම් හා ඉඩම් ඇමතිවරයා ඊපරන්ස් හෝ. J/E/1285.

මහලලු කවිචේරියේ ඊපරන්ස් හෝ. L. D. 3281.

වම් 1952 ක්වු මාර්තු මස 16 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාපිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

LA/7463/J/E/1738.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාපිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කුරුණෑගල දිඤ්ඤායන්ගේ දඹදෙනි හත්පත්තුවේ උතුරු උඩුකහකෝරළේ පොල්ගහයා නම් ගම පිහිටි අක්කර 0, රූ. 1, ප. 27.5 ක විශාලතියක් ඇති ඔකාස්ගහලුවත්ත, අම්බහමුලුවත්ත සහ බදගාවත්ත යන අවසාන ගම් මැනීමේ හෝ. A 1,125 දරණ සැලැස්මේ හෝ. 1 සහ 2 ක දරණ බිම්කැබලි 0.4 කයයි වඩා විස්තරව හැඳින්වෙන බිම්කැබලි වේ.

හෝ. J/E/1738.

වම් 1952 ක්වු මාර්තු මස 20 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාපිකම් සහ ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

අංක. J/HLG/1547/LM 5361.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාපිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කැලලු දිඤ්ඤායන්ගේ හල්ලඹාඩ සහ කිණ්ණොඩ දෙකෝරළයේ උදන්විට ගම් මුලාදුනි වගම කුඩාගම ගම මෙහි පහත දැක්වෙන මායිම් තුළ පිහිටි බෝගහමුලුවත්ත නමැති ඉඩමෙන් ප්‍රමාණයෙන් වර්ග අඟි 8,405 ක් පමණක් බිම් කොටසක්—

- උතුරට: පි. ජයසේනට අයිති බෝගහමුලුවත්ත නමැති ඉඩමේ දකුණු මායිම;
- නැගෙනහිරට: අර්. ඇම්. සිරිවිච්චන්ට අයිති රචපේරගහනැන්න නමැති ඉඩමේ බටහිර මායිම;
- දකුණට: පි. රංජිත්ට අයිති දෙභිගහලුවන්දේ වත්ත නමැති ඉඩමේ උතුරු මායිම;
- බටහිරට: පි. සාහන්ට සහ ඇස්. කිරිට්ට අයිති කෙහෙල්ගහන්ත සහ හිරිගෙදරවත්ත යන ඉඩම්වල නැගෙනහිර මායිම.

වම් 1952 ක්වු මාර්තු මස 15 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාපිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ පහත විස්තරවන ඉඩම පොදු කටයුත්තක් සඳහා ආණ්ඩුවට ලබාගන්නට ඉදහස් කරන බව කාපිකම් හා ඉඩම් පිලිබඳ හරු අමාත්‍ය බිහිලි ඡාල්ටන් සේනානායක මහ මම මෙයින් ප්‍රකාශ කරමි:

ඉඩමේ විස්තර:—

නුවරඑළිය දිඤ්ඤායන්ගේ වලපනේ ආදාමි පාලක නිලධාරීතුමාගේ කොවිඨාගයට අයත් අඹලියද්ද යන ගම පිහිටි දෙල්මාර් වත්ත නමින් හැඳින්වෙන ඉඩමෙන් අක්කර 7 ක් (4,580' x 66') පමණක් කොටසක්.

මායිම් වගයන්—උතුර, නැගෙනහිර, දකුණ හා බටහිර යන දිසාවලට: දෙල්මාර් වත්ත.

අංක J/TW/1856.

වම් 1952 ක්වු මාර්තු මස 15 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාපිකම් හා ඉඩම් පිලිබඳ හරු ඇමතිතුමා.

L. P. 6417.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාපිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

ගාලු දිඤ්ඤායන්ගේ කබ්බිත් සහර ඇතුළත මැලිවත්තේ පිහිටි අක්කර 1/2 ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති දන්ගුහමත්ත නමැති ඉඩම් කැබලිල, ඉහත කී ඉඩමේ මායිම්:—

- උතුරට: ගාල්ලේ කොටුට පදිංචි සම්ප්‍රදායේ සයිදට අයිති ඉඩම;
- නැගෙනහිරට: එම සයිදු කායිමට අයිති ඉඩම;
- දකුණට: එම සයිදු ලෙඹිබෙ අහමිමිදුට අයිති ඉඩම;
- බස්නාහිරට: ස්කෝලෙවත්තේ ඉඩම.

වම් 1952 ක්වු මාර්තු මස 8 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාපිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

L. P. 6413.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ මිහිඟුධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාඩ්කම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිලි මැදිරිපිටි සේනානායක නමැති මම මෙසින් ප්‍රකාශ කරමි :

ආණ්ඩු දික්කරණයේ ගඟබඩ පත්තුවේ යටලමත්ත නමැති ගඟබඩ පිහිටි රුක්මල්ගොඩ මිහිවෙත් පර්චස් 20ක් පමණ ඇති ඉඩම් කැබැල්ල, ඉහත කී ඉඩම මායිම් :—

- උතුරට සහ බස්නාහිරට : රුක්මල්ගොඩකුඹුර ;
- නැගෙනහිරට : පී. බිලිපි. ඩී. පාර ;
- දකුණට : මාමන දෙල සහ ඇල.

වම් 1952ක්වූ මාර්තු මස 3 වැනි දින කොළඹදීය.

බිලි සේනානායක,
කාඩ්කම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.
L. B. 2037.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දික්කරණයේ අතිරේක උප ඒජන්තනූත වන ඒ. සැන්චි වි. මිජේමාන්ත වන මම මෙසින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මාතර දික්කරණයේ මැලිගමකාර්ටල් අකුරුගොඩ යන ගම පිහිටි උස්ගොඩකැල්ල නොහොත් පෙරලඟු සහ ඉඩමින් අක්කර 3ක් පමණ වන සීමිකැබලිල්ලක්, ඉඩමට මායිම්—

- නැගෙනහිරට : ගම්පොළ ;
- බස්නාහිරට : පෙරලඟු (එම ඉඩම) ;
- උතුරට : එම
- දකුණට : බඩගම පාරාමට දෙනලද අණුව සත්තක ඉඩම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම නම නමින් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපලන් අයවලුන් හෝ වම් 1952ක්වූ මැයි මස 26වෙනි දින පෙරවරු 10ට මාතර කවිචේරියේදී මා සම්මුඛව ප්‍රකාශ කළෙමි.

නවද වම් 1952ක්වූ මැයි මස 19වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1952ක්වූ මාර්තු මස 26වෙනි දින මාතර කවිචේරියේදීය.

ඒ. සැන්චි වි. මිජේමාන්ත,
මාතර දික්කරණයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තනූත.
L. B. 2056.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දික්කරණයේ අතිරේක උප ඒජන්තනූත වන ඒ. සැන්චි වි. මිජේමාන්ත වන මම මෙසින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මාතර දික්කරණයේ මැලිගමකාර්ටල් පත්තුවේ සහ කඩවත් සතරේ මේගැල්ල යන ගම පිහිටි එගොඩදෙණිය, දෙහිගොඩදෙණිය, පින්ලියද්ද සහ මැලිගමවිහිත්ත සහ ඉඩම්වලින් අ. 0, රු. 2, ප. 8ක් පමණ වන ඉඩම් කැබලිල්ලක්, එම ඉඩම්වලට මායිම් :—

	උතුර	දකුණ	නැගෙනහිර	බස්නාහිර
(1) එගොඩදෙණිය	මී. ඇල්. පින්දෙණිය සහ නවත් අයගේ ඉඩම	දේවමත්ත හිමියන්ගේ ඉඩම	දේවමත්ත හිමියන්ගේ ඉඩම	ඇස්. බිලිපි. එසිනාමි සහ නවත් අයගේ ඉඩම
(2) දෙහිගොඩදෙණිය	ඒ. ගිමාර සහ නවත් අයගේ ඉඩම	ඇස්. බිලිපි. එසිනාමි සහ නවත් අයගේ ඉඩම	ඇස්. බිලිපි. එසිනාමි සහ නවත් අයගේ ඉඩම	ඇස්. බිලිපි. එසිනාමි සහ නවත් අයගේ ඉඩම
(3) පින්ලියද්ද	මී. ඇල්. පින්දෙණිය සහ නවත් අයගේ ඉඩම	දේවමත්ත හිමියන්ගේ ඉඩම	ඇස්. බිලිපි. එසිනාමි සහ නවත් අයගේ ඉඩම	ඇල් දකුණු මුර
(4) මේලගොඩවග	ඒ. ගිමාර සහ නවත් අයගේ ඉඩම	ඇස්. බිලිපි. එසිනාමි සහ නවත් අයගේ ඉඩම	ඒ. ගිමාර සහ නවත් අයගේ ඉඩම	ඇස්. බිලිපි. එසිනාමි සහ නවත් අයගේ ඉඩම

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම නම නමින් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපලන් අයවලුන් හෝ වම් 1952ක්වූ මැයි මස 28වෙනි දින පෙරවරු 10ට මාතර කවිචේරියේදී මා සම්මුඛව ප්‍රකාශ කළෙමි.

නවද වම් 1952ක්වූ මැයි මස 20වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1952ක්වූ මාර්තු මස 26වෙනි දින මාතර කවිචේරියේදීය.

ඒ. සැන්චි වි. මිජේමාන්ත,
මාතර දික්කරණයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තනූත.
L. A. 2030.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ අතිරේක උප ඒජන්තනූත වන ඒ. සැන්චි වි. මිජේමාන්ත වන මම මෙසින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මාතර දික්කරණයේ ගඟබඩවත්තුවේ කාඩ්කම්වලට සහ ගම පිහිටි බෝගහවත්ත, පොකුණවත්ත සහ පත්තිනියවත්ත යන ඉඩම්වලින් අක්කර 1½ක් පමණ වන සීමි ප්‍රමාණයක්, ඒට මායිම් :—

නො.	ඉඩමේ නම	උතුරට	නැගෙනහිරට	දකුණට	බස්නාහිරට
1	බෝගහවත්ත	පොකුණවත්ත	පී. බිලිපි. ඩී. පාර සහ කොට්ටම්බගොකොරටුව	කෝතිගහවත්ත සහ බෝගහකොරටුව	මාලිම්බගොවත්ත
2	පොකුණවත්ත සහ පත්තිනියවත්ත	පුළුපුළුල්ලකුඹුර සහ පලමග	පොකුණවත්ත	බෝගහවත්ත	මාලිම්බගොවත්ත

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ 1952ක්වූ මැයි මස 30වෙනි දින පෙරවරු 10.00 ට වේලාවට මාතර කවිච්චියෙහිදී මා සම්මුඛ වී සිටියහ.

තවද එම 1952ක්වූ මැයි මස 20වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

එම 1952ක්වූ මාර්තු මස 27වෙනි දින මාතර කවිච්චියේදීය.

ඒ. සැන්ට් ඩී. විජේමාන්න,
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අභිරේක උප ඒජන්තතුමා.

L. B. 2044.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ උප ඒජන්තතුමා මත ඒ. ඩී. විරසිංහ මත විමර්ශනයක් දැනුම්දිය යුතුයි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මාතර දිස්ත්‍රික්කයේ කඳවුරු පත්තුවේ කැබ්ලිගාපොල යන ගම පිහිටි කැබ්ලිගම පිටිය යන ඉඩමක් අ. 0, රු. 0, ප. 22ක් පමණ මත විමර්ශනයක් කළහැකි වන බැවින්:—

උතුර	නැගෙනහිර	දකුණ	බස්නාහිර
(1) කැබ්ලිගම පිටිය .. කැබ්ලිගම පිටිය	.. පාර	.. කැබ්ලිගම පිටිය	.. කැබ්ලිගම පිටිය
(2) එම .. කැබ්ලිගම පිටිය	.. කැබ්ලිගම පිටිය	.. කැබ්ලිගම පිටිය	.. කැබ්ලිගම පිටිය
(3) එම .. කිරිදිගෙමත්ත	.. කිරිදිගෙමත්ත ඇල සහ පාර	.. පාර	.. කිරිදිගෙමත්ත ඇල සහ ඉවුර

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ එම 1952ක්වූ ජූනි මස 3වෙනි දින පූ. හා. 10.30ට හස්මත නානාසංගමයේදී මා සම්මුඛ වී සිටියහ.

තවද එම 1952ක්වූ මැයි මස 26වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

එම 1952ක්වූ මාර්තු මස 27වෙනි දින මාතර කවිච්චියේදීය.

ඒ. ඩී. විරසිංහ,
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

Reference No. LA/2134/LD/2.

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නමින්:—දකුණු පළාතේ හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ කිරිඳිගම වෙලාවේදී මාතරයේ වාච්චි, මංකොටුව සහ පට්ටියපොල අමුණු යටතේ වාරිමාර්ගයන් සඳහා ඉඩම් වෙන්කිරීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිළිබඳ “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ” 5වෙනි කොටසේ කරන බවට පංතාර්තුමාට ප්‍රකාරයට පළාත් පාලන කාරණා සහතික කිරීමේදී උතුරු මාතරයේ මහත්මයාණන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම:—

නො. 279 අවසාන ගම්බද සිතියමේ නො. 1 දරණ අභිරේකය නො. 1 ගම—වලවෙල පිහිටියේ හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ඔට්ටේ ගිරිවාපත්තුවෙහි

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	අ. රු. ප.
51 මැලිමත්ත	.. අවුරුදු 30ක්වූ පොල්ගස් 19කින් සහ අම්බසකින්ද යුත් ඇලක කොටසකින් යුත් පොල්මත්තකි	බාලදුරගේ ජයන්ති සිංහසෑ, වලවෙල, පොඹුහාමි රජපක්ෂ වලවෙල විරසිත් මිදුනගේ නොන්ගො මලවෙල, අල්දිස් සුරසිංහ, මාතර	0 1 7.6
52 පල්ලෙඤ්ඤ	.. ඤ්ඤ	දෙත් රසිඤ්ඤ සෙනරත් යාපා, නිහිච්චි, බාලදුරගේ දෙත් දුමින් වලවෙල, පොඹුහාමි රජපක්ෂ වලවෙල, පියදස අමරසිංහ, නංගල්ල (ලොව නො. 52කේ අයිතිවාසිකම් කියන්නන් පමණක්ය)	0 0 5.8
53 එම	.. ඇලක කොටසකින් යුත් ඤ්ඤ	(ලොව නො. 52කේ අයිතිවාසිකම් කියන්නන් පමණක්ය)	0 1 7
54 ගිහනගෙමත්ත	.. අවුරුදු 15කේ පොල්ගස් 3කින්ද, අවුරුදු 15කේ පුවක්ගස් 6කින්ද, අවුරුදු 2-6කේ පොල්පැල 4කින්ද, අවුරුදු 6කේ දෙල්ගස් කින් සහ ඇලක කොටසකින්ද යුක්ත වන්නකි	මොහමයේ පුංචිනා වලවෙල, ගමගේ ඇල්විනා, වලවෙල	0 0 5.5
55 උඩුලුල්ලේඤ්ඤ	.. ඤ්ඤ	බාලදුරගේ ඔබුන් වලවෙල, බාලදුරගේ බුසියෙ වලවෙල, පොඹුහාමි රජපක්ෂ වලවෙල, දෙනගිරියගමගේ දෙත් දිනෙස් වහරන්ගොඩ, කාරගල්පිඤ්ඤ රනානපාල ගිරිමර, ගල්කොටේ පත්තල, හිඬච්චි	0 0 2.4
56 ගිහනගෙමත්ත	.. මොස 6කින් යුක්තවූ පොල්පැල යකින් සහ ඇලක කොටසකින් යුත් වන්නකි	දෙතින්සේ රජපක්ෂ, වලවෙල	.. 0 0 21.3
57 පොල්විහිල්ල පළ හොහෝ කොස්ගහ හේන	.. ඇලක කොටසකින් යුක්ත වැවිලි නැති වන්නකින් කොටසකි	බාලදුරගේ බුසියෙ, වලවෙල	.. 0 1 7.5
58 එම	.. අවුරුදු 12ක්වූ පොල්ගස් 4කින්ද, ඇලක කොටසකින්ද, යුත් පොල්මත්තකි	දෙත් රසිඤ්ඤ සෙනරත් යාපා, හිඬච්චි	0 0 37.2
59 කොහොඹඤ්ඤ	.. ඤ්ඤ	පියදස අමරසිංහ නංගල්ල, අල්දිස් සුරසිංහ මාතර, දිවුලගොන්නේ වාගේ ජයලිත්, වලවෙල, බාලදුරගේ බුසියෙ, වලවෙල, බාලදුරගේ ඔබුන්, වලවෙල, රනසික් දේවගේ ගනපායින්, වලවෙල, කනන්කො දේවගේ පිත්ඤ්ඤ, වලවෙල, පොඹුහාමි රජපක්ෂ, වලවෙල, විසිල දේවගේ සාදිරිස්, වලවෙල, මෙතිස් විරසිංහ සම්පි ගෝනා මනිගසිංහ, මලවෙල	0 0 36.4

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
60 මැදගොඩලන්ද	අවුරුදු 40ක් වූ කිතුල්ගසකින් යුත් චිත්තකි	පොඹිතාමි රජපක්‍ෂ වලවෙල, මාවන් රජපක්‍ෂ වලවෙල, ගෙඹිපිටියමගේ සවුදේව්, වලවෙල	0 0 5
61 පල්ලෙකිරිකන්ද	කුඹුර	අඹුදිගේ චන්ද්‍රසිංහ, දිවුල්පොහොවොගේ ජයලීන් පොඹිතාමි රජපක්‍ෂ, වලවෙල, මහින්දපුලු ආරච්චිගේ පොඹිතාමි, අමරවීරගේ මර්නේතිස් වහරක්ගොඩ, සිංහඤ්ඤාචාර්ය, සංඥාලය, සහ හින්දිඅප්පු මනිසංභගොන් පැවතෙන්නෝ, වලවෙල	0 0 13.4
62 මැදගොඩලන්ද	අවුරුදු 20ක් වූ පොල්ගස් 3කින් යුක්ත චිත්තකි	ගමගේ සාවිච්චා මලවෙල, ගමගේ තෙල්කිස්, වලවෙල	0 0 4.6
නො. 280 අවසාන ගම්බද සිතියමේ නො. 1 දරණ අතිරේකය. ගම්—පව්විවෙල පිහිටියේ ගම්බත්තොට දිස්ත්‍රික්කයේ බටහිර ගිරුමාපත්තුවෙහි			
41 කෙලමුගහමුලලන	කුඹුර	දෙගන් ගාර්දිගේ සමරසිං දිසානායක, පව්විවෙල	0 1 29.7
42 එම	එම	කාරපේරිගේ රතනපාල සමර, කිහිච්ච පන්සල, කිහිච්ච	0 0 4
43 එම	එම	දෙගන් ජේෂ් වික්‍රමනායක සහ ගෙදුක් අබේසිරිවිචිත, පව්විවෙල	0 0 19.1
44 මලපොල කොරවුම, කොස්වත්තේ න, නොහොත්කොස්අවුමගේ න, කෙලමුගහ මුල්ලන	අවුරුදු 30ක් වූ පොල්ගසකින් යුක්ත චිත්තකි	වගසින් ආරච්චිගේ ගිමාරතාමි සහ මහසින් ආරච්චිගේ ජුවානිස්, පව්විවෙල	0 0 12.8
46 කෙලමුගහ මුල්ලන දෙවෙල්ලේ න, නොහොත් මහදෙවෙල්ලේ න	අවුරුදු 15ක් වූ පොල්ගසකින් සහ 15ක් වූ ගම්බද 2කින් පොල් ඉඩමකි	වගසින් ආරච්චිගේ ගිමාරතාමි, වගසින් ආරච්චිගේ ජුවානිස් සහ දෙගන් අන්දරසේ මහසේන සිරිවිචිත, බෙලිආන්න	0 0 9.3
47 රිලාමුල්ල	අරලක කොටසකින් යුත් කුඹුරකි	සින්හපුලුගේ මා නන්තිරිගේ කරෝලිස් අප්පු සිල්වා, බෙලිආන්න	0 0 35.9
48 අඹගහකුඹුර නොහොත් අඹගහකුඹුරගේ න	අවුරුදු 40ක් වූ පොල්ගසකින් යුත් පොල් ඉඩමකි	කඩුපිටියගේ ආරච්චිගේ ජෝන් අප්පුතාමි, පව්විවෙල	0 0 22.1
49 දර්ගදකුඹුර	අරලක කොටසකින් යුත් කුඹුරකි	කඩුවන ආරච්චිගේ දිගේ අප්පුතාමි සහ ඒකනායක වේපිටියගේ දෙගන් එලියස්, පව්විවෙල, සරියල ගම් අචාර්යගේ සිංහඤ්ඤා අප්පු සහ රසිගම් කෝරළේ කොඹිඳුවක්කු ආරච්චිගේ ලුච්ච් අප්පුතාමි, කාරපේරිගේ	0 0 31.2
50 අඹගහකුඹුර	එම	අහමදු ලෙඛිච්චි මිරිස්කාර, දික්මැල්ල	0 0 26.3
51 පත්වැව්ගොඩුල්ල	එම	බාලදුරගේ අන්ගො, බාලදුරගේ ලසිසිංහම්, මලවෙල, දෙගන් දුමින් රත්නායක, ඉහල බෙලිගල්ල, රසිගම් කෝරළේ කොඹිඳුවක්කු ආරච්චිගේ එච්ච් අප්පුතාමි, කාරපේරිගේ, මද්දුම් ගමගේ කටනිතාමි, මලබොඩ ගමගේ දෙගන් අන්දිස්තාමි, පව්විවෙල	0 1 9.6
52 පොත්තෙපත්තුව	අරලක කොටසකින් යුත් කුඹුරකි	ඒකනායක වේපිටියගේ දෙගන් එලියස්, මද්දුම් ගමගේ කවනිතාමි, මලබොඩ ගමගේ අන්දිස්, පව්විවෙල සහ නරුච්චිගේ සින්හපුලු නන්තිරිගේ කරෝලිස්, අප්පු බෙලිආන්න	0 1 4.3
53 කොකොම්චිත්ත	අවුරුදු 30ක් වූ පොල්ගස් 6කින්ද, අවුරුදු 15ක් වූ ගම්බද 1කින්ද, අවුරුදු 10ක් වූ කිතුල්ගස් 1කින්ද සහ පුවත්තකින්ද යුක්තකි	සේදර දිසානායක, හන්ගමුව සහ හේමාකීර්ති දෙනියගේ කිරිඅප්පු, පව්විවෙල	0 0 10.7
54 සුරියගහකුඹුර නොහොත් කොකොම් කුඹුර	අරලක කොටසකින් යුත් කුඹුරකි	දෙගන් ජන්දිස් අබේසිරිවිචිතගෙන් පැවතෙන්නෝ මලබොඩ ගමගේ අන්දිස් සහ මද්දුම් ගමගේ කවනිතාමි, පව්විවෙල, අහරපුලුගේ සසිමින්, පව්විපොල වගසින් ආරච්චිගේ ගිමාරතාමි, ඒකනායක වේපිටියගේ දෙගන් එලියස් අබේසිරිවිචිත සිල්වත්තාමි, පව්විවෙල	0 0 18.9
55 සුරියගහකුඹුර සහ ලොච්චගසුරිකොන්ද	එම	දෙගන් ජේෂ් වික්‍රමනායක, දෙගන් කරෝලිස් වික්‍රමනායක, බබහාමි වික්‍රමනායක සහ දෙගන් අන්දිස් අබේසිරිවිචිතගෙන් පැවතෙන්නෝ, පව්විවෙල	0 0 33.3
56 මිල්ලුල්ල හා ලිංකොට කුඹුර	එම	දෙගන් ජන්දිස් අබේසිරිවිචිතගෙන් පැවතෙන්නෝ අයිතිකරුවෝ: දෙගන් ජේෂ් වික්‍රමනායක, වෙල්ලපුලු ගිමාරතාමි, පව්විවෙල, සමරසින් දිසානායක සින්නිතාමිගේ, සරියල, විජේසින් කොඹිපුලුගේ දෙගන් දිසෝතිස්, ගම්මුල්ල සහ රසිගම්කෝරළේ කොඹිඳුවක්කු ආරච්චිගේ දෙගන් ලුච්ච් අප්පුතාමි, කාරපේරිගේ	0 1 27.9
57 පැලවත්ත	ඉඩමක කොටසක් (වැවිලි හැන)	ඒකනායක වේපිටියගේ දෙගන් එලියස්, පව්විවෙල	0 0 1
58 පාච්චත්ත	අවුරුදු 18ක් වූ පොල්ගස් 8කින් සහ පුවත්තකින්ද යුත් පොල් වත්තකි	කිංකුලිටි දුමින්, මහසේන සිරිවිචිත, දෙගන් බස්තින්, පව්විවෙල, සමරසින් දිසානායක සින්නිතාමිගේ, සරියල සහ ගීනනගමගේ නිකුලස්, පව්විවෙල	0 0 5

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
59 භාලිඇල	.. ඇලක කොටසකින් යුත් කුඹුරක්	දෙන්න හන්දික් අබේසිරිවඩින, දෙන්න ජේමිස් වික්‍රමනායක, මද්දුමගමගේ කවනිහාමි, මාලොගොඩගමගේ අන්දිරිස්, මහසෙන් සිරිවඩින, දෙන්න ඔස්නියන්, ඒකනායක චේපිරිගමගේ දෙන්න ඔස්නියන් සහ වෙල්ලප්පුලි ගිමාරහාමි, පරිව්වෙල, මොස්සන් කොස්පිලිගේ දෙන්න දියෝනිස්, දම්මුල්ල, සමරසිත් දිසානායක හින්නිහාමිගේ, යටිගල සහ රසිගේ කෝරළේ කොඹිතුම්පු අරච්චිගේ දෙන්න එවිස් අප්පුහාමි, තාරපේරිය	0 1 3 1
60 කපුවත්ත	.. අවුරුදු 18ක්වූ පොල්ගස්කින් සහ අවුරුදු 50ක්වූ අම්බසකින් යුක්ත පොල්වත්තකි	ඒකනායක චේපිරිගමගේ දෙන්න ඔස්නියන්ගෙන් පැමිණෙන්නෝ, පරිව්වෙල	0 0 4 5
61 කුම්බ්ලොඩගෙවත්ත	.. අවුරුදු 50ක්වූ පොල්ගස් 6කින්ද, අවුරුදු 80ක්වූ කොස්ගස්කින්ද සහ ඇලක කොටසකින් යුත් පොල් ඉඩම	නිසකුච්චි අරච්චිගේ දෙන්න දුවන්, පරිව්වෙල සහ ගමගේ හින්හාමි, වහරක්ගොඩ	0 0 28 8
62 පල්ලොකනුකැටිය	.. (අභිපාරකින් යුත් කුඹුරකි)	දෙන්න හන්දික් අබේසිරිවඩින, දෙන්න ජේමිස් වික්‍රමනායක, නිසකුච්චිගේ දෙන්න නිකුලස්, පරිව්වෙල සහ සමරසිත් දිසානායක හින්නිහාමිගේ, යටිගල	0 0 8 2
64 මද්දුමගමගෙලුලන	.. කුඹුර	නිසකුච්චිගේ දෙන්න නිකුලස්, පරිව්වෙල	0 0 0 1
65 යටිගලයාමත්ත	.. අවුරුදු 20ක්වූ පොල්ගස් 23කද, අවුරුදු 25ක්වූ පොල්ගස් 42කද, අවුරුදු 25ක්වූ කොස්ගස් 2කද, අවුරුදු 25ක්වූ පුවක්ගස් 37කද, අවුරුදු 25ක්වූ අම්බසකින්ද සහ අවුරුදු 10ක්වූ දොඩම් ගස්කින්ද, පුවක් ගස් 3කින්ද යුත් පොල් වත්තකි	නිසකුච්චි අරච්චිගේ දෙන්න දුවන් සහ නිසකුච්චි අරච්චිගේ බිලිපුහාමි, පරිව්වෙල සහ නිසකුච්චි අරච්චිගේ පෙන්නසොහාමි, තාරපේරිය	0 1 36 6

එමුවන් ඉඩම් අයිතිකරුවන්ගේ අනුමැතියෙන් කලාපනාම නිලධාරීන් වෙත පොදු ජනතාව දැනගැනීම සඳහා හඟවෙහි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකි ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම නමුත්ම නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1952ක්වූ අප්‍රේල් මස 29 වෙනි දින පෙරවරු 9.30ට බෙලිඅත්ත කණිහි පාර්ශ්වාරාච්චි මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසිඅන්දම අයිතිවාසිකම් ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනත්, ඊට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියා සිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගෙන යුතුයි.

වම් 1952ක්වූ මාර්තු මස 31 වැනි දින හමිබන්තොට කවිචේරියේදීය.

ඒ. බී. ඇස්. ඇන්. පුල්ලොනාගම, අනුමැති උප ජ්‍යෙෂ්ඨ විමර්ශ.

Ref. No. LA. 2134/LD/2.

අනුමැති කටයුත්තකට, එනම්:—දකුණු පළාතේ හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ කීර්මගම වෙලි බැදිමේ ව්‍යාපාරයේ ව්‍යවහාර, ඕකොවෙල සහ පරිව්වෙල අඹුනු යටතේ වාර්මාතීයන් සඳහා ඉඩම් වෙන්කිරීම පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිවේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වෙනි කාණ්ඩයේ කරතිබෙන ප.සාර්තුල ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරානන්විසන්සේගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩමෙහි:—

නො. 231 දරණ අවසාන ගම්බද සිතියමේ නො. 1 අභිජේතය. ගම—හන්ගමුව පිහිටියේ හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ බටහිර ගිරුවාපත්තුවේය

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
52 ගල්පොත්තෙකොරටුව	අවුරුදු 30ක්වූ පොල්ගස් 21කින් යුත් පොල්වත්තකි	මහානාම නම් ගිගනගමගේ අන්දිරිස්හාමි, හන්ගමුව, මහානාම නම් ගිගනගමගේ ගිමාරහාමි, හන්ගමුව, මහානාම නම් ගිගනගමගේ මිශුරුහාමි, හන්ගමුව, මහානාම නම් ගිගනගමගේ සාදියස් අප්පුහාමිගෙන් පැමිණෙන්නෝ හන්ගමුව සහ ලොකුගමගේ නිකුලස්, පල්ලොගම	0 1 12 2
53 ගොරකහවත්ත	.. අවුරුදු 40ක්වූ පොල්ගස් 12කින්ද, අවුරුදු 40-75 කොස්ගස් 3කින්ද, අවුරුදු 5 ගබාදෙහිතකින්ද, යුක්තවූ පොල්වත්තකි	මහානාම නම් ගිගනගමගේ අන්දිරිස්හාමි, හන්ගමුව, මහානාම නම් ගිගනගමගේ ගිමාරහාමි, හන්ගමුව, මහානාම නම් ගිගනගමගේ මිශුරුහාමි, හන්ගමුව සහ ලොකුගමගේ නිකුලස්, පල්ලොගම	0 0 31 2
54 පිටවත්ත	.. පොල්වත්තක කොටසක් (වැව්ලි නැත)	මහානාම නම් ගිගනගමගේ දෙන්න දියෝනිස්, හන්ගමුව සහ මහානාම නම් ගිගනගමගේ ජේදිරිස් ගෙන් පැමිණෙන්නෝ, හන්ගමුව	0 0 36 1
55 බෝගහසේන	.. අවුරුදු 5ක්වූ මුරුන්ගාසකින් යුත් සේනකි	ප්‍රත්තිනාමුත්තෙට්ටුගම, දම්මුල්ල	0 1 13 7
56 බෝගහමිලාන	.. සේන	සියලුම පෙරේරා මිරකෝන්, දම්මුල්ල	0 1 2 9
57 කොඹිලුවලේවැව	.. කුඹුර	මුදුනගමගේ නොහොත් යාපාගේ දෙන්න දියෝනිස්, මහානාම නම් ගිගනගමගේ සාදියස් අප්පුහාමිගෙන් පැමිණෙන්නෝ, මහානාම නම් ගිගනගමගේ ජේතස් ගෙන් පැමිණෙන්නෝ සහ හතරසිත්අරච්චිගේ දේසිත්හාමි, හන්ගමුව	0 1 8 5
58 ගල්පොත්තෙසේන	.. අවුරුදු 15-20ක්වූ පොල්ගස් 16 කින්ද සහ අවුරුදු 2ක්වූ පොල් පැල 2කින්ද යුක්ත පොල් වත්තකි	බොට් ගුණසේකර නම්ගමුම් කුමාරිහාමි, නම්ගමුම්, සිල්සි ගුණසේකර කන්බමිබි, දෙල්ගොඩ කුමාරිහාමි, දෙල්ගොඩ	0 1 18 2
59 ගල්පොත්තෙසේන	.. අවුරුදු 15-20ක්වූ පොල්ගස් 2කින් යුක්තවූ පොල්වත්තකි	සිල්සි ගුණසේකර කන්බමිබි දෙල්ගොඩ කුමාරිහාමි, දෙල්ගොඩ, බොට් ගුණසේකර කන්බමිබි නම්ගමුම් කුමාරිහාමි, නම්ගමුව	0 0 13 1

නො. අඩමේ නම	මිස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
60 අඹුනොකාවගේන සහ අඹුනොහේන	අවුරුදු 20-25ක් වූ පොල්ගස් 35ක්ද, අවුරුදු 15ක් වූ දෙල්ගස් කීන්ද, අවුරුදු 5ක් වූ දෙල්ගස් කීන්ද, අවුරුදු 5ක් වූ කජුගස් 2කින්ද, අවුරුදු 5ක් වූ ගඩා දෙකින්ද 7කින්ද, අවුරුදු 5ක් වූ මුරුන්ගලයකින්ද, යුක්තවූ ගේන සහ පොල් වත්තකි	බැහි එච්චර්චි සෙනෙවිරත්න, ඇස්ලිස් සෙනෙවිරත්න, හෙන්රික් බයස් ප්‍රතිනන්ද්‍රී විජේවත්ත අබේගුණසේනර, හන්ගමුව ගේන .. 0 0 23.5 පොල්වත්ත .. 0 1 39.1	0 2 22.8
61 නෙල්ලිගහකොර වූ ව	අවුරුදු 30ක් වූ පොල්ගස් 12ක් සහ අවුරුදු 5ක් වූ මුරුන්ගලය කීන් යුත් වත්තකි	ජේම්ස් සේදර දිසානායක, මිදුනගමගේ නන්දසේන සහ මිදුනගමගේ චාර්ලිස්, හන්ගමුව	0 0 33
62 පහතිගලියද්ද	කුඹුර	ජේම්ස් සේදර දිසානායක, හන්ගමුව	0 0 0.4
63 හන්ගමුව	එම	අමරවිරගේ ඩින්හිතාමි, නුබාවත්තගේ අදිරිස් ද සිල්වා, නුබාවත්තගේ ඇඩ්වින් සිල්වා, තල්පෙ මිදුනකන්කානන්ගේ නෝනිස් දිසස් සහ ගේවා කෝපරගේ හෙන්රික් ද සිල්වා, කහවත්ත	0 1 7.8
64 බස්මිගලියද්ද	එම	ජේම්ස් සේදර දිසානායක, හන්ගමුව	0 0 10.5
65 මෙලොවවත්ත	අවුරුදු 5-10ක් වූ පොල්ගස් 7කින් සහ අවුරුදු 3ක් වූ කජුගස් කීන්ද යුක්තවූ වත්තකි	වේප්පියගේ දෙන් අල්ලියස්, රත්නසිත්ඛෙන්මගේ දෙන් දිසෝනිස්, ජේම්ස් සේදර දිසානායක, අබේ වික්‍රම වේප්පියගේ ප්‍රවීනිස්, හන්ගමුව, වැවිල්ලට අයිතිකම් කියාසිටින්නේ අබේවික්‍රම වේප්පියගේ ප්‍රවීනිස්, හන්ගමුව	0 1 3.1
66 එම	අවුරුදු 12ක් වූ පොල්ගස් කීන්ද, අවුරුදු 12ක් වූ ගඩාදෙල්ගස් කීන්ද, අවුරුදු 5ක් වූ පොල්පැල 5කින්ද යුත් පොල්වත්තකි	අබේවික්‍රම වේප්පියගේ ජේදිරිස්, හන්ගමුව	0 0 18.4
67 එම	අවුරුදු 30ක් වූ පොල්ගස් කීන්ද, අවුරුදු 10ක් වූ පොල්ගස් කීන්ද, අවුරුදු 2කින්ද, අවුරුදු 5ක් වූ පුච්ඤා ගස් කීන්ද, අවුරුදු 20ක් වූ තෙලමුගස් කීන්ද යුක්තවූ පොල් වත්තකි	අබේවික්‍රම වේප්පියගේ ජේදිරිස්, හන්ගමුව	0 0 10
68 බෝගහබද්දුවෙල	කුඹුර	දෙන් සියදෝරිස් රත්නායක වීරකොන්, හන්ගමුව	0 1 28.8
69 මිදුනගමවත්ත	අවුරුදු 12ක් වූ පොල්ගස් 3කින් යුත් පොල්වත්තකි	විජේවත්ත කන්කානන්ගේ දිගුශ්‍රීගාමි, රනසිංහ බෙන්මගේ දෙන් දිසෝනිස්, වේප්පියගේ දෙන් අල්ලියස් ජේම්ස් මහානාම, පුලියස් මහානාම, අන්දරයස් මහානාම, ඇලිස් මහානාම, මැහිලීන් මහානාම, සිසිලීන් මහානාම, හන්ගමුව සහ මුනසින්ගේ බිබගාමි, දෙනගම	0 0 1
71 මහදෙරවත්ත	අවුරුදු 30ක් වූ පොල්ගස් 2කින්ද, අවුරුදු 12ක් වූ පොල්ගස් 2කින්ද, අවුරුදු 5ක් වූ පොල් ගස් 2කින්ද, අවුරුදු 2ක් වූ කොස් ගස් කීන් සහ පුච්ඤා ගස් කීන්ද යුක්තවූ පොල්වත්තකි	එම	0 0 9
72 දෙරවත්ත	අවුරුදු 20ක් වූ පොල්ගස් 5කින් යුක්තවූ පොල්වත්තකි	ජේම්ස් මහානාම, පුලියස් මහානාම, අන්දරයස් මහානාම, ඇලිස් මහානාම, මැහිලීන් මහානාම, සිසිලීන් මහානාම, රනසින්ග බෙන්මගේ දෙන් දිසෝනිස්, වේප්පියගේ දෙන් අල්ලියස්, නුබුව වත්තකන්කානන්ගේ සාදරගාමි, හන්ගමුව සහ මුනසින්ගේ බිබගාමි, දෙනගම	0 0 7.2
73 බෝගහපිට්ටෙන්න	පොල්වත්තක කොටසකි (වැවිලි නැති)	නිසාකුච්චිආරච්චිගේ දෙන් බස්නිසන්ගෙන් පැව නෙත්තෝ, වාරක්කොඩ	0 0 7.1
74 මාරගලියද්ද	කුඹුර	ජේම්ස් මහානාම, පුලියස් මහානාම, අන්දරයස් මහානාම, ඇලිස් මහානාම, මැහිලීන් මහානාම, සිසිලීන් මහානාම, රනසින්ග බෙන්මගේ දෙන් දිසෝනිස්, වේප්පියගේ දෙන් අල්ලියස්, අබේවික්‍රම, වේප්පියගේ සාදිරිස්, හන්ගමුව, වහරක්කොඩ පසුකැනිසා ස්වර්, බඩලිඅත්ත සහ මුනසින්ගේ බිබගාමි, දෙනගම	0 0 20.5
75 පල්ලෙගෙවත්ත	අවුරුදු 5ක් වූ පොල්ගස් කීන්ද, අවුරුදු 15ක් වූ කිතුල්ගස් කීන්ද යුත් පොල්වත්තකි	වේප්පියගේ පුත්චිගාමි, හන්ගමුව	0 0 7.6
76 අබේකුඹුර	කුඹුර	මිදුනාභකීරනගේ දෙන් කාර්නේලියස්, වහරක්කොඩ, ජේම්ස් මහානාම, පුලියස් මහානාම, අන්දරයස් මහානාම, ඇලිස් මහානාම, මැහිලීන් මහානාම, සිසිලීන් මහානාම, හන්ගමුව සහ මුනසින්ගේ බිබගාමි, දෙනගම	0 0 16.7
77 කහවරුනොකුඹුර	කුඹුර	සී. ඒ. වික්‍රමසූරිය, කහවත්ත සහ පුත්සිස් වික්‍රම නායක, අහන්ගම	0 0 20
78 හන්ගොඩ්දාගම වත්ත නොහොත් වැලි කොරවූව	අවුරුදු 30ක් වූ පොල්ගස් 19කින්ද, අවුරුදු 10ක් වූ පොල්ගස් 2කින්ද, අවුරුදු 15ක් වූ දෙල් ගස් 2කින්ද, අවුරුදු 15ක් වූ කිතුල්ගස් කීන්ද, අවුරුදු 10-15ක් වූ පුච්ඤා ගස් 40කින්ද සහ අවුරුදු 8ක් වූ දෙල්ගස් කීන්ද යුත් පොල්වත්තකි	වේප්පියගේ දෙන් අල්ලියස්, ජේම්ස් මහානාම, පුලියස් මහානාම, අන්දරයස් මහානාම, පුලියස් මහානාම, මැහිලීන් මහානාම, සිසිලීන් මහානාම, හන්ගමුව සහ මුනසින්ගේ බිබගාමි, දෙනගම	0 0 31.2

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
79 මැදනකොට්ටොස්සාම කොට්ටො	අවුරුදු 30ක් වූ පොල්ගස් 13කින්ද, අවුරුදු 10ක් වූ පොල්ගස් 2කින්ද සහ අවුරුදු 15ක් වූ පුළුන්ගස් 14කින්ද යුක්තවූ පොල් ඉඩම	ජේම්ස් මහානාම, ජූලියස් මහානාම, අන්දරයස් මහානාම, ඇලිස් මහානාම, මැග්ලින් මහානාම, සිසිලින් මහානාම, හන්ගමුව සහ මුනසින්ගේ බබහාමි, දෙනගම	0 0 11.2
81 දැරිදෙනුමුර	.. කුමුර ..	ප්‍රන්සිනා මුක්තෙව්වගම, ජේම්ස් මහානාම, ජූලියස් මහානාම, අන්දරයස් මහානාම, ඇලිස් මහානාම, මැග්ලින් මහානාම, සිසිලින් මහානාම, හන්ගමුව සහ මුනසින්ගේ බබහාමි, දෙනගම	0 0 10.1
82 කන්දගෙරුප්ප	.. අවුරුදු 20ක් වූ පොල්ගස් 12කින් යුක්තවූ පොල් වත්තකි	ජේම්ස් මහානාම, ජූලියස් මහානාම, අන්දරයස් මහානාම, මැග්ලින් මහානාම, ඇලිස් මහානාම, සිසිලින් මහානාම, හන්ගමුව සහ මුනසින්ගේ බබහාමි, දෙනගම	0 0 7.2
83 එම	.. අවුරුදු 8ක් වූ පොල්ගස්කින්ද සහ පුළුන්ගස්කින්ද යුක්තවූ පොල් වත්තකි	වේප්පිගෙගේ දෙන් අල්ලියස්, හන්ගමුව	.. 0 0 1.1
84 කොස්මන්තිය	.. අවුරුදු 1ක් වූ පොල්පැලයකින්ද, අවුරුදු 3ක් වූ පොල්ගස්කින්ද, අවුරුදු 8ක් වූ පුළුන්ගස් 3කින්ද සහ අවුරුදු 20ක් වූ මාරගස්කින්ද යුක්තවූ පොල් වත්තකි	යක්කලකන්නානගේ සාදරිස් සහ යක්කල කන්නානගේ පොඬිහාමි, හන්ගමුව	0 0 0.6
86 පරනගරනාගවත්ත නොහොස් අඵත් වත්ත	අවුරුදු 15ක් වූ පොල්ගස් 13කින්ද, අවුරුදු 5ක් වූ පුළුන්ගස් 6කින්ද, අවුරුදු 30ක් වූ උණු පසුරකින්ද යුක්තවූ පොල් වත්තකි	වේප්පිගෙගේ දෙන් අල්ලියස් හන්ගමුව	.. 0 0 8.1
87 මිහගදෙහිය	.. කුමුර ..	එස්. ජයවර්ධනගේ දෙන් බස්තියන්ගෙන් පැමිණෙන්නෝ, වහරක්කොඩි	0 0 2
88 කනුකැටිය	.. එම ..	සී. ඒ. ඩික්කුසුරිය කනවත්ත සහ ප්‍රන්සිස් ඩික්කුසුරිය අහන්ගම	0 2 22.2
89 පින්කැලු නොහොස් උරලිය	.. එම ..	තාරපේරියේ රතනපාල ස්වර, ගල්කොමි පන්සල, කිහිටි	0 0 6.7
90 උස්වත්ත නොහොස් බදුවත්ත	පොල්වත්තක කොටසක් (වැවිලි නැති)	ප්‍රන්සිනා මුක්තෙව්වගම, රත්නායක විරකෝන්, දෙන් සියල්ලන්, දම්මුල්ල, යක්කලකන්නානගේ සාදරිස්, ජේම්ස් මහානාම, ජූලියස් මහානාම, අන්දරයස් මහානාම, ඇලිස් මහානාම, මැග්ලින් මහානාම, සිසිලින් මහානාම, හන්ගමුව සහ මුනසින්ගේ බබහාමි, දෙනගම	0 0 32.1
91 දෙහිග හ කොර වුව නොහොස් උරලියද්ද	.. කුමුර ..	සී. ඒ. ඩික්කුසුරිය, කනවත්ත, ප්‍රන්සිස් ඩික්කුසුරිය, අහන්ගම, ජේම්ස් මහානාම, ජූලියස් මහානාම, අන්දරයස් මහානාම, ඇලිස් මහානාම, මැග්ලින් මහානාම, සිසිලින් මහානාම, හන්ගමුව සහ මුනසින්ගේ බබහාමි, දෙනගම	0 1 24.6
92 උරලියද්ද නොහොස් කරවෙලකුමුර	.. එම ..	ගාල්ලේ මහින්දාන හිසු, සුබමදිනා විහාරය, කනවත්ත, බෙලිආත්ත, ප්‍රන්සිනා මුක්තෙව්වගම, රත්නායක විරකෝන්ගේ දෙන් සියල්ලන්, සේවා කැකුණුරගේ දෙන් දම්මුල්ල, පව්වෙලගමගේ දිසෝතිස් අබේවික්‍රම, වේප්පිගෙගේ සාදරිස්, ජූලියස් මහානාම, ජේම්ස් මහානාම, අන්දරයස් මහානාම, ඇලිස් මහානාම, මැග්ලින් මහානාම, සිසිලින් මහානාම, හන්ගමුව, හන්ගමුව සහ මුනසින්ගේ බබහාමි, දෙනගම	0 0 25.8
93 උස්වත්ත	.. අවුරුදු 6ක් වූ පොල්ගස් 13කින්ද, අවුරුදු 2ක් වූ පුළුන්ගස් 3කින්ද සහ අවුරුදු 2ක් වූ කොස්පැලයකින්ද යුත් පොල් වත්තකි	ප්‍රන්සිනා මුක්තෙව්වගම, රමසිංහ භික්ෂාමි, රමසිංහ සලමන්, රමසිංහ බබහාමි, දම්මුල්ල, ජූලියස් මහානාම, ජේම්ස් මහානාම, අන්දරයස් මහානාම, ඇලිස් මහානාම, මැග්ලින් මහානාම, සිසිලින් මහානාම, හන්ගමුව සහ මුනසින්ගේ බබහාමි, දෙනගම	0 0 5

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අණුමේ කලාපයට නිබන්ධ බව පොදුජනතාව දනගැන්ම සඳහා හඳවෙනි වගන්තියේ මනාකර නිබන්ධ හැරියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම කමුත්ත නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1952ක් වූ මැයිමස 5වෙනි දින පෙරවැ 9.30 බඩලිඅත්ත කණිසා පාඨසාලාවේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අන්දමේ අයිතිවාසිකම්ද නියා නියාසිවිත්ට මිනැවා සහ මෙම ඉඩම් මේකුමට ඉල්ලාසිටින මුදල් ගණනක්, ඊට ඇත්තාවූ කමුත්තේ අයිතිකමේ කොරතුරුත්, නියාසිවිත්ට මිනැ බව මෙයින් දනගන යුතුයි.

වම් 1952ක් වූ මාර්තු මස 31වෙනි දින හමිබන්තොට කවිවේරියේදී.

ඒ. බී. ඇස්. ඇත්, පුල්ලොතාගම, අණුමේ ජ්ජත්ත මමිහ.

Reference No. LA. 2154/LD/2.

අණුමේ කටයුත්තකට, එනම්:—දකුණු පළාතේ හමිබන්තොට දික්කුණේ කිරමමය වේලි බැඳීමේ ව්‍යාපාරයේ වාචිමි, මිකවෙල සහ පව්වෙල පොල අමුණු යටතේ වාර්මාථියක් සඳහා ඉඩම් වෙන්කිරීම පිණිස මෙහි පහත සඳහන්වේන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස '203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ අණුපත්‍රයේ' පස්වෙනි කොටසේ කරනිබන්ධ පංතාර්තුචල ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරුමාණන්වගන්තියේගෙන් නිසිඅකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් නම්:—

නො. 282 අවසාන හමිබද සිතියමේ නො. 3 දරන අතිරේකය. ගම—දම්මුල්ල පිහිටියේ හමිබන්තොට දික්කුණේ මටහිර ගිරුවාපත්තුවේස

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
39 දෙබන්ගෙදර වත්ත	අවුරුදු 1ක් වූ පොල්පැල 6කින් යුත් කම්බදහගේ ජූවානිස්, සේවාකැක න දුරගේ උත්තෝරිස් සහ ජයරත්නරදගේ කුරුල්ල, දම්මුල්ල		0 0 5.3
40 කොට්ටම්බහමයක	අවුරුදු 10ක් වූ උනපසුරකින් යුත් සමරප්පුලි හේවාරදගේ හර්මානිස්, දම්මුල්ල		.. 0 0 1.8

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
41 ඉක්කනගමුවත්ත	අවුරුදු 10කට පොල්ගස් 7කින් යුත් වත්තකි	කර්මදනගේ ජුමානිස්, හේමාකාකනගරයේ උන්ගෝරිස් සහ ජයරත්නරාජගේ කුරුල්ලේ, දම්මුල්ල	0 0 1.9
42 පාරතාවකුඹුර	කුඹුර	ප්‍රත්තිනා මුත්තෙට්ටුවගම සහ රත්නායක විරකෝන් දෙවන් සිතපුරිස්, දම්මුල්ල	0 0 24.1
43 උඩවතුර	එම	හේමාකෝපරලගේ ගනෝරිස් සිල්වාගේ පැවක එන (පාලනායකරත්නේ : කේ. ජෝන් ද සිල්වා, කහවත්ත, එච්. කේ. ජෝන් ද සිල්වා, දික්වැල) සහ නල්පාමෙල මිදනකන්කානගේ නෝරිස් දියස්, කහවත්ත	0 0 19.1
44 පහලවත්ත, මයිලගහ කොරටුව	අවුරුදු 30කට පොල්ගස් 2කින්ද, අවුරුදු 20කට පොල්ගස් 22කින්ද, අවුරුදු 5කට පොල්ගස් 2කින්ද, අවුරුදු 8කට කිතුල්ගසකින් සහ අම්බසකින්ද යුක්ත වත්තකි	මුනසිංහ ඒකනායක දෙවන් එච්ස්, දම්මුල්ල	0 0 16.2
45 මිල සහ සියලුම	කුඹුර	ප්‍රත්තිනා මුත්තෙට්ටුවගම, දම්මුල්ල	0 0 30.5
47 පත්සලේවත්ත, කපු ගෙවත්ත	අවුරුදු 75කට පොල්ගස් 2කින්ද, අවුරුදු 15කට පොල්ගස් 4කින් යුක්ත වත්තකි	එම	0 0 7.2
නො. 292 අවසාන ගම්බද සිතියමේ නො. 1 අතිරේකය. ගම—වහරක්ගොඩ, පිහිටියේ හඳිබන්තොට දිසායකගේ බටහිර ගිරුමාපත්තුවේ			
55 ජුල්පිටියෙකුඹුර	අරුලක කොටසකින් යුත් කුඹුරකි	තිසකුච්චිගේ කලිඟුහාමි, පම්පියවෙල සහ කෝපර හේමාගේ ගනෝරිස් ද සිල්වා, කහවත්ත	0 1 35.8
56 හෙදරවත්ත ලියද්ද සහ හෙදරවත්ත	අවුරුදු 30කට පොල්ගස් 8කින්ද, කොස්ගස් 3කින්ද, ජුල්ගස් 4කින්ද, අවුරුදු 10කට පුළුන්ගස් 5කින්ද සහ අවුරුදු 50කට අම්බසකින්ද යුක්ත වත්තකින්ද සහ කුඹුරකි	මිසින් ආරච්චිගේ ජන්දිරිස්හාමි, සේනානායක පොඹිහාමි, එදිරිසිංහ ආරච්චිගේ වාර්ලිස්, එදිරි සිංහ ආරච්චිගේ තිත්තිහාමි, වහරක්ගොඩ	0 0 25.3
			අ. රූ. ප. කුඹුර .. 0 0 9.1 ගෙවත්ත .. 0 0 16.2
			එකතුව .. 0 0 25.3
57 පාර්භෙදරවත්ත	අවුරුදු 50කට පොල්ගසකින්ද, කොස්ගසකින්ද, අවුරුදු 20කට කිතුල්ගසකින් සහ පුළුන්ගසකින්ද, අරුලක කොටසකින් යුක්ත වත්තකි	මදරසින් ආරච්චිගේ දෙවන් දුමින්, වරහක්ගොඩ	0 0 21
59 එම	අවුරුදු 15කට පුළුන්ගස් පෙලියකින් යුත් කුඹුරකි	එම	0 0 5.4
61 කොස්ගලියද්ද	කුඹුර	සමරවික්‍රම ඒකනායක දෙවන් නිකුලස්, සමරවික්‍රම ඒකනායක දෙවන් වාර්ලිස්, සමරවික්‍රම ඒකනායක හිංසි අප්පුහාමි, සමරවික්‍රම ඒකනායක වාර්ලිස්, සමරවික්‍රම ඒකනායක දෙවන් සාදිරිස්, සමරවික්‍රම ඒකනායක දෙවන් දියෝනිස්, වහරක් ගොඩ සහ දිසානායක ආරච්චිගේ පිරිස්, වලවෙල	0 0 3.6
62 ගුවමාන්ගෙවත්ත සහ පොත්තෙවෙල ගෙවත්ත	අවුරුදු 20-50කට පොල්ගස් 20කින්ද, අවුරුදු 10කට පොල්ගස් 16කින්ද, ගඬාදෙහිගස් 6කින්ද, කජුගස් 4 කින්ද, මුරුංගාගස් 2කින්ද, දෙල් ගසකින්ද, අවුරුදු 1කට පොල්පැඳු 14කින්ද, අවුරුදු 5-20කට පුළුන් ගස් 30කින්ද, අවුරුදු 15කට කොස් ගස් 3කින්ද සහ අම්බස 5කින්ද; අරුලක කොටසකින්ද යුත් වත්තකි	සමරවික්‍රම ඒකනායක දෙවන් නිකුලස්, සමරවික්‍රම ඒකනායක දෙවන් වාර්ලිස්, සමරවික්‍රම ඒකනායක වාර්ලිස්, සමරවික්‍රම ඒකනායක දෙවන් සාදිරිස්, සමරවික්‍රම ඒකනායක දෙවන් දියෝනිස්, වහරක්ගොඩ සහ දිසානායක ආරච්චිගේ පිරිස්, වලවෙල	0 2 18.5
63 මොහොව්විලුලන	කුඹුර	පිදුස සෙනරත් දෙවන් වාර්ලිස් මිදනපතිරන, රනසින් පතිරනගේ මකෙස්හාමි, වහරක්ගොඩ සහ කාර්මසන් සිත්පපුලි කන්තිරිගේ කරෝලිස්, බෙලිආත්ත	0 0 2.7
66 රනසින්ගෙපිට්ටනිය	අවුරුදු 25කට පොල්ගස් 2කින්ද, අවුරුදු 20කට පුළුන්ගස් 20කින්ද, අරුලක කොටසකින්ද යුත් පොල් වත්තකි	වගසින් ආරච්චිගේ ජන්දිරිස්හාමි; සේනානායක පොඹිහාමි; එදිරිසිංහ ආරච්චිගේ වාර්ලිස්, එදිරිසිංහ ආරච්චිගේ තිත්තිහාමි, මහරක්ගොඩ	0 0 16.4
67 මොහොව්විලුලන සහ කරුවලගහපංඝුම්	කුඹුර	කටපොඹි ආරච්චිගේ දුසිඅප්පු ද සිල්වා, මිදන පතිරනගේ කාර්නේලියස් වෙල් මිදන, වහරක්ගොඩ සහ කාර්මසන් සිත්පපුලි කන්තිරිගේ කරෝලිස්, බෙලිආත්ත	0 0 4.8
68 දික්වැල්ලෙලමාහේමාගේවත්ත	අවුරුදු 20කට පොල්ගස් 11කින්ද, අවුරුදු 10-25කට පොල්ගස් 7කින්ද, අවුරුදු 5-10කට පුළුන්ගස් 22කින්ද, අවුරුදු 5-10කට පොල් ගස් 6කින්ද, අවුරුදු 2-5කට පොල් ගස් 14කින්ද, අවුරුදු 2-5කට පුළුන්ගස් 16කින්ද, අවුරුදු 8කට කොස්ගසකින්ද අරුලක කොටස කින්ද යුත් පොල්වත්තකි	සමරවික්‍රම ඒකනායක හිංසි අප්පුහාමි, සමරවික්‍රම ඒකනායක දෙවන් වාර්ලිස්, සමරවික්‍රම ඒකනායක හෙද්දන්, මිසේසිංහ අභිවික්‍රම දෙවන් ජේමිස්, වගසින් ආරච්චිගේ ජුලියස්, වහරක්ගොඩ	0 1 4.3
69 කෝගලගෙවත්ත	අවුරුදු 35කට පොල්ගස් 9කින්ද, අරුලක කොටසකින්ද යුත් පොල් වත්තකි	දෙවන් නිකුලස් තිසකුච්චි, තිසකුච්චි දෙවන් නිකුලස්, පම්පියවෙල, දෙවන් වාර්ලිස් සමරවික්‍රම ඒකනායක, වහරක්ගොඩ	0 0 13.8

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැතිය ලබාදීමේ කල්පනාව තිබෙන බව පොදුජනාධිපතිවරයාගේ සභාව මගින් වගන්තියේ මනුෂ්‍ය ක්‍රියාමාර්ගයට අනුකූලව දැනුම්දෙයි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම නමුත්ම නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරණ අංශ මිසි 1952ක්වූ මැයි මස 7 වෙනි දින පෙරවර 9.30ට මෙලීඅත්ත කණිෂ්ඨ පාඨනාලයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොසි අනුමත අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඔහු වා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකම් කොරතුරුත් කියාසිටින්නට ඔහු බව මෙයින් දැනගත යුතුයි.
 වසි 1952ක්වූ මාර්තු මස 31 වෙනි දින
 හම්බන්තොට කවිචේරියේදීය.

එ. බී. ඇස්. ඇත්. පුල්ලොනාගම,
 අණවුම් උප ඒජන්ත මිමග.

**නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා
 ආණ්ඩුවට ඉඩම් ගැනීම**

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
 මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සාමාන්‍යව වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ කියවන බේරුම් ගතයුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අන්පත්කරගනු ලබන බවත්, කාමිකමා හත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි මැල්ටන් සේනානායක හමු වීම මෙයින් ප්‍රකාශකරමි.

බිබිලි සේනානායක,
 කාමිකමා හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වසි 1952ක්වූ මාර්තු මස 15 වැනි දින
 කොළඹදීය.
 කාමිකමා හා ඉඩම් ඇමතියගේ ඊපරන්ස් නො. J/AL/2065.
 ඉඩම් කොමසාරිස්වරයාගේ ඊපරන්ස් නො. LRO/APL 5004.
 මිහිකලපු කවිචේරියේ ඊපරන්ස් නො. LD 3339.

උපලේඛනය		මුල් සිතියමේ නොමිමරය A 992.		ගම්—මල්කම්පිටි		ප්‍රමාණය, අ. රූ. ප.	
නො.	ඉඩමේ නම	විස්තර	කල්ලුගේ නින්දවුර් හිමියන් නො. 1 කේ පදිංචි මිරිකුම්පිටි	අයිතිකම්කරුන්ගේ නම	කම්බරයාගේ නම	අ. රූ.	ප.
1	සත්තානන්පල්ලම්	.. කුඹුර	4	2 13
2	එම	0	1 20
3	එම	0	1 37
4	එම	7	3 35
5	එම	0	3 8
6	එම	0	0 32
7	එම	0	0 32
එකතුව						14	2 17

ඉඩම් සමුදායකිරීම පිළිබඳ දැන්වීමයි

දිවනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ
 ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි
 මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස මාහර කවිචේරියේදී වසි 1952 ක්වූ ජූනි මස 3 වෙනි දින ප්‍රවීභාග 10ට වසි 1935 අංක 19 දරණ ඉඩම් සමුදායකිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කවිචේරියේ මාහර ආණ්ඩු මේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ.
 2. ඉඩම් කවිට ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි. නැතහොත් නමා වෙනුවෙන් පෙනීසිටීමට නියෝජිතයකු එමිය යුතුයි.
 3. මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇත හොත් එම ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කල යුතුයි.
 වි. ඇස්. ඇම්. බී මෙල්,
 උප ඉඩම් කොමසාරිස්තුමා.

වසි 1952ක්වූ අප්‍රේල් මස 2 වෙනි දින
 කොළඹ කවිචේරියේදීය.

දීමට යන ඉඩම්වල විස්තර—

කැබැල්ලේ අංකය	අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
48	මාහර දිසානායකගේ මොරවක් කෝරළේ රඹුක්කන විජේවීර ජයවර්ධන ඒනදාස, වැලිමේ, මොරවක්	9 3 38
	අවසාන ගම් සිතියම 4 හා 40	
106 A. O.	මාහර දිසානායකගේ මොරවක් කෝරළේ මොරවක් බිආත්සියාගර්චරුඩි දේලියාසෙරසිංහ, ස්වැන්ලී කඩුස්, මාහර	34 3 18
183, 184.	විජේදීර ජයවර්ධන ලීලාවතී, ඉලුක් කැටිය, වරල්ල	15 3 37
	අවසාන ගම් සිතියම 9	
54	මාහර දිසානායකගේ මොරවක් කෝරළේ අලපලාදෙනිය මිලියම් විජේසේකර දහනායක, අලපලාදෙනිය, මොරවක්	5 0 14
49, 49½	හැරිස් ස්වැන්ලී ද සිල්වා, 10, ලොගර් ඇවිනිගු, කොළඹ	19 3 22
67	පතිරණගේ එඩ්මන්ඩ්, අලපලාදෙනිය, මොරවක්	4 1 6
	අවසාන ගම් සිතියම 10	
480	මාහර දිසානායකගේ මොරවක් කෝරළේ මිැලිවෙ මැලිවෙගමගේ කොරගේලිස් ගුණවර්ධන කෝන්ගහදෙනිය, බෙරලපනාහර	5 1 24

කැබැල්ලේ අංකය	අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
	අවසාන ගම් සිතියම 11	
34	මාහර දිසානායකගේ මොරවක් කෝරළේ උවරගල පිලාන ලොකුගේ පියදාස, වරල්ල, මොරවක්	5 0 26
42, 43	පිලාන ලොකුගේ බර්මදාස, ඉඩම් හීර වුල් කිරීමේ දෙපාර්තමේන්තුව, කොළඹ	14 3 13
38, 39, 40	පිලාන ලොකුගේ පියදාස, වරල්ල, හා 41	20 0 32
	අවසාන ගම් සිතියම 16	
88	මාහර දිසානායකගේ මොරවක් කෝරළේ හොරගල දෙන හෙණුක් සෙරණයක, වරල්ල	5 0 12
	අවසාන ගම් සිතියම 18	
403	මාහර දිසානායකගේ මොරවක් කෝරළේ බෙත්ගමුම දෙසන් මර්තේනිස් රුබසින් ජයසේකර, පොත්දෙනිය, බෙත්ගමුම	4 3 25
	අවසාන ගම් සිතියම 23	
364	මාහර දිසානායකගේ මොරවක් කෝරළේ උරුබොක්ක කිත්සේන් බසස්, හාරකරු, ඒ. ඇම්. බසස් නොන්තමත්මිය, "ලතා" වල්පොල, මාහර	19 1 23
	අවසාන ගම් සිතියම 25	
187	මාහර දිසානායකගේ මොරවක් කෝරළේ ඊදුකින දෙන් සේනානිස් විජේසේකර දහනායක, වෙලගේන, අලපලාදෙනිය	2 0 30
	අවසාන ගම් සිතියම 43	
164	මාහර දිසානායකගේ මොරවක් කෝරළේ මාවරල සෙසිනුල් අබිදීන් සානුල්ගමිඩි, හන්දර, මාහර	5 0 11
	අවසාන ගම් සිතියම 45	
605	මාහර දිසානායකගේ මොරවක් කෝරළේ කොටපොල ගංගොඩවිල බඩිඩි පුත්සිස් දුබ්බේ, "අමරසෙවන" කොටපල	1 3 3
594 A G	සැමිසන් මොහොමඩ්, ඇලන්ඩ්, වරල්ල, කොටපොල	16 3 3
A H A K	අවසාන ගම් සිතියම 169	
86 C	මාහර දිසානායකගේ මොරවක් කෝරළේ මිතුගොඩේ කාරියමසන් හපුතන්තිරිගමගේ ඇලසින් ජයසේන, දෙනියා	4 3 29
	අවසාන ගම් සිතියම 170	
338	මාහර දිසානායකගේ මොරවක් කෝරළේ පල්ලේගම යමන්ගේ පෙදිරිස්, කර්ලින්ගොඩ දෙනියා	4 3 13
336	මානික්කපුරගේ එච්චේස්, දෙනියා	4 2 18

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

இலக்கம் LA 7361/3/HLG/1058.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேள்வைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷேனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (மாாச) பங்குனிமீ 15 ந் உ.

டடலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அலுவலர் டிஸ்திரிக் ஏசனரின் இலக்கம்
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/1058.

காணியின் விபரம்.

குருணாகல் டிஸ்திரிக் தம்பநெலிய அத்தபத்து அருகொட எனனும் கிராமத்திலுள்ள பொலஹிடுவவத்த, வெல்லிமுலவத்த எனனும் காணிகளின் 120 X 16 அடி விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு கோவில் காணி,
கிழக்கு : ஓடை,
தெற்கு : அரசாங்கத்துக்கு எடுக்கயிருக்கும் காணியின் மீதிப் பாகம்,
மேற்கு : அருகொடைக்குப் போரும் கிராமச் சங்க ரோட

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேள்வைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷேனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம் ஆண்டு (மாாச) பங்குனிமீ 16 ந் உ.

டடலி சேனாயக்க,
காணி விவசாய மந்திரி.

மாகாண ஏசனரின் இலக்கம் LD 3281
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/1285.

காணியின் விபரம்

மட்டக்களப்பு டிஸ்திரிக், கரவாகுப்பற்று, நிர்தாலூ 3 ன் குறிச்சிக் கிராமத்திலுள்ள சமரா 110 அடி நீளம் 78 அடி அகலம் கொண்ட, மாவுடிவளவு எனறு அழைக்கப்படும் காணித்துண்டு. எல்லைகளாவன —

வடக்கு : ஒழுங்கை,
கிழக்கு : அலியார கலந்தா லெவ்வையின் வளவு,
தெற்கு : ஏ அமகதுவின் வளவு,
மேற்கு : பெண பாடசாலை

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேள்வைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷேனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

இலக்கம் J/HLG/1547/LM 5361

கொழும்பு,
1952 ம் ஆண்டு (மாாச) பங்குனிமீ 15 ந் உ.

டடலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்

கேகாலை டிஸ்திரிக், கல்பொட, கினிகொட கோறளைகளில், உடனவிறற் கிராமத் தலைவரின் பிரிவில், குடகம் கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எல்லைகளுக்குட்பட்டதும், போகஹமுலஹேன எனப்படும் காணியில் கிட்டத்தட்ட 6,405 சதுரடி விசாலமுடைய காணி—

வடக்கு : பீ ஜயசேனவுக்குச் சொந்தமான போகஹமுலஹேனவின் தெற்கு எல்லை,
தெற்கு : பீ நனகிராவுக்குச் சொந்தமான டிஹிகஹலந்தேவத்தயின் வடக்கு எல்லை,
கிழக்கு : ஆ எம் சிறிவாதனவுக்குச் சொந்தமான றட்டபெற்கஹத்தெனவின் மேற்கு எல்லை,
மேற்கு : பி யாஹன், எஸ் கிரா ஆகியவர்களுக்குச் சொந்தமான கெஹலகஹேன, ஹிறறிறுக்கெதறவத்த எனப்படும் காணிகளின் கிழக்கு எல்லைகள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேள்வைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின 1 ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷேனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இல J/TW/1856,

கொழும்பு,
1952 ம் ஆண்டு (மாாச) பங்குனிமீ 15 ந் உ.

டடலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்

மத்திய மாகாணம், நுவரெலியா டிஸ்திரிக், வளப்பனைப் பகுதி அம்பலியத்தை கிராமத்தில் டெல்லா தோட்டம் எனனும் காணியின் 7 ஏக்கர் 4580 X 66 சதுர அடி) விசாலமுள்ள ஒரு பாகம்

எல்லைகள் :—

வடக்கு : டெல்லா தோட்டம்,
கிழக்கு : லெடி
தெற்கு : லெடி
மேற்கு : லெடி

இலக்கம் LA/7463/J/1738.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம் மார்ச் பங்குனிமீ 20 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம்

காணி, விவசாய மந்திரி காரியாலாயத்தின் இலக்கம் . J/AL/1738

காணியின் விபரம்

குருணாகல் டிஸ்திரிக் தம்புதெனிய அபத்தது, உட்கஹகோறன் வடக்கு பொலகஹவலயாய எனனும் கிராமத்திலுள்ளகொலகஹமுல்வத்த அம்பகஹமுல்வத்த ஓயகாவலத்த எனனும் 2 துண்டு காணிகள், 0 ஏக்கர், 1 ரூட, 27 5 போச்சல விசாலமுள்ள எலலை A 1125 ம் இலக்க ஆரம்பப்பட்டதில் 1 ம, 2 ம் துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இலக்கம் J/AL/1778 (V.B) DA/5471/LM 5377.

கொழும்பு,

1952 ம் மார்ச் பங்குனிமீ 17 ந் உ.

காணியின் விபரம்

கோலை டிஸ்திரிக், பெலிகல் கோறன், மலம்துவ கிராமத் தலைவரின் பிரிவில், பலலை பெலபிறறிய கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எலலைகளுக்குட்பட்டதும், 162 ஏக்கர் விசாலமுடையதுமான இலக்ககொலை எலலை எனப்படும் காணி.

வடக்கு : முனையு,

கிழக்கு : குறுகொட ஓயு,

தெற்கேயும், மேற்கேயும் கிராமத் தோட்டங்கள்.

டபிள் ஷெனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம் மார்ச் (ஜனவரி) தைமீ 2 ந் உ.

டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் L 3078.

காணி, விவசாய மந்திரி காரியாலாயத்தின் இலக்கம் : J/AL/922.

காணியின் விபரம்

மாத்தளை வடக்குப் பிரிவில் உடுகொட உடைய பத்துவைச்சேரத் பறளகம் எனனும் கிராமத்தில் நீராயச்சல இலாகா அதிகாரியின் 1951 ம் ஆண்டு (பெருவரி) மாசி மாதம் 1 ந் திகதிய படத்தில் துண்டுகள் 1, 2, 3, 4, 5, 6 ஆக குறிக்கப்பட்ட 1 ஏக்கர் 1 ரூட விசாலங்கொண்ட காணித்துண்டு. இதன் உரித்தானிகள், பள்ளேப்பொல பனசல, பலாபதவலயின் இருக்கும் உ. ஏ. வீரகோன, பறளகமயிலிருக்கும் ஆ. பீ. பீட்டா பள்ளேப்பொலயிலிருக்கும், முன்றலே மஹாதமயாவாயிருந்த உ. பீ. எலப்பொல.

டபிள் ஷெனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி துண்டுகள், ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அவைகள் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் மார்ச் பங்குனிமீ 20 ந் உ.

மாகாண அல்லது பகுதி அபிபரின இலக்கம் LD 7347.

காணி, விவசாய மந்திரி காரியாலாயத்தின் இலக்கம் . J/AL/1546.

காணியின் விபரம்

(1) அம்பாந்தோட்டைப் பிரிவில் மாகமபத்தில, தென்றனகெலியா கிராமத்தில், (இறுதிக் கிராமப்பட இல. 633) குறிப்பாக 121 ம் இலக்கத் துண்டின் பகுதியில், கறியவெல் எனனும் காணியிலுள்ள ஏறக்குறைய 2 ஏக்கர் 3 ரூட 20 போச்சல விசாலமுள்ள நிலம். இதன் எலலைகள் :—

வடக்கு : எல் வரி அன்றாடுவினதும், அரசினரினதும் காணி,
கிழக்கு : எல் வரி அன்றாடுவினதும், அரசினரினதும் காணி,
தெற்கு : எல். வரி. அன்றாடுவினதும், அரசினர்தும் காணி,
மேற்கு : எல். வரி அன்றாடுவினதும், புல்தொல்முல் பலையுவினதும் காணி.

(2) அம்பாந்தோட்டைப் பிரிவில், மாகமபத்தில கென்றனகெலியா கிராமத்தில் (இறுதிக் கிராமப்பட இல 633) குறிப்பாக 126 ம் இலக்கத் துண்டின் பகுதியில் கறியவெல் எனனும் காணியிலுள்ள ஏறக்குறைய 1 ரூட 1 2 போச்சல விசாலமுள்ள நிலம், இதன் எலலைகளாவன :—

வடக்கு : அரசினரின காணி,
தெற்கு : அரசினரின காணி,
கிழக்கு : டபிளயு எச் மெண்டில் சிலவாவினதும், எம். ஏ. சிறியப்புவினதும் காணி
மேற்கு : எல். சி அன்றாடுவின காணி

(3) அம்பாந்தோட்டைப் பிரிவில் மாகமபத்தில, தென்றனகெலியா கிராமத்தில் (இறுதிக் கிராமப்பட இல 633) குறிப்பாக 121 ம் இலக்கத் துண்டின் பகுதியில் கறியவெல் எனனும் காணியிலுள்ள ஏறக்குறைய 28 1 போச்சல விசாலமுள்ள நிலம். இதன் எலலைகளாவன :—

வடக்கு : டபிளயு. எச். உ. பலரியினினை காணி
மேற்கு : டபிளயு எச். உ. பலரியினினை காணி
கிழக்கு : டபிளயு எச். உ. பலரியினினை அரகினர்தும் காணி.
தெற்கு : டபிளயு எச். உ. பலரியினினை அரகினர்தும் காணி.

(4) அம்பாந்தோட்டைப் பிரிவில் மாகமபத்தில, தென்றனகெலியா கிராமத்தில், (இறுதிக் கிராமப்பட இல 633) குறிப்பாக 121 ம் இலக்கத்துண்டின் பகுதியில், கறியவெல் எனனும் காணியிலுள்ள ஏறக்குறைய 30 5 போச்சல விசாலமுள்ள நிலம். இதன் எலலைகளாவன :—

வடக்கு : டபிளயு எச். உ. பலரியினினை அரகினர்தும் காணி.
தெற்கு : டபிளயு எச். உ. பலரியினினை அரகினர்தும் காணி.
கிழக்கு : டபிளயு எச். உ. பலரியினினை அரகினர்தும் காணி.
மேற்கு : டபிளயு எச். உ. பலரியினினை அரகினர்தும் காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டலி ஷெலர்ன் சேனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம் ௨௫ (மாச) பங்குனிமீ 3 ந ட.

டலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LD. 4420.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/FCU/1640.

காணியின் விபரம்.

கண்டி டிஸ்திரிக், பாததவளாட்ட பகுதியில் படடியகம் உட்கம் கிராமத்திலுள்ள அம்பலமான குறுப்பில் விட்டிலவெலி தோட்டத்தின் ஏறக்குறைய 3 ஏக்கர் உள்ள பாகம் இதன் எல்லைகள் பின்வருவனவை :—

வடக்கு . யூ எம் பாணுநது அவர்களின் கடை,
கிழக்கு : விட்டிலவெலி தோட்டத்தின் பாகம்,
தெற்கு : போலான ரோட்டும், கண்டி ஏவாட்ட ரோட்டின் பாகமும்,
மேற்கு : விட்டிலவெலி தோட்டத்தின் பாகம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டலி ஷெலர்ன் சேனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ௨௫ (மாச) பங்குனிமீ 20 ந ட.

டலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LP 6443.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/1508.

காணியின் விபரம்.

காலி டிஸ்திரிக்கில் போகிறவட்டில் எட்டிலிகொட எனலும் இடத்தில் 3 ஏக்கர்கள் விசாலமுள்ள டெலகஹுவத்த எனலும் ஒரு துண்டு. அதன் எல்லைகள் :—

வடக்கு, மேற்கு . டி. அலவின் காணிகள்,
கிழக்கு . குறிச்சி அடிபாதையும்,
தெற்கு . எட்டிலிகொட பாதை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

LA/3290/J/AL/1185.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி, டலி ஷெலர்ன் சேனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ௨௫ (மாச) பங்குனிமீ 17 ந ட.

டலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

கீழ்ச் சொல்லப்பட்டவர்களால் உரித்துப் பேசப்படுவதும் ஏறக்குறைய 7 ஏ 0 றா 16 ப. விசாலங்கொண்டதும், புத்தளம் டிஸ்திரிக், கல்பிடிய காரியாதி காரியின் பகுதியிலுள்ள பொன்பரப்பிபத்து, இலவங்குளம் எனலும் கிராமத்தில் உள்ளதுமான காணிப்பகுதிகள் :—

- (1) ஆர். எஸ். எம். முஹம்மது காசிம் மரைக்காரா, புத்தளம்.
- (2) பீ. எம். நெய்னா முகமது லெப்பை மரைக்காரா, புத்தளம்.
- (3) எம். என காதா சாஜிபு மரைக்காரா, புத்தளம்.
- (4) எஸ். கே. எம். சாலிகு மரைக்காரா, கல்பிடிய.
- (5) எஸ். கே. ஹமீது உசன் மரைக்காரா, கல்பிடிய.
- (6) எஸ். எம். நெய்னா மரைக்காரா, கல்பிடிய.
- (7) எம். என தம்மி நெய்னா மரைக்காரா, கல்பிடிய.
- (8) எம். அப்துல் ஹமீது நாசரியா, கல்பிடிய.
- (9) ஏ. மிஸ்கின், இலவங்குளம்.
- (10) டி. ஜாவாறு, இலவங்குளம்.
- (11) டி. முத்தையா, இலவங்குளம்.
- (12) பீ. லெவவைத்தம்பி, இலவங்குளம்.
- (13) ஏ. அபுக்கா, இலவங்குளம்.
- (14) கே. பேதுருபிள்ளை, இலவங்குளம்.
- (15) உமாநாசரியா, இலவங்குளம்.
- (16) எம். அலிதம்பி மரைக்காரா, இலவங்குளம்.
- (17) எம். எஸ். சேகபதல் காதா, இலவங்குளம்.
- (18) ஏ. மனியல்பிள்ளை, இலவங்குளம்.
- (19) எம். முஹையதீன் பிச்சை, இலவங்குளம்.
- (20) எம். கப்பமரைக்காரா, இலவங்குளம்.
- (21) பீ. காதா சாயபு, இலவங்குளம்.
- (22) எஸ். சேகுமீரா லெப்பை, இலவங்குளம்.
- (23) ரா. பலதியான பாணுநது, இலவங்குளம்.
- (24) பீ. நாகூர் பக்கீர், இலவங்குளம்.
- (25) எஸ். கே. முஹம்மது சரிபு, கரைத்தீவு.
- (26) ஆர். எம். காசிம், கரைத்தீவு.
- (27) ஆர். சாமிநாதன், கரைத்தீவு.
- (28) ஏ. அசன் மரைக்காரா, கரைத்தீவு.
- (29) ஏ. மீராலெவ்வை மரைக்காரா, கரைத்தீவு.
- (30) எம். அப்துல் மஜீது, கரைத்தீவு.
- (31) எஸ். அசன் மரைக்காரா, கரைத்தீவு.
- (32) ஏ. கச்சி மரைக்காரா, கரைத்தீவு.
- (33) எம். சேக்க மரைக்காரா, கரைத்தீவு.
- (34) ஏ. கல்லடி பிச்சை, கரைத்தீவு.
- (35) வீ. உதுமான லெப்பை, கரைத்தீவு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்,

L.A 7419/J/1465

தீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம (மாச) பங்குனிமீ 15 ந உ.

டடலி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் :
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் . J/1465.

காணியின் விபரம்.

குருணாகல் டிஸ்திரிக், தம்பதெனி அடபட்டு நமமுததுகல் கிராமத்திலுள்ள இடபுலகொடவத்த, மாறாவ எனனும் 2 துண்டு காணிகளுக்கு 5 ஏக்கர் விசாலமுள்ள எல்லைகள் —

(1) இடபுலகொடவத்த (4 ஏக்கர்)—

வடக்கால் ஹரமானிகக்கு உரிமையுள்ள காணி,
கிழக்கால் ' மாராவ ' அபுசிங்ககோவுக்கு உரிமை,
தெற்கால் நாரமமல் மத்திய பாடசாலை,
மேற்கால் . அரசாங்கத்துக்கு எடுக்கப்படும காணியின் பாகம்.

(2) மாராவ, 1 ஏக்கர்—

வடக்கால் . ஹரமானிகக்கு உரிமையுள்ள காணி,
கிழக்கால் நெல்வயல்கள்,
தெற்கால் நாரமமல் மத்திய பாடசாலை,
மேற்கால் . இடபுலகொடவத்த.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

தீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் சட்டத்தின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும், அச்சட்டத்தின் 5 ம (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இல J/1893

கொழும்பு,

1952 ம (மாச) பங்குனிமீ உ.

டடலி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்

மத்திய மாகாணம், நுவரெலியா டிஸ்திரிக் வளப்பனைப் பகுதி, அம்பனெல்ல கிராமத்தில் உள்ள 0 ஏ 3 றா 0 ப. பரப்புள்ள ஹெகனதென்னை எனப்படும காணி. தீழ்க்காணும் விபரப்படி சூழ்நதுள்ளது

வடக்கு—A ஈ. ஹினனி அபுஹாமியின் காணி ;
கிழக்கு—பாடசாலைக்குச் செல்லும் அடிப்பாதை ,
தெற்கு—பாடசாலைத் தோட்டமும் வேலியும் ,
மேற்கு—வளக்கொழுவின் நெல் வயல்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

தீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் சட்டத்தின் பிரகாரம் அது எடுக்கப்படுமென்றும், அச்சட்டத்தின் 5 ம (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இல J/TW/1993

கொழும்பு,

1952 ம (மாச) பங்குனிமீ 20 ந உ.

டடலி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி

காணியின் விபரம்

மத்திய மாகாணம், நுவரெலியா டிஸ்திரிக் வளப்பனைப் பகுதி, நுவரெலியா பட்டினம், பம்பரெல்ல கிராமத்தில் உள்ள 1 ம 10 வாண்டின் 41 ம 42 ம முனிசிப்பல் வரி இலக்கம் உள்ள 42 ம இலக்க நகர அளவைப்படுத்தின 6 ம பக்கத்தின் துண்டு இலக்கம் 37 உடைய சிசிரா எனப்படும காணியின் 5 போச்சல் பரப்புள்ள ஒரு பாகம், தீழ்க்காணும் விபரப்படி சூழ்நதுள்ளது.

வடக்கு, கிழக்கு, மேற்கு . கண்டி ரோட ;
தெற்கு . சிசிரா கட்டிடம்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

LD 4403.

தீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம (மாச) பங்குனிமீ 17 ந உ.

டடலி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் . LD. 4403.
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் . J/AL/1868 (VX).

காணியின் விபரம்.

கண்டி டிஸ்திரிக், பாததஹேவாஎட்ட பகுதியில் உடுத்தெனிய கிராமத்தில் சாதாரணமாக 152 ஏக்கர் உள்ள குறுபெத்த எனனும் தோட்டம். இதன் எல்லைகள் பின்வருவனவை .—

வடக்கு நீலவலை ரோட்டும், கிராமவாசிகளினுடைய காணிகளும்,
கிழக்கு மேனமைத்தகிய பாதா பீட்டா சிலவாவினுடைய காணி,
தெற்கு : கிராமவாசிகளின் காணிகள்,
மேற்கு மேனமைத்தகிய பாதா பீட்டா சிலவாவினுடையதும், கிராமவாசிகளுடையதுமான காணிகள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

LD. 4398

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (மாசி) பங்குனிமீ 10 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LD. 4398,
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/1958 (VE)

காணியின் விபரம்.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உட்புலநகம், உட்பலாத்த பகுதிகளில் முறையே, ரமபுகபிடடியிய மியன்கொல்ல வாசமயில் 240 ஏக்கர் விசாலமுள்ள கலமுடுன தோட்டத்தின் நிலப்பகுதி இதன் எல்லைகள் பின்வருவனவை —

பகுதி இலக்கம் 1—பூ பி. (U B.) 200 ஏக்கர் விசாலம்.

வடக்கு : கலமுடுன தோட்டம், டி. பி. 45090,
கிழக்கு : டி. பி. 48352,
தெற்கு : டி. பி. 45090,
மேற்கு : டி. பி. 44036.

பகுதி இலக்கம் 2—பூ பி. (U B.) 40 ஏக்கர் விசாலம்

வடக்கு : மியன்கொல்ல கிராமக்காராக்களுக்கரிய நிலங்கள்,
கிழக்கு : மியன்கொல்ல ஓயா,
தெற்கு : கம்பொல-டொல்லபாகே அரசாங்க பாதை,
மேற்கு : கம்பொல-டொல்லபாகே அரசாங்க பாதை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்.

இல. J/HLG/1709,

கொழும்பு,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசிமீ 27 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி

காணியின் விபரம்.

மத்திய மாகாணம், நுவரெலியா டிஸ்திரிக் உட்கேவாஹெட்ட பகுதி, உக்குத்தனை கிராமத்தில் உள்ள 192' x 5' பரப்புள்ள தெமொதற்குமுடி என அழைக்கப்படும் காணியின் பாகம், கீழ்க்காணும் விபரப்படி சூழ்ந்துள்ளது —

வடக்கு : ஜி. ஜி. விதானவின் நெல்லயலின் எல்லை,
கிழக்கு : ஜி. ஜி. அபுநயிதேயின் காணியின் எல்லை,
தெற்கு : தெமொதற்கு நெல்லயலின் எல்லை,
மேற்கு : ஜி. ஜி. விதானவின் காணியின் எல்லை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசிமீ 22 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 4127
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/HLG/114.

காணியின் விபரம்

மத்திய மாகாணம் கண்டி டிஸ்திரிக், பாதத்துமபர, உட்கம்பஹு கோரணியில் ருனாப்பா எனனும் கிராமத்திலுள்ள காட்டெனன வலவவவத்த எனனும் காணியின் 17 பாச்சல் உள்ள காணி. இதன் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு : ரதநாயக்க முடியானசலாகே உக்குப்பண்டா அவாக்களுக்கு சோந்த காலி,
கிழக்கு : கிராமச சங்கத்தின் பாதை,
தெற்கு : க்ஹட்டெனன வலவவவத்த எனனும் காணியின் மறைப பாகம்,
மேற்கு : மஹாவெலி கங்கை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசிமீ 15 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LD 4439.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/HLG/1710.

காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக், ஆறிஸ்பத்துவ பகுதியில் எனகம் கிராமத்திலுள்ள கொளுனகாபிடடிய எனனும் காணியின் ஏறக்குறைய ½ ஏக்கர் உள்ள பாகம். இதன் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு : ஓலவெல்கெதரவத்த,
கிழக்கு : கிராமவாசிகளின் காணி,
தெற்கு : கொனடெனிய கிராமச சங்கத்தின் ரோட,
மேற்கு : உகவெலஸ்பிடடிய பிணக்குளி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 8 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசனேவின இலக்கம் LD 4461
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/HLG/1861.

காணியின் விபரம்.

கண்டி டிஸ்திரிக், பாதத்தம்பர பகுதி உட்கம்பஹ கோரல் பலலேகம் கிராமத்தில் சாதாரணமாக 3 றூடல் உள்ள மாரியா எஸ்டேட் எனனும் காணியின் பகுதி. இதன் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு மாரியா எஸ்டேட்டின் மிகுதி,
கிழக்கு : ஷே
தெற்கு : ஷே
மேற்கு : ஷே

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

LD 4402.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 8 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசனேவின இலக்கம் LD 4402.
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/AL/1852 (VII)

காணியின் விபரம்

மத்திய மாகாணம் கண்டி டிஸ்திரிக் உட்புலத்தம் பகுதியில் மெடகஹவத்தர பவவாகம் எனனும் கிராமங்களில் சாதாரணமாக 12 ஏக்கர் உள்ள இடம்புலபிடடிய தோட்டத்தின் நிலப்பகுதி இதன் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு மஹாவலி கங்கை,
கிழக்கு : புக்கயிரத்தப் பாதை,
தெற்கு அரசாங்க நிலம்,
மேற்கு : இடம்புலபிடடிய தோட்டம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 3 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசனேவின இலக்கம் : LP 6413.
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/HLG/1383.

காணியின் விபரம்.

காலி டிஸ்திரிக் கங்கப்பொட பதனுவில் யடலமடட எனனும் இடத்திலுள்ள றுக்கமல ஒவிட எனனும் காணியினால் 20 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டு. அதன் எல்லைகள் :—

வடக்கு மேற்கு : றுக்கமலமுடி,
கிழக்கு : பி டபினயு டி பாதையும்,
தெற்கு : மமனடொலாவும் எல்லும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 8 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசனேவின இலக்கம் LP 6417
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/HLG/1401.

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக் போஹ்வடடில் வலிவடடட எனனும் இடத்தில் ½ ஏக்கர் விசாலமுள்ள டனகிறகஹ்வட்ட எனனும் துண்டு. அதன் எல்லைகள் :—

வடக்கு : காலி கோட்டையில் வசிக்ரம் சமசிலகே செயடுவின காணி,
கிழக்கு : காலி கோட்டையில் வசிக்ரம் சாயிபு காசிமின காணி,
தெற்கு : காலி கோட்டையில் வசிக்ரம் ஹமீது லெவ்வை அஹமதுவின காணி,
மேற்கு : பாடசாலை காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

மாதத்தை வெலிகம் கோறனை அக்குறுகொடாவில் உலகொடகெல் அல்லது பெறலடை என்ற காணியில் மூன்று (3) ஏக்கர் —

கிழக்கு : கிராமச்சங்கத் தெரு,
மேற்கும், வடக்கும : அதே காணி,
தெற்கு . பாடசாலைக்குரிய அரசாங்க காணி

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1952 ம் (மே) வைகாசி மாதம் 26 ந தேதி, காலை 10 மணிக் கு மாதத்தை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ாடுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ாட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (மே) வைகாசி மாதம் 19 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

மாதத்தை கச்சேரி,
1952 ம் (மே) பங்குனிமீ 26 ந உ.

ஏ. செயினட வி. விஜயமாண,
டிஸ்திரிக் கூட்டு உதவி அரசாட்சி ஏசணடு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LB 2056.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

மாதத்தை பிரிவு, வெல்லப்பொடபத்து நாலு கிறவெட்டில் வெற்றெறல் என்ற கிராமத்தில் எகொடதெனிய, தெவிக்ஹுதெனிய, பினலியட்ட, வெவகாவவத்த என்ற நாலு காணிகளிலிருந்து நாலு துணைகளின் மொத்த விசாலம் 0 ஏ 2 ஆ. 8 ப. கீழ்வரும் எல்லைக்குட்பட்டன .—

(1) எகொடதெனிய—

வடக்கு : பி. எல் ஜனடோவில் முதலியோர் காணி,
கிழக்கு, தெற்கு : சுவாமி டபிளயு. தேவாமித்திர தேரே,
மேற்கு : வாயக்காலின் வலதுபக்கம்.

(2) தெவிக்ஹுதெனிய—

வடக்கு : கே. கிமற முதலியோர் காணி,
கிழக்கு, தெற்கு, மேற்கு : எஸ். டபிளயு. லுசிஹாமின காணி

(3) பினலியட்ட—

வடக்கு : பீ எல் ஜனடேறில் முதலியோர்,
தெற்கு : சுவாமி தேவாமித்திர தேரே,
கிழக்கு : டபிளயு லுசிஹாமி,
மேற்கு : வலதுபக்கம் வாயக்காலின் காணி.

(4) பெலகாவவத்த—

வடக்கு, கிழக்கு : ஏ. கிமாராவின் காணி,
தெற்கு, மேற்கு : எஸ். டபிளயு. லுசிஹாமி முதலியோர்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1952 ம் (மே) வைகாசி மாதம் 28 ந தேதி, காலை 10 மணிக் கு மாதத்தை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ாடுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ாட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (மே) வைகாசி மாதம் 20 ந தேதிக்கு முன்னா எழுத்துல முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

மாதத்தை கச்சேரி,
1952 ம் (மே) பங்குனிமீ 26 ந உ.

ஏ. செயினட வி. விஜயமாண,
டிஸ்திரிக் கூட்டு உதவி அரசாட்சி ஏசணடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LB 2030.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

மாதத்தை பகுதி, கங்கப்பொடபத்து றைமபல் என்ற கிராமத்தில் போகுவவத்த, பொக்குனவத்த, படடினிகேவத்த என்ற காணிகளிலிருந்து 1½ ஏக்கர் நிலம். பினவறம் எல்லைக்குட்பட்டன :—

(1) போகுவவத்த—

வடக்கு : பொக்குனவத்த,
கிழக்கு : பீ. டபிளயு. டி. தெரு, கொட்டம்பலூர்க்கொறடவே,
தெற்கு : கோனகஹவிதற்கேவத்த, போகுவகொறடவே,
மேற்கு : மலிம்படலேவத்த,

(2) பொக்குனவத்த, படடினிகேவத்த—

வடக்கு : புப்புமல்குமபுற, பல்வத்த,
கிழக்கு : பொக்குனவத்த,
தெற்கு போகுவவத்த,
மேற்கு : மலிம்படலேவத்த, அலுத்தவத்த.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1952 ம் (மே) வைகாசி மாதம் 30 ந தேதி, காலை 10 மணிக் கு மாதத்தை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ாடுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ாட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (மே) வைகாசி மாதம் 20 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

மாதத்தை கச்சேரி,
1952 ம் (மே) பங்குனிமீ 27 ந உ.

ஏ. செயினட வி. விஜயமாண,
டிஸ்திரிக் கூட்டு உதவி அரசாட்சி ஏசணடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LB 2044.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்தற்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

மாததறைப் பிரிவு, கனடபொடபத்து கெலியபொல கிராமத்தில் கொக்குளம்பிட்டியா என்ற காணியில் 23 பாசசல நிலம், (மூன்று பகுதியின் மொத்தம்). எல்லைகள் :—

- (1) வடக்கு, மேற்கு, தெற்கு ' கெக்குளம்பிட்டியா, கிழக்கு : தெற்கு
- (2) நாலு பக்கமும்—கெக்குளம்பிட்டியா.
- (3) வடக்கு . கிழக்கேவத்த, கிழக்கு கிழக்கேவத்த, லோரோட, தெற்கு : தெற்கு, மேற்கு கிழக்கேவத்த, லோ அணை.

மேற்கறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் நாமாக அல்லது முறைப்படி எழுத்தில அநிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1952 ம் (நூ) (ஜூன்) ஆனி மாதம் 3 ந் தேதி, காலை 10 30 மணிக்கு ஹகமன வாடிண்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (நூ) (மே) வைகாசி மாதம் 26 ந் தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரிதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

மாததறைக் கச்சேரி,
1952 ம் (நூ) (மாச) பங்குனி 27 ந் உ.

எ ஓ வீரசிங்ஹ,
உதவி அரசாட்சி எச்சரை.

இல LA 2134/LD/2

தென் மாகாணத்தில் அம்பாந்தோட்டைப் பிரிவில் வாவுவ, ஒகலீல, பத்தியப்போல அணைக்கட்டுகள் கிராம ஓயா அணைக்கட்டுத் திட்டத்திற்குள்ள நீர்ப்பாசன வாய்க்கால்களுக்கு காணி ஒதுக்கிவைத்தல் எனமும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது —

உப நி 1 தொடக்கம் நி. கி ப. 279. கிராமம்—வலவெல, மேற்கிறுவா பத்து, அம்பாந்தோட்டை பகுதி

குணம்	காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரர்கள்.	விசாலம் ஏ. ஸா ப.
51	வெலிவத்தை	தென்னந் தோட்டம், 19 தென்கை மரங்கள, 1 மாமரம் 30 வருஷம், வாய்க்காலின் பகுதியும்	பலதூரகே ஜோன சிங்கோ, வலவெல, பொடிஹாமி ராஜபக்ச, வலவெல, வீரசிங்க விதானகே நன்கொ, வலவெல, அல்டில் புரூசிங்ஹ, மாததறை	0 1 7.6
52	பள்ளகுமபுற	நெல்வயல்	டொன நப்பியல் சேனரத் யாப்பா, நிகுலுவ, பல குறகே டொன டனித், வலவெல, பொடிஹாமி ராஜபக்ச, வலவெல, பியதாச அமரசிங்ஹ, தங்காலை	0 0 5 8
53	ஷே	நெல்வயல், வாய்க்காலின் பகுதி உட்பட	ஷே	0 1 7.0
54	அனகனவேததை	3 தென்கை மரங்கள 15 வருஷம், 6 கழுக மரம் 15 வருஷம், 4 இளம் தென்கைகள் 2-6 வருஷம், 1 ராப பிலா 6 வருஷம், வாய்க்காலின் பகுதி கொண்ட ஒரு தோட்டம்	லமகமகே புருசினோன, வலவெல, கமகே இல பினில், வலவெல	0 0 5.5
55	உதுமுல்லகுமபுற	நெல்வயல்	பலதூரகே யாபுறு, வலவெல, மேற்படி பிரியா, வலவெல, பொடிஹாமி ராஜபக்ச, வலவெல, டெம்கிரியகமகே டொன டினில், வெகாரககொண்ட, தாரபெரிய நற்பால தேரோ, நிகுலுவ	0 0 2.4
56	கேனகேவத்தை	1 தென்கை மரம் 6 மாதம், வாய்க்காலின் பகுதிக்கொண்ட தோட்டம்	ரோபினசன் ராஜபக்ச, வலவெல, பொடிஹாமி ராஜபக்ச, வலவெல, கெடிப்பலகமகே சனடிநில, வலவெல	0 0 21.3
57	பொலபிரிற்றுப்பு அல்லது கொல்குறஹேன	தோட்டத்தின் பகுதி (பயிற்ச செய்கையில்லை), வாய்க்காலின் பகுதியுண்டு	பலதூரகே புறியே, வலவெல	0 1 7.5
58	ஷே	4 தென்கை மரங்கள 12 வருஷம், வாய்க்காலின் பகுதிக்கொண்ட தென்னந் தோட்டம்	டொன நப்பியல் சேனரத் யாப்பா, நிகுலுவ	0 0 37.2
59	கொஹம்பகுமபுற	நெல்வயல்	பியதாச அமரசிங்ஹ, தங்காலை, அல்டில் பெருசிங்ஹ, மாததறை, தெவலாபெஹேவகே ஜெஸலின, வலவெல, பலதூரகே புயயே, வலவெல, பலதூரகே பாபுன், வலவெல, றணசினதேவகே தெபானில், வலவெல, கணகதேவகே பிந் தோறில், வலவெல, பொடிஹாமி ராஜபக்ச, வலவெல, விதியாலதேவகே சாதிரில், வலவெல, மெதியாஸ வீரசிங்ஹ, வலவெல, சம்பினோனுவனிக் சிங்ஹ, வலவெல	0 0 36 4
60	மெத்கொடலந்த	1 கித்தல் மரம் 40 வருஷம் கொண்ட தோட்டம்	பொடிஹாமி ராஜபக்ச, வலவெல, மாட்டின் ராஜபக்ச, வலவெல, கெடிப்பாலகமகே சாடிநில, வெலவெல	0 0 5 0
61	பல்லகிரிகள	நெல்வயல்	அனடியல் வனிக் சிங்ஹ, வலவெல, தெவலாபெஹேவகே ஜெஸலின, வலவெல, பொடிஹாமி ராஜபக்ச, வலவெல, வெங்கப்பலி ஆராசிகே பொடிஹாமி, வலவெல, அமரவீரகே மாதேநில, வஹுரகொட, சிங்கோர் வனிக் சிங்ஹ, தங்காலை, ஹீனடிப்பு லனிக் சிங்ஹயின் உரிமைக்காரர்களும்	0 0 13 4
62	மெத்கொடலந்த	20. வருஷமுடைய 3 தென்கை மரங்கள தோட்டம்	கமகே சறிச்சோ, வலவெல, கமகே தெலெநில, வல் வெல	0 0 4.6
நிரந்தரக் கிராமப்பட இல 280 கிராமம்—பத்திலெல, மேற்கிறுவா பத்து, அம்பாந்தோட்டை பகுதி.				
41	தெலம்புகுஹமுல்ல	நெல்வயல்	டொன காடியால் சமரசிங்ஹ திசநாயக, பத்தி வெல	0 1 29 7
42	ஷே	ஷே	தாரபெரிய ரத்னபால் தேரோ, நிகுலுவ	0 0 4 0
43	ஷே	ஷே	டொன ஜேமில் விக் கிராமநாயக, பத்திலெல, ஹெந் டெறிக் அபெய்சிறிவாத்தன், பத்திலெல	0 0 19 1
44	மாஸ்பொலகொறத்துவ, வத்தஹேன கொசெட்டஹேன, கஹமுல்லலவ	கொல தோட்டம், 1 தென்கை மரம் 30 வருஷம் அல்லது தெலம்பு	வாக்சிங்ஹ ஆராசிகே கிமறஹாமி, பத்திலெல, மேற்படி ஜுவாஸில், பத்திலெல	0 0 12 8

துணடு.	காணியின பெயர்.	விபரம்	உரிமைக்காரர்.	விசாலம். ஏ. ஞா. ப.
46	தெலமபகஹமுல்லவ, தேவல ஹேன அல்லது மஹாவேவல ஹேன	தெனனை உள்ள தோட்டம், 1 தெனனை மரம், 2 மூங்கில செடிகள் 15 வருஷம்	வாகசிஹஹ ஆராசனிகே கிமறஹாமி, பத்திவெல, வாக சிஹஹ ஆராசனிகே ஓவானில, பத்திவெல, டொன அந்திரியாஸ் மகாசேன, பத்திவெல	0 0 9.3
47	நிலமுல்ல	நெலவயல், வாயக்காலின பகுதியுண்டு	சிங்கபுலிகேவதனதிரிகே கரேலில அப்பு சிலவா, பெலியத்தை	0 0 35.9
48	அம்பகஹஹேன அல்லது அம்ப கஹகுமபுறஹேன	தெனனந தோட்டம், 1 தெனனை மரம் 40 வருஷம்	கடுபிரிய ஆராசனிகே ஜோன அபபுஹாமி, பத்திவெல	0 0 22.1
49	தறனடெகுமபுற	நெலவயல், வாயக்காலின பகுதியுண்டு	கதுவான ஆராசனிகே டயல் அபபுஹாமி, பத்திவெல, ஏகநாயக வெபிரியகே டொன எலியாஸ், பத்தி வெல், யத்திகல் கமாசாரிகே சிங்கோ அபபு, தார பெரியா, நயகமகோரூலே கொடித்துவககு ஆராச னிகே ஓவானில அபபுஹாமி, தாரபெரியா	0 0 31.2
50	அம்பகஹகுமபுற	வாயக்காலின பகுதிகொண்ட நெலவயல்	அகமது லெப்பை மரக்காயா, டிக்கவெலை	0 0 26.3
51	பனவெவகொடெல்ல	ஷே	பல்தாரகே அங்கோ, லலவெல், மேற்படி லயசிறாமி, லலவெல், டொன டேலித ரதனயம், இஹலபெலி கல், நெயகமகோரூமே கொடித்துவககு ஆராசனி, நெயகம் ஓவானில அபபுஹாமி, தாராபெரிய, மதும கமகே கொவானிஹாமி, பத்தியவெல், மலபொதகே பொதகே டொன அந்திரியல், பத்தியவெல்	0 1 9.6
52	பத்தேபங்குவ	ஷே	ஏக்கநாயக்க வெபிடடியகே டொன எலியாஸ், பத்திய வெல், மதுமகமகே கொவானிஹாமி, பத்தியவெல், மலபொட கமகே டொன அந்திரியல், பத்தியவெல், காரிய்வாச சிங்கபுலி தந்திரிகே கரேலில அபபு, பெலியத்தை	0 1 4.3
53	கொஹம்பவத்த	30 வருஷம் உள்ள 6 தெனனை மரங்கள், 15 வருஷம் உள்ள சிடறல் மரம், பத்து வருஷமான 1 பாககு மரமும், 1 சித் துல் மரமுமுடைய காணி	சேதார திசநாயக, ஹங்கமுல, ஹேவகிரிலிதெனியகே கிரியப்பு, பத்தியவெல்.	0 0 10.7
54	சூரியகஹகுமபுற கொஹம்பகுமபுற	அல்லது வாயக்காலின பகுதியைக்கொண்ட நெல் வயல்	டொன அந்திரியல் அபெயசிரிவாதனவின உரிமைக் காரர், பத்தியவெல், மலபொடகமகே அந்திரியல், பத்தி வெல், மேற்படி காவனிஹாமி, பத்தியவெல், அசறப புலிகே சைமொன, பத்தியவெல், வகாசினஆராசனிகே சிமாரஹாமி, பத்தியவெல், ஏகநாயக்கவெபிரியகே டொன எலியாஸ், பத்தியவெல், அபெயசிரிவாதன சிலவா, துடம்பத்தியவெல்	0 0 18.9
55	சூரியகஹகுமபுற, கஹயிகந்த	லொககு ஷே	டொன ஜேமில் விககிரமநாயக்க, பத்தியவெல், டொன கரேலில விககிரமநாயக்க, பத்தியவெல், பேபிஹாமி விககிரமநாயக்க, பத்தியவெல், டொன அந்திரியல் அபெயசிரிவாதனவின உரிமைக்காரர், பத்தியவெல்	0 0 33.3
56	விலமுல்லம் லிந்தோட்டகுமபுற வும	ஷே	டொன அந்திரியல் அபெயசிரிவாதனவின உரிமைக் காரர், பத்தியவெல், டொன ஜேமில் விககிரம நாயக்க, பத்தியவெல், வெல்புலி சிமாரஹாமி, பத்தியவெல், சமரசின திசநாயக்க ஹினனிஹாமினே, யட்டிக்கல், விஜேசின கொடிப்புலிகே டொன டியோ னில, டமமுல்ல, நெயகம் கோரூலே கொடித் துவககு ஆராசனிகே டொன ஓவானிலஹாமி, தாரா பெரியா	0 1 27.9
57	பலாவத்த	தோட்டத்தின பகுதி (செய்கையறது)	ஏக்கநாயக்க வெபிரியகே டொன எலியாஸ், பத்தியவெல்	0 0 1.0
58	பாலுவத்த	தெனனந தோட்டம், 8 தெனனை மரங் கள், 1 இலவமரம் 18 வருஷம் உண்டு	திசகுட்டி டேலித, பத்தியவெல், மஹேசன சிரிவாதன டொன பலதியான, பத்தியவெல், சமரசின திச நாயக்க ஹினனிஹாமி, யட்டிக்கல், கைக்கமகமகே நிகுல்ல, பத்தியவெல்	0 0 5.0
59	ஹாலிஎல்	வாயக்காலின பகுதியைக்கொண்ட வயல்	டொன ஹேநதிரிக அபெயசிரிவாதன, பத்தியவெல், டொன ஜேமில் விககிரமநாயக்க, பத்தியவெல், மதும கமகே கவானிஹாமி, பத்தியவெல், மலபொடகமகே அந்திரியல், பத்தியவெல், மஹேசன சிரிவாதன டொன பலதியான, பத்தியவெல், ஏகநாயக்க வெபிரியகே டொன பலதியானின உரிமையாளர், பத்தியவெல், வெல்புலி சிமாரஹாமி, பத்தியவெல், விஜேசின கொடிப்புலிகே டொன டியோனில, டம முல்ல, சமரசின திசநாயக்க ஹினனிஹாமினே, பத்தியகல், நெயகம் கோரூலே கொடித்துவககு ஆராசனிகே டொன ஓவானில அபபுஹாமி, தாராபெரியா	0 1 3.1
60	கப்புவத்த	1 தெனனை மரம் 18 வருஷம், 1 மாமரம் 50 வருஷம் உள்ள தெனனந தோட்டம்	ஏக்கநாயக்க வெபிரியகே டொன பனதியானின உரிமைக்காரர், பத்தியவெல்	0 0 4.5
61	குமபலகொடகேவத்த	6 தெனனை 50 வருஷம், 1 பலா 80 வரு ஷம், வாயக்காலின பகுதிகொண்ட தெனனந தோட்டம்	திசகுட்டி ஆராசனிகே டொன டேலித, பத்தியவெல், பத்தியவெல்கமகே ஹினஹாமி, வஹறக்கொட	0 0 28.8
62	பளளகணுகெட்டிய	ஓறற்ப பாதையின் பகுதிகொண்ட நெல் வயல்	டொன ஹேநதிரிக அபெயசிரிவாதன, பத்தியவெல், டொன ஜேமில் விககிரமநாயக்க, பத்தியவெல், திசகுட்டிகே டொன நிகுல்ல, பத்தியவெல், சமர சின திசநாயக்க ஹினனிஹாமினே, யட்டிக்கல்	0 0 8.2

කුණ	பாணியின பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
64	மதுவகமகேமுலான	நெல்வயல்கள்	திசுருட்டி டொன நிகுலஸ், பத்திவெல்	0 0 0.1
65	யட்டிகலயவத்த, மதுவகமகே முலான	தென்னந் தோட்டமும் தோட்டமும், 23 தெனை மரங்கள் 20 வருஷம், 42 தெனை மரங்கள், 2 பலா மரங்கள், 37 கழுக மரங்கள், 1 மாமரம் 25 வருஷம், 1 தோடை மரம், 2 இலவரம் 10 வருஷம், வாய்க்காலின் பகுதி	திசுருட்டி ஆராச்சிகே டொன டேவித், பத்தியவெல், மேற்படி பிலிந்தூறாமி, மேற்படி பெனசோறாமி, பத்தியவெல்	0 1 36.6

3 3 27.9

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி சனாதிபதி ஆட்சி மந்திராலோசனை சபை எனக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி உட்படக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா எனபதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகளைக்கொண்டு பிரித்ததமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய் 1952 ம (நடு) (ஏப்ரல்) சித்திரை மாதம் 23 ந தேதியிலன்று காலை 9 30 மணிக்கு பெலியத்தை அரசினா கனிஷ்ட பாடசாலையில் என்னப்பாக வெளிப்படாத தந்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவருடநடைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதுனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி,
1952 ம (நடு) (மாச) பங்குனிமீ 31 ந உ.

ஏ பி. எஸ். என். புளளீநாயகம்,
உதவி அரசாட்சி ஏசண்டு

LA 2134/LD/2

தென் மாகாணத்தில், அம்பாந்தோட்டைப் பிரிவில், வாஷுவ, ஓக்லீ, பத்தியப்பொல அணைக்கட்கள் கிரமடியா அணைக்கட்குத் திட்டத்திற்குள்ள நூப்பாசன வாய்க்கால்களுக்கு காணி ஒதுக்கிவைத்தல் என்னும் பிரிவுக் தேவைக்கு வேண்டியதான பின்னா சொல்லப்படும் காணியை, அஃதாவது —

நிரந்தர கிராமப்பட இல 281, உட்பட இல 1 கிராமம்—கனகமுலல், மேற்கூறுவ பத்து, அம்பாந்தோட்டைப் பகுதி.

குண	காணியின் பெயர்	விபரம்.	உரிமைக்காரர்கள்.	விசாலம். ஏ. ரூ ப
52	கல்பொத்தகொறத்துவா	தென்னந் தோட்டம், 21 தெனைகள் 30 வருஷம்	மகானமானம் கீமகமகே அந்திநிலஹாமி, கனகமுலா, மகானமானம் கூறி ஆரஹாமி, கமகமுலா, மேற்படி டொன ஜேமஸ், பலத்தவரம், மேற்படி டொன பாபுறு அபு ஹாமி, கனகமுலா, மேற்படி டொன நிகுலஸ், கனகமுலா, மேற்படி டொன டேவித் (பாலன்), கனகமுலா, லொகு கமகே நிகுலஸ், பலலேகம கி. கி. ப	0 1 12.2
53	கொறகொறாவத்தை	தென்னந் தோட்டம், 12 தெனை 40 வருஷம், 3 பலா 40-75 வருஷம், 1 சவுக்கு 5 வருஷம்	மகானமானம் கீமகமகே அந்திநிலஹாமி, கனகமுலா, மகானமானம் கூறி ஆரஹாமி, கனகமுலா, மேற்படி மிஷுஹாமி, கனகமுலா, மேற்படி டொன ஜேமஸ், பலத்ததாரம், மேற்படி டொன பாபுறு அபுஹாமி, கன கமுலா, மேற்படி டொன நிகுலஸ், கனகமுலா, மேற்படி டொன டேவித் (பாலன்), கனகமுலா, லொகுக்கட்கே நிகுலஸ், பலலேகம, கி. கி. ப	0 0 31.2
54	பித்தவத்தை	தென்னந் தோட்டத்தின் பகுதி (செய்கையறத்து),	மகானமானம் கீமகமகே டொன டேவித், கனகமுலா, மகானமானம் கீன அபுஹாமி; பலத்ததார, மேற்படி டிகுகிரி அபுஹாமி, (பாலன்), பலத்ததார, மேற்படி மகாததுரு (பாலன்); பலத்ததார, மேற்படி குறான (பாலன்), பலத்ததார, மேற்படி கிரிமகதமயா, (பாலன்) பலத்ததார	0 0 36.1
55	போகஹேன	சேனை, 1 முருங்கைமரம் 5 வருஷம்	பிரெனசினு முத்தெத்துவேகம், டமமுலே	0 1 13 7
56	போகஹேனிலான	சேனை	பேட்டிபிஸ் பெரேரா வீரக்கோன், டமமுலே	0 1 2 9
57	கொஹிலவலவெல்	நெல் வயல்கள்	விதானகமகே அல்லது யாபகே டொன டியோனிலி, கன கமுலா, மகானமானம் கீமகமகே செலடிகல் அபுஹாமி, யின் உரிமைக்காரர், கனகமுலா, மேற்படி ஜேமிஸ், பலத்த தார, கதொறசினகவாச்சிகே டிசினஹாமி, கனகமுலா	0 1 8 5
58	கல்பொத்தகேன	தென்னந் தோட்டம், 16 தெனை மரங்கள் 15-20 வருஷம், 2 இழந் தெனை 1 வருஷம்	சிறில் குணசேகரா கனகமுலா, கனகமுலா, டெல் கொடல், மேத்தி குணசேகரா கனகமுலா, தம்பகமுலா	0 1 18 2
59	கல்பொத்தகேன	தென்னந் தோட்டம், 2 தெனை 15-20 வருஷம்	கூண்டு 59 ன உரிமைக்காரர்	0 0 13.1
60	அமுனிகலஹேன, அமுனி ஹேன	சேனையும், தென்னந் தோட்டமும் 20-25 வருட 35 தெனைகளும் 15 வருட 1 ரப்பலாவும், 5 வருட 1 ரப்பலாவும், 2 கஜுகளும் 7 சவுக்குமரங்களும் 1 முருங்கைமர மும் அததோட்டம் கொண்டுள்ளது	டானி, எடவேட செனிவரத்து, கனகமுலா, எலலிம் செனிவ ரத்து, கனகமுலா, கெடறிக டயல் பிரதினனடி விஜே வனதா அபேகுணசேகரா, கனகமுலா	0 2 22 6
61	நெல்லிகஹகொறத்துவ	30 வருட 12 தெனைகள் 5 வருட 1 முருங்கையையும் அததோட்டம் கொண்டுள்ளது	ஜேமஸ் சீட்டு டிசனாயக்கர், கனகமுலா, விடனகமகே நனட்சேன, கனகமுலா, விடனகமகே சாலஸ், கனகமுலா	0 0 33
62	பதனகஹேலியத்த	நெல்வயல்	ஜேமஸ் சீட்டு டிசனாயக்கர், கனகமுலா	0 0 0.4
63	கனகமுலீவா	நெல்வயல்	அமரவீரகே டிசினஹாமி, கஹவத்த, துறவீவத்தகே அன்றில் உ சிலவா, கஹவத்த, மேற்படி எட்லின் உ சிலவா, கஹ வத்த, தலிவிடன், கனகாணககே நோறில் டயல், கஹ வத்த, கீவகொப்பீரகே ஹென்றிக உ சிலவா, கஹவத்த	0 1 7.8
64	பகழிகஹலியட்ட	நெல் வயல்	ஜேமஸ் சீட்டு டிசனாயக்கர், கனகமுலா	0 0 10.5
65	வீலகாவவத்த	5-10 வருட 7 தெனைகளையும், 3 வருட 1 கஜுவையும் அததோட்டம் கொண்டுள்ளது	வீலிபிகே டொன அலியாலஸ், கனகமுலா, நனசிகபெத்தமீகே டொன டியோனிலி கனகமுலா, ஜேமஸ் சீட்டு டிசனாயக்கர் கனகமுலா, அபேவிககிரம் வெம்பிட்டியிகே யுவானிலி, ககனமுலா, செய்கை கனகமுலா அபேவிககிரமா வெம்பிட்டியிகே யுவானிலிவால் கோரப்படுகிறது	0 1 3.1
66	வீலகாவவத்த	12 வருட 1 தெனையும், 12 வருட 1 சவுக்கமரமும், 1 வருட 5 தென னம்பிள்களையும் அததோட்டம் கொண்டுள்ளது	அபேவிகரம் வெப்பிட்டியிகே சாடிநிலி, ஹனகமுலா	0 0 18.4

කුණ	කාணியின் பெயர்.	விபரம்.	உரிமைகாரர் பெயர்	விசாலம். ஏ. று ப.
67	வீலகாவவத்த	30 வருட 1 தென்கிணியும், 10 வருட 1 தென்கிணியும் 1 வருட 2 தென்கிணியும், 5 வருட 1 கமுகமரமும், 20 வருட 1 தென்மயமரமும் அததோட்டம் கொண்டிருக்கிறது	அபேவிக்கிறம் வெப்பிட்டியேகே ஷபடிநில, கனகமுல்	0 0 10
68	போகஹடுவெல்	நெல் வயல்	டொனா சியடோநில றடனயக்க வீரகசுன, ஹனகமுல்	0 0 28 8
69	விடானகேவத்த	12 வருட 3 தென்கிணிகள கொண்ட தோட்டம்	விஜேவந்த கங்கானகே டியுனுஹாமி, றனசிக் பெத்தமிகே டொனா டியோனில, வெப்பிட்டியேகே டொனா அலியாஸ், ஜேமஸ் மஹானம், யூலியாஸ் மஹானம், அனறியாஸ் மஹானம், அலிஸ் மஹானம், மகிலின மஹானம், சிசிலின மஹானம், ஹனகமுல், முனசிக் பெப்பாஹாமி, டெனகம்	0 0 1
71	மஹாகெடறவத்த	30 வருட 2 தென்கிணிகளும், 12 வருட 2 தென்கிணிகளும், 5 வருட 2 தென்கிணிகளும், 2 வருட 1 ரப்பலாவும, 1 கமுகம் அததோட்டத்திலுள்ளன	றனசிக் பெத்தமிகே டொனா டியோனில, ஹனகமுல், ஜேமஸ் மஹானம், ஹனகமுல், யூலியாஸ் மஹானம், ஹனகமுல், அனறியாஸ் மஹானம், ஹனகமுல், மகிலின மஹானம், ஹனகமுல், சிசிலின மஹானம், ஹனகமுல், வெப்பிட்டியேகே டொனா அலியாஸ் விஜேவந்த கங்கானகே சாடிநில, ஹனகமுல், முனசிக் பெப்பாஹாமி, டெனகம்	0 0 9
72	கெடறவத்த	20 வருட 5 தென்கிணிகளான தோட்டம்	ஜேமஸ் மஹானம், ஹனகமுல், யூலியாஸ் மஹானம், ஹனகமுல், அனறியாஸ் மஹானம், ஹனகமுல், அலிஸ் மஹானம், ஹனகமுல், மகிலின மஹானம், ஹனகமுல், சிசிலின மஹானம், ஹனகமுல், றனசிக் பெத்தமிகே டொனா டியோனில கலகமுலா, வெப்பிட்டியேகே டொனா அலியாஸ், ஹனகமுல், துவேவத்த கங்கானகே சடறஹாமி, ஹனகமுல், முனசிக் பெப்பாஹாமி, டெனகம்	0 0 7.2
73	போகஹடுவெல்	தென்னா தோட்டத்தின் செய்கையற்ற பகுதி	தில்சுகுத்தி ஆராச்சி டொனா பலறியானின பினசுரித்தாளர்கள், வஷற்ககொற	0 0 7 1
74	மாறகஹலியத்த	நெல்வயல்	ஜேமஸ் மஹானம், ஹனகமுல், யூலியாஸ் மஹானம், ஹனகமுல், அனறியாஸ் மஹானம், ஹனகமுல், அலிஸ் மஹானம், ஹனகமுல், மகிலின மஹானம், ஹனகமுல், சிசிலின மஹானம், ஹனகமுல், றனசிக் பெத்தமிகே டொனா டியோனில, ஹனகமுல், வெப்பிட்டியேகே டொனா அலியாஸ், ஹனகமுல், அபேவிக்கிறம் வெப்பிட்டியேகே சாடிநில, ஹனகமுல், வஹற்ககொடபன்னதில்ல தீரோ, பெலியத்த முனசிக் பெப்பாஹாமி, டெனகம்	0 0 20.5
75	பல்லேகேவத்த	5 வருட 1 தென்கிணியும் 15 வருட 1 கித்தலையும் கொண்ட தோட்டம்	வெப்பிட்டியேகே புஞ்சிறாமி, ஹனகமுல்	0 0 7.6
76	அம்பேகும்புற	நெல் வயல்	விதானபத்திரனகே டொனா கானேலியஸ் வறக்கொட, ஜேமஸ் மஹானம், ஹனகமுல், யூலியாஸ் மஹானம், ஹனகமுல், அனறியாஸ் மஹானம், ஹனகமுல், அலிஸ் மஹானம், ஹனகமுல், மகிலின மஹானம், ஹனகமுல், சிசிலின மஹானம், ஹனகமுல், முனசிக் பெப்பாஹாமி, டெனகம்	0 0 16.7
77	கஹட்டவருனேகும்புற	நெல் வயல்	ஜி. ஏ. விக்கிறம்சூரியா, கஹவத்த பிரானசில விக்கிறம் சூரியா, அஹனகம்	0 0 20
78	கனகொடயாவத்த அல்லது வெலிகொறடுவ	30 வருட 19 தென்கிணிகளும், 10 வருட 2 தென்கிணிகளும், 15 வருட 2 தென்கிணிகளும், 2 ரப்பலாவும, 1 கித்தலையும், 10-15 வருட 40 கமுகங்களும், 8 வருட 1 ரப்பலாவும அததோட்டம் கொண்டிருக்கிறது	வெப்பிட்டியேகே டொனா அலியாஸ், ஹனகமுல், ஜேமஸ் மஹானம், ஹனகமுல், யூலியாஸ் மஹானம், ஹனகமுல், அனறியாஸ் மஹானம், ஹனகமுல், அலிஸ் மஹானம், ஹனகமுல், மகிலின மஹானம், ஹனகமுல், சிசிலின மஹானம், ஹனகமுல், முனசிக் பெப்பாஹாமி, டெனகம்	0 0 31.2
79	மடகொடகொலகஹகொறடுவ	30-வருட 13 தென்கிணிகளும், 10 வருட 2 தென்கிணிகளும், 15 வருட 14 கமுகங்களும் அததோட்டம் கொண்டிருக்கிறது	ஜேமஸ் மஹானம், ஹனகமுல், யூலியாஸ் மஹானம், ஹனகமுல், அனறியாஸ் மஹானம், ஹனகமுல், அலிஸ் மஹானம், ஹனகமுல், மகிலின மஹானம், ஹனகமுல், முனசிக் பெப்பாஹாமி, டெனகம்	0 0 11.2
81	டறனகும்புற	நெல் வயல்	பிரானசினு முத்தத்தவேகம், தமமுல்ல, ஜேமஸ் மஹானம், ஹனகமுல், யூலியாஸ் மஹானம், ஹனகமுல், அனறியாஸ் மஹானம், ஹனகமுல், அலிஸ் மஹானம், ஹனகமுல், மகிலின மஹானம், ஹனகமுல், சிசிலின மஹானம், முனசிக் பெப்பாஹாமி, டெனகம்	0 0 10.1
82	கண்டிகிறாபா	20 வருட 12 தென்கிணிகள கொண்ட தோட்டம்	ஜேமஸ் மகானம், ஹனகமுல், ஜூலியாஸ் மகானம், ஹனகமுல், அனறியாஸ் மகானம், ஹனகமுல், மகிலின மகானம், ஹனகமுல், அலிஸ் மகானம், ஹனகமுல், சிசிலின மகானம், ஹனகமுல், முனசிக் பெப்பாஹாமி, டெனகம்	0 0 7.2
83	ஷே	8 வருட 1 தென்கிணியும், 1 கமுகமும் அததோட்டம் கொண்டிருக்கிறது	வெப்பிட்டியேகே டொனா அலியாஸ், ஹனகமுல்	0 0 1 1
84	கொலமண்டிய	1 வருட 1 தென்கிணியும், 3 வருட 1 தென்கிணியும், 8 வருட 3 கமுகங்களும், 20 வருட 1 மறுமரத்தையும் கொண்ட தோட்டம்	யகலி கனகானகே சாடிநில, ஹனகமுல், மேறபடி பொடிஹாமி, ஹனகமுல்	0 0 0.6
86	பறனகானகவத்த அலுத்தவத்த	15 வருட 13 தென்கிணிகளும், 5 வருட 6 கமுகங்களும், 30 வருட 1 மூங்கில் பத்தை கொண்ட தோட்டம்	வெப்பிட்டியேகே டொனா அலியாஸ், ஹனகமுல்	0 0 8.1
87	மீகஹடுவெல்	நெல்வயல்	திசுகுடி ஆராச்சிகே டொனா பலறியானினபின் உருத்தாளர்கள்	0 0 2.0

குண்டு	காணியின பெயர்.	விபரம்.	உரிமைக்காரர் பெயர்.	விசாலம்.
88	கனுகெட்டிய	நெல்வயல	சி. எ. விகிரமசூரிய, கஹவத்த, பிராகுசில விகிரமசூரிய, அஹங்கம்	0 2 22.2
89	பினகெல அல்லது யுறலியா	ஷே	தற்பிறியா நடன்பால தேரோ, நிகுலுவா, (கலகிமி கோவில் பொறுப்பாளர்)	0 0 6 7
90	உலவத்த, படுவத்த	தென்னந் தோட்டத்தின் செய்கை யற்ற பகுதி	பிரனிசு முத்தீதூவகம், டம்முள்ள, நடனூயக்க வீரக கூனகே டொன சியடோறில், டம்முள்ள, யகலி கங்கா நங்கே சாடிநில, ஹங்கமுல, ஜேம்ஸ் மகானும், ஹங்கமுல, ஜூலியாஸ் மகானும், ஹங்கமுல, அனடறயாஸ் மகானும், ஹங்கமுல, அலிஸ் மகானும், ஹங்கமுல, மகிலின மகானும், ஹங்கமுல, சிசிலின மகானும், ஹங்கமுல, முனசிவஹ பபாஹாமி, உனகம்	0 0 32 1
91	டெஹிகஹமபுற யுறலியாடா	அல்லது நெல்வயல	சி. எ. விகிரமசூரிய, கஹவத்த, பிராகுசில விகிரமசூரிய, அஹங்கம், ஜேம்ஸ் மகானும், ஹங்கமுல, ஜூலியாஸ் மகானும், ஹங்கமுல, அனடறயாஸ் மகானும், ஹங்கமுல, அலிஸ் மகானும், ஹங்கமுல, மகிலின மகானும், ஹங்கமுல, சிசிலின மகானும், ஹங்கமுல, முனசிவஹ பபாஹாமி, உனகம்	0 1 24.6
92	உறலியாடா கறவிலகுமபுற	அல்லது ஷே	கலிமன்றனா தேரோ, (சுடமமடினா விஹார), கஹவத்த, பிலையத்த, பிறனிசு முத்தீதூவகம், டம்முள்ள, நடனூயக்க வீரககூனகே டொன சியடோறில், டம்முள்ள, ஜேஹாக்கெகனதூரகே டோனா, டம்முள்ள, பெற்றி வெவ்கமகே டியோனில், ஹங்கமுல, அபெவிககிறம் வெப பிடடியெகே சாடிநில, ஹங்கமுல, ஜூலியாஸ் மகானும், ஹங்கமுல, ஜேம்ஸ் மகானும், ஹங்கமுல, அனடறயாஸ் மகானும், ஹங்கமுல, அலிஸ் மகானும், ஹங்கமுல, மகிலின மகானும், ஹங்கமுல, சிசிலின மகானும், ஹங்கமுல, முனசிவஹ பபாஹாமி, தெனகம்	0 0 25 8
93	யுலவத்த	6 வருட 13 தெனனைகளும், 2 வருட 3 கமுக்குகளும், 2 வருட 1 பலாவும அததோட்டம் கொண்டுள்ளது	பிறனிசு முத்தீதூவகம், டம்முள்ள, நனசிவஹ ஹீன் ஹாமி, டம்முள்ள, மேறபடி சல்மொன, டம்முள்ள, மேற படி. பபாஹாமி, டம்முள்ள, ஜூலியாஸ் மகானும், ஹங்கமுல, ஜேம்ஸ் மகானும், ஹங்கமுல, அனடறயாஸ் மகானும், ஹங்கமுல, அலிஸ் மகானும், ஹங்கமுல, மகிலின மகானும், ஹங்கமுல, சிசிலின மகானும், ஹங்கமுல, முனசிவஹ பபாஹாமி, தெனகம்	0 0 5.0

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதென்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி சனாதிபதி மந்திராலோசனை சபை எனக்கு கறப்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன். மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சிற்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1952 ம் (நடு) (மே) வைகாசி மாதம் 5 ந தேதியிலன்று காலை 9 30 மணிகரு பிலையத்தை அரசினர் கனிஷ்ட பாடசாலையில் எழுப்பப்பட்டு தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடறதைகளினது தன்மையையும் அவருடறதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தனால் அவர் களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அமபாந்தோட்டைக் கச்சேரி, 1952 ம் (நடு) (மாச) பங்குனி 31 ந உ. எ. பி. எஸ். என். புள்ளையாக்கம், உதவி அரசாட்சி எச்சனடு.

LA 234/LD/2

தெனமாகாணத்தில், அமபாந்தோட்டைப் பிரிவில், வாவுவ, ஒகவில், பத்தியப்போல் அணைக்கட்டுகள், கிறும் ஓயா அணைக்கட்டுத்திட்டத்திற்குள்ள நீர்ப்பாசன வாய்க்கால்களுக்கு காணி ஒதுக்கிவைத்தல் என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னா சொல்லப்படும காணியை, அட்தாவது. —

உப்பட இல. 3 முதல் நிரந்தர கிராமப்பட இல. 282 வரை. கிராமம்—டாம்முலா. பத்து : மேறகிறுவா ; பகுதி : அமபாந்தோட்டை

குண்டு	காணியின பெயர்.	விபரம்	உரிமை கோருபவர்கள்.	விசாலம்.
39	டொடனகேட்டுவத்த	1 வருட 6 தெனனமபிள்ளைகள கொண்ட தோட்டம்.	கஹபடநீ யூவாஸில், டாம்முலா கீவகேனடுகே யுகோறில் டாம்முலா, ஜயரடனாடகே குறுவீ டாம்முலா	0 0 5.3
40	கொத்தமபக்கவத்த	10 வருட 1 மூங்கில் பத்தைகொண்ட தோட்டம்	சமறப்புலி கீவரடகே காமனில் டாம்முலா	0 0 1.8
41	இக்ககவத்த	10 வருட 7 தெனனைகள கொண்ட தோட்டம்	கஹபடநீ யூவாஸில் டாம்முலா, கீவகேனடுகே யுகோறில் டாம்முலா, ஜயரடனா டெகேகுறுவீ டாம்முலா	0 0 1.9
42	பரகவுகுமபுற	நெல்வயல	பிராகுசில முத்தீதூவகம், டாம்முலா, நடனூயக்க வீரககூன டொன சியடோறில், டாம்முலா	0 0 24.1
43	உடவுகுற	நெல்வயல	கீவு கூப்பிறுகே யகோறில் சிலவாவுக்கு பிறதிய உரிமை யாளர், ககவத்த (ஆளப்பவர்கள் : கே. யோகனில் டி. சிலவா ககவத்த, எச கே யேமஸ் டி. சிலவா, டிகவெல்) தலபிவெலா விடானி கங்கானகி நோறில் டயஸ், ககவத்த முனசிவக் எக்கக-ஆயக்க டொன லுயில், டாம்முலா	0 0 19.1
44	பகலவத்த கோறுத்துவ	மெயிலக்க 30 வருட 2 தெனனைகள், 20 வருட 22 தெனனைகள், 5 வருட 2 தெனனைகள், 8 வருட 1 கித்துல் மரம், 1 மா மரம் அததோட்டம் கொண்டுள்ளது	முனசிவக் எக்கக-ஆயக்க டொன லுயில், டாம்முலா	0 0 16.2
45	விலாவும, சியம்பலாவாவும	நெல்வயல	பிறனிககாமுத்தீதூவகம், டாம்முலா	0 0 30.5
47	பனசாலிவத்த, கபுவத்த	75 வருட 2 தெனனைகளும், 15 வருட 4 தெனனைகளும் அததோட்டம் கொண்டுள்ளது	பிறனிககாமுத்தீதூவகம், டாம்முலா	0 0 7.2
55	யுலபிடடியீகுமபுற	உப் இல 1 தொடக்கம் நி. சி. ப வாய்காலின் ஒரு பகுதி கொண்டு நெல்வயல	இல 292 வரை. கிராமம்—வகரக்கொடா ரிசுட்டிக் கலிங்குகாமி, பறிறியவில் கொப்பிறகிவகே யகோறில் டி. சிலவாஸின் பின்னருத்தாளர், ககவத்த	0 1 35.8
56	கீடறவத்திலியகா, கீடறவத்த	நெல்வயல, 30 வருட 8 தெனனைகளும், 3 பலாவும, 4 கிலம் அப பிள மரமும், 10 வருட 5 கமுக்குகளும், 50 வருட 1 மா மரமும் கொண்டு தோட்டம், ஒரு பகுதி வாய்க்கால்	வச்சினூராசகி யண்டிறிஸ்காமி வகறக்கோடா, சேனையக்கி பொடிகாமி, வகறக்கோடா, எதிறிசின ஆராசகி சாலஸ் வகறக்கோடா, எதிறிசின ஆராசகி கினகாமி, வகறக்கோடா	0 0 25.3

குணம்.	காணியின் பெயர்	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
57	பாலுமிடறவத்த	50 வருட தெனனையும், 1 பலாவும் 20 வருட 1 கிததல் மரமும், 1 கமு கும், வாயக்காலின் ஒரு பகுதியும் கொண்ட தோட்டம்	மடனசிராசசிமி டொன டர்வித, வகறக்கோடா	0 0 21.0
59	பாலுமிடறவத்த	15 வருட 19 தெனன்களை கொண்ட தோட்டம்	மடறசிராசசிமி டொன டர்வித, வகறக்கோடா	0 0 5.4
61	கொலக்கலியடா	நெலவயல்	சமறவிககிறம் எக்கனயக்க டொன நிக்கோலால், வகறக்கோடா, சமறவிககிறம் டொன சாலல், வகறக்கோடா, சமறவிககிறம் டிங்கி அபபுகாமி, வகறக்கோடா, சமறவிககிறம் சாலல், வகறக்கோடா, சமறவிககிறம் டொன சாடிநிலை, வகறக்கோடா, சமறவிககிறம் டொன டியோனிலை, வகறக்கோடா, டிசனயக்க ஆராசசிமி பீநிலை, வல்லீவா	0 0 3.6
62	கெட்டமனிவிவத்த வீலிவிவத்த	20-50 வருட தெனன்கள், 10 வருட 16 தெனன்கள், 6 சவககு மரங்கள், 4 கஜு மரங்கள், 2 முருங்கைகள், 1 ராப்பலா, 1 வருட 14 தெனமபிளன்கள், 5-20 வருட 30 கமுக்கள், 15 வருட 3 பலாக்கள், 5 மாமரங்கள், ஒரு பகுதி வாக்கால் கொண்ட தோட்டம்	சமறவிககிறம் எக்கனயக்க டொன நிக்கோலால், வகறக்கோடா சமறவிககிறம் டொன சாலல், வகறக்கோடா, சமறவிககிறம் டொன சாலல், வகறக்கோடா, சமறவிககிறம் டொன சாடிநிலை, வகறக்கோடா, சமறவிககிறம் டொன டியோனிலை, வகறக்கோடா, டிசனயக்க ஆராசசிமி பீநிலை வல்லீவா	0 2 18.5
63	மொகொட்டிமுலன்	நெலவயல்	பியடாச சென்றட, வகறக்கோடா, டொன கானிலில் விடன பத்திரை, வகறக்கோடா, றனசினபத்திரைநகிமதிஸகாமி வகறக்கோடா, காரியவாசன சிங்கப்பலி தளரிநிதி காரேலில், பெலியத்த	0 0 2.7
66	றணசினகிபிடாவிசா	25 வருட 2 தெனன்கள், 20 வருட 5 கமுக்கள், வாயக்காலின் ஒரு பகுதியும் கொண்ட தோட்டம்	வகசிராசசிமி யன்டிநிலகாமி, வகறக்கோடா, செனநாயகாமி பொடிகாமி, வகறக்கோடா, எதிரிசங்க ஆராசசிமி சாலல் வகறக்கோடா, எதிரிசங்க ஆராசசிமி சினிகாமி வகறக்கோடா	0 0 16.4
67	மொகொட்டிமுலன் ககப்பனகுலா	நெலவயல்	கட்டொட்டி ஆராசசிமி டிபுஅபபு டி சிலவா, வகறக்கோடா, விடனபட்டிநகி கானெலிமால் வெல விடானி, வகறக்கோடா, காரியவாசன சிங்கப்பலி தளரிநிதி காரேலில், பெலியத்த	0 0 4.8
68	டிசுவெலிமகிவிவத்த	20 வருட 11 தெனன்கள், 10-25 வருட 7 தெனன்கள், 5-30 வருட 22 கமுக்கள், 6 தெனன்கள், 2-5 வருட 14 தெனன்கள், 16 கமுக்கள், 8 வருட 1 பலா, வாயக்காலின் ஒரு பகுதியும் கொண்ட தோட்டம்	சமறவிககிறம் எக்கனயக்க டிங்கி அபபுகாமி, வகறக்கோடா, சமறவிககிறம் டொன சாலல் வகறக்கோடா, சமறவிககிறம் கெலறிக வகறக்கோடா, விஜெசிங்கி அபபெவிககிறம் டொன யாமில், வகறக்கோடா, வகசிராசசிமி யூலிபால், வகறக்கோடா	0 1 4.3
69	கொனகலவேத்த	35 வருட 9 தெனன்கள், வாயக்காலின் ஒரு பகுதியும் கொண்ட தோட்டம்	டொன நிக்ரூலால் திரகுத்திபத்திவிவா, திரகுத்தி டொன நிக்ரூலால் பத்திவிவா டொன சாலல் சமறவிககிறம் எக்கனயக்க, வகறக்கோடா	0 0 13.8

எடுத்தகுகொளவதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்தகுகொளவதைப் பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின (203 ம அதிகாரம்) ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி சனாதிக்கார ஆட்சி மந்திராலோசனைச்சபை எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா எனபதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடதமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்தரப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது அவரவருடைய காரியகாரா மூலமாய 1952 ம (ஓ) (மே) வைகாசி மாதம் 7 ந தேதியிலன்று காலை 9 30 மணிக் கு பெலியத்தை அரசினா கனிஷ்ட பாடசாலையில் எனமுன்பாக வெளியப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைக்கனி னது தன்மையையும் அவவுடநதைக்ககாயத் தாம் சாதிக் கு உரித்தர்களின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அமபாந்தோட்டைக் கச்சேரி,
1952 ம (ஓ) (மாச) பங்குனிமீ 31 ந உ.

ஏ பி எஸ் என. புளினநாயகம்,
உதவி அரசாட்சி ஏசனேடு.

காணி மீட்டற் சட்டம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணிமீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்தகுகொள்ளப்பட வேண்டும் என்று காணிக்கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி, ட்லி ஷெலரன் சேனநாயகா ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற்சட்டத்தின் 5 (1) ம பிரிவினகீழ் (இதைக்குறித்த சட்டத்தின் 3. (5) ம பிரிவினத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்தகுகொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் (ஓ) (மாச) பங்குனிமீ 15 ந உ.

ட்லி ஷெலரன் சேனநாயகா,
காணி, விவசாய மந்திரி.

மந்திரி காரியாலய இல J/AL/2065.
காணிக் கொமிஷனா கந்தோரா இல. LRO/APL/5004.
மட்டக்களப்புக் கச்சேரி இல LD 3339.

அடவணை.

குணம்.	காணியின் பெயர்.	காணியின் விபரம்.	உரிமைகேட்பவா பெயர்.	விசாலம் ஏ ரூ. ப.
1	செங்கத்தானபள்ளம்	நெல வயல்	மீராககுட்டி மும்பிராசா கங்காணி, நிறந்தாலூர், 3 ன் குறிசசி	4 2 13
2	ஷே	ஷே	ஷே	0 1 20
3	ஷே	ஷே	ஷே	0 1 37
4	ஷே	ஷே	ஷே	7 3 35
5	ஷே	ஷே	ஷே	0 3 8
6	ஷே	ஷே	ஷே	0 0 32
7	ஷே	ஷே	ஷே	0 0 32
மொத்தம்				14 2 17